



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No 10,528 — FRIDAY, MAY 22, 1953

Published by Authority

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

Land Settlement Notices —	PAGE	Land Sales by the Settlement Officers —	PAGE
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North Western Province	—
		North Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa	885
		Land Acquisition Notices	886
		Notices under the Land Development Ordinance	—
		Land Redemption Notices	889
		Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	—
		Lands under Peasant Proprietor Scheme	—

## Land Sales by the Settlement Officers

### PROVINCE OF SABARAGAMUWA

No 14,526, S O — The Settlement Officer will, on Friday, July 24, 1953, at 9 a.m., at his office in the Avissawella Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Fourteen allotments of land situated in the Atulugam East in the Atulugam and Panawal Korale of the Kegalla District of the Province of Sabaragamuwa.

Block survey Preliminary plan No 630 — Kosgahakanda

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A	R	P
4	Madawalagawahena	Pitakandalaye Podmerisa, Pitakandalaye Ensa, Pitakandalaye Podi anchi, all of Kosgahakanda, Pitakandalaye Silnda	Chena	1	3	2
7	Madawalagawawatta	Pitakandalaye Podmerisa, Pitakandalaye Ensa, Pitakandalaye Podi anchi, all of Kosgahakanda, heirs of Karamisa, Pangaskumburage Kiriyanchiya, Pitakandalaye Silnda	Coconut garden	1	3	36
8	Pelahetiyagawahena	Pitakandalaye Podmerisa, Pitakandalaye Ensa, Pitakandalaye Podi anchi, all of Kosgahakanda, Pitakandalaye Silnda	Chena	2	3	39
246	Egalahena	Nekathkiyanalage Rankira of Kosgahakanda	do	1	0	9
247	Ulgalahena	Hakurudurage Enga of Kosgahakanda	do	0	1	24
248	Do	Kosgahahanne Hakurudurage Jeelisa of Halmalukanda	do	0	1	25
257	Diyalndagawahena	Kiragalage Jema of Kiragalakanda, Kiragalage Alisa of Maniyangama, Kiragalage Sinna of Kiragala, Kiragalage Poddii of Widiyawatta, Kiragalage Menchi of Kiragala	do	0	3	5
260	Ulgalahena	Hakurudurage Leisa of Digowa	do	0	1	23
261	Do	Hakurudurage Podiya of Kosgahanna	do	0	1	24
263	Mugunemalatulehena	Nekathkiyanalage Kirilamaya of Kosgahakanda	do	0	3	26
264	Do	Nekathkiyanalage Ransa of Dodampe	do	0	3	27
275	Gangapallaweheña, Rukattanehena, Helehena	Elaullegamaladdalage Subashamy, Elaullegamaladdalage Mudahamy, Elaullegamaladdalage Subasath Etana, all of Impulpitaya, Elaullegamaladdalage Gira Etana, C/o Head Teacher, Pathberiya School, Parakaduwa, Elaullegamaladdalage Ran Etana, ditto Elaullegamaladdalage Punchi Menke, ditto	do	9	0	5
319	Kapallewattehena	Hakurudurage Leisa of Digowa	do	1	0	5
322	Do	Kosgahanna Hakuru Durage Jeelisa of Halmalukanda	do	1	0	5

Upset price up to Rs 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo and plans of them from the Surveyor General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, May 6, 1953

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner

885 — J N B 269:2 — 842 (5/53)

E 1

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, NO 9 OF 1950

#### Declaration under Section 5

Ref No LA 7667

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Atuwagawahena, in extent about 2 A 0 R 13 P situated at Koswatta Village, Koswatta Palata, Hiriyala Hatpattuwa, Kurunegala District, and bounded as follows —

North by the land called Hiriyaha Kumbura Pillewa,  
East by the land called Nekata Gedeia Watte and Pitana Watte  
South by School garden of Ku/Koswatta Government S M S  
West by Crown land

Ref No J/E/2624  
Colombo, May 6, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

### THE LAND ACQUISITION ACT, NO 9 OF 1950

LD 4696

#### Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two portions totalling in extent approximately 2 A 2 R 8 P, out of the lands called Bogahatenna and Pallegewatta, situated in Amunugama Village, Amunugama Wasama, Pata Dumbara D R O's Division Kandy District, and bounded as follows —

(1) *Bogahatenna (2 A 1 R 4 P)*

North by the land called Bulugahatenna,  
East by the P W D Road,  
South by the land called Aluambewatta,  
West by the land called Sirdatagewatta

(2) *Pallegewatta (0 A 1 R 4 P)*

North by the land called Bulugahatenna  
East by paddy fields  
South by the land called Aluambewatta,  
West by P W D Road

Ref No J/H/20/53  
Colombo, April 28 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

### THE LAND ACQUISITION ACT, NO 9 OF 1950

LD 4623

#### Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An approximate extent of 6.69 acres comprising a strip of land known as Kahambilyawa, Moonamale and Marassana fields—Channels Nos 9, 13 and 14 respectively, under the Murapola Ela Scheme—situated in Bopitiya, Ududeniya and Marassana villages of Pata Hewaheta, Kandy District, and bounded as follows —

*FC No 9*

North Galagodaketiya Kandura  
East Kahambilyawa Crown land  
South Neelawela Kandura  
West Murapola Main Ela

*FC No 13*

Dewale Ela  
Unuwina Henyaya  
Hunuketawela Kandura  
Murapola Main Ela

*FC No 14*

Damunugolla Yaya  
Damunugolla Crown Settlement  
Murapola Ela  
Talatuoaya Hanguranketa Road

Ref No J/AL/2226  
Colombo, May 5, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

### THE LAND ACQUISITION ACT, NO 9 OF 1950

#### Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 2 acres out of the land called Kurunduwatta situated at Battaramulla village, Hewagam Korale, Colombo District, and bounded as follows —

North by the land claimed by Mr Thomas Gunawardena  
East and South by the road leading to the property of Mr S D A Alwin from Battaramulla Pannipitiya P W D Road  
West by the remaining portion of the same land, and said to be owned by—

Mr F J S Dias Bandaranayake,  
No 5 1st Lane, Colpetty, Colombo

Ref No Q 4505/J/LG/2842  
Colombo, April 25 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

### THE LAND ACQUISITION ACT, NO 9 OF 1950

#### Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent approximately 1 000 sq feet from the land called Kahatagahawatta, situated in Kumbaloluwa village, Siyane Korale West, Meda Pattuwa Colombo District, and bounded as follows —

North by a portion of the same land,  
East by the Veyangoda Kaleliya P W D Road,  
South and West by dewata road leading to Thotupola

Ref No Q 3650/J/HLG/430  
Colombo, May 7, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, NO 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about two acres from the land called Polhena Estate, situated at Kelaniya, Siyane Korale West (Adicari Pattuwa), Colombo District, and bounded as follows —

North by coconut garden, Saranapala Mawata and Devale land,  
East by rubber land and means access,  
South by burial ground and field,  
West by rubber land and coconut garden

Signified by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Ref No Q 4564/J/LG/55/53,  
Colombo, April 21, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, NO 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land in extent about 5 A 0 R 20 P out of the lands called Galwalamullelanda and Hatanagedeniya, described as lots 4, 6, 7, 20 and 21 in preliminary plan A 3,100, situated at Panaluwa, Hewagam Korale, Colombo District, and said to have been allotted to —

Lot No 4 to G Marthelis,  
Lot No 6 to G Abraham Perera,  
Lot No 7 to D Peter  
Lot No 20 to J Magilis,  
Lot No 21 to V Sugathan Singho, all of Panaluwa

Ref No Q 4465/J/DEA/2749,  
Colombo, May 1, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

L D 4703

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 1 A 0 R 13 P out of the land called Maskinawatte Estate, Division B, situated at Hangranoya, Mapakanda Wasama, Uda Bulathgama, Kandy District, Central Province, and bounded as follows —

North by Railway Reserve Land and remaining portion of the same land,  
East and South by remaining portions of the same land,  
West by Railway Reserve Land

Signified by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Ref No J/TW/68/53,  
Colombo, April 11, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

Kachcheri Ref No LA 3472

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent approximately 30 acres, out of the land called Marukona Estate, situated in Guruluwela Village, Matale South Division, Matale District, and bounded as follows —

North by the remaining portion of the same land,  
East by Malvern Estate and a remaining portion of the same land  
South by Malvern Estate,  
West by village holdings

Signified by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Ref No J/LLD/160/53 (VE),  
Colombo, May 5, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

Kachcheri Ref No L 3337

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 1½ acres, out of the land called Muttettuttennewatte, situated in the village of Aluvihare, Matale South Division Matale District belonging to Messrs M A M Assin Marikar and Robert Banda of Aluvihare, Matale, and bounded as follows —

North by Aluvihare Birndiwela Road,  
East by land belonging to S M Cassim and B Subramaniam  
South by land belonging to S M Cassim and Peris Singho,  
West by drain and footpath

Ref No J/HLG/2034,  
Colombo, May 1, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent approximately 50 acres out of the land called Aruppola Estate, situated in Aruppola, Kandy Gravets, Pata Hewaheta and Kandy Gravets, Kandy District, and bounded as follows —

North by private paddy fields,  
East by Mahaweli Ganga,  
South by private paddy fields,  
West by private gardens and paddy fields and remaining portion of the same land

Signified by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Ref No J/LG/43/53,  
Colombo, April 21, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

LD 4637

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

Three portions totalling in extent about 4 acres out of the land called Norwood Estate situated in Norwood, Uda Bulathgama, Kandy District within the following boundaries —

Block A (1A 1R 4P)

North by the land already acquired,  
East by the land already acquired,  
South by road to Norwood Club,  
West by road to Norwood Club.

Excluding the two cottage type lines within these boundaries

Block B (2A 0R 0P)

North by Oya,  
East and West by remaining portions of the same land,  
South by road to Bogawantalawa

Block C (0A 2R 36P)

North, South and West by remaining portions of same land,  
East by Estate Road

Ref No J/E/2472,  
Colombo, May 2, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

LD 4636

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Four portions of land out of (1) Craighead Estate, (2) Udahentenne Estate (3) Land claimed by M S Saralankara Thero, (4) Gallindawatte, totalling in extent about 5 acres situated at Yatapana Village, Uda Palata Division, Kandy District, and bounded as follows —

North by remaining parts of Gallindawatte and M S Saralankara Thero's private land,  
East by remaining parts of Craighead Estate,  
South by P W D and D R C Roads,  
West by existing school garden

Ref No J/E/2471,  
Colombo, May 2 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

The lands called Palledepela, Kivulelanda, Kolonmadehena, Kolonmada, Kolonmadadolawatta, Kolonmadawatteketiya, Kolonmadawatta, Kolonmadapansalewatta Tunnandakoratuwa, Dippitiwala, Waralanda, Dippitigoda, Dippitiya and Dippitihena, in extent about 234 acres, situated at Uggalkaltota Village, Meda Korale, Ratnapura District, and described as lots 127, 58, 150 and 209 in Village Plan 811

Ref No J/LLD/2903 (VE)/LL/A 5498,  
Colombo, May 12, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

LWA 3

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame Minister of Lands and Land Development hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of about 2A 0R 0P out of the land called Pathmaland Estate, situated in Lemastota, Nikapota Wasama, Kandapalla Korale Wellawaya Division, Badulla District and bounded as follows —

North, South and West by remaining portions of the same land,  
East by High Road from Colombo to Wellawaya and remaining portion of the same land

Ref No J/E/2297,  
Colombo, April 6 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

Kachcheri Ref No LA 3469

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent approximately 16 acres, out of the land called Clodagh Estate, situated in Nikawella Village, Village Headman's Division of Rattota, Matale East, Matale District, and bounded as follows —

North by lands belonging to villagers,  
East by stream and lands belonging to villagers,  
South by fields and lands belonging to villagers,  
West by lands belonging to villagers

Signified by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Ref No J/LLD/158/53 (VE)  
Colombo, May 5 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

Kachcheri Ref No LA 3473

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent approximately 8 A 2 R 20 P out of the land called Bandarapola Estate, situated in Nariamure village, Bandarapola Village Headman's Division, Matale South, Matale District, and bounded as follows —

North by P W D Road,  
East by lands belonging to villagers and Polkunriyawa Temple,  
South by paddy fields,  
West by lands belonging to villagers

Signified by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Ref No J/LLD/159/53 (VE)  
Colombo, May 5, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

No LA 3471

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent approximately 50 acres out of the land called Koswana Estate, situated in Bogambara Village, Udugama Village Headman's Division, Matale East, Matale District, and bounded as follows —

North by lands belonging to the villagers of Bogambara Village,  
East by lands belonging to the villagers of Galekotuwa,  
South by the remaining portion of the same land,  
West by the land called Crystal Hill Estate

Signified by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Ref No J/LLD/158/53 (VE)  
Colombo, May 4, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

Kachcheri Ref No L 3284

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Allotments of lands called Watuyaya, Galpilleiyaya, Lmdakumburutenne, Galamuna, Galamunapillewa, Ebakumburupitiya, and Koradawela forming parts of lots 151, 131A, 124 146, 147, 163, 202 and 275 in extent about 5 A 2 R and 4 P situated in the Village of Alutgama (F V P 34) in the Matale North Division, Matale District

Allotments of lands called Lankakumburupillewa, Metiyakumburupillewa and Goluammuna Idama forming parts of lot 325 in extent about 0 A 2 R 27 P situated in the Village of Melpitiya (V P 264) in the Matale North Division, Matale District

Allotments of lands called Kalundekumburuwate and Lindawalahena forming parts of lots 172 and 197 in extent about 0 A 1 R 28 P situated in the Village of Demada Oya (F V P 35) in the Matale North Division, Matale District

Ref No J/AL/1670,  
Colombo, May 4, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provision of that Act

A portion in extent about 50 A 0 R 27 P, out of the land called Madugastenna at Meepanawa, situated in Meepanawa Village, Mahiyadde Village Headman's Division, Walapone D R O's Division, Nuwara Eliya District, and bounded as follows —

North by village boundary of Madulla,  
East by the land of Kongowatta and land claimed by villagers (lot 9 in F V P 75),  
South by Oyala Ela (lots 26, 24, 23 and 8 of F V P 75),  
West by Oyala Ela

Signified by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Ref No J/LLD/129/53 (VE)  
Colombo, May 5, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent approximately 23 ft x 5 ft of the land known as Kollegedarawatte, situated in Govindale Village, Aram begama, Katnuwara, and Udunuwara, Kandy District, and bounded as follows —

North by a portion of the same land,  
East by the land called Godarawala  
South by the land called Polkotuwa,  
West by Kuatiya Road

Signified by me

S F AMERASINGHL,  
Permanent Secretary

Ref No J/LG/2537,  
Colombo, April 24, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**

**Declaration under Section 5**

LP 6542

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 38 perches out of the land called Nottavila, situated in Ganogoda, Elpitiya, Bentota Walallawiti Korale, Galle District, and bounded as follows —

North, East and West by remaining portions of the same land,  
South by Elpitiya Pitigala Road

Ref No J/TW/2963,  
Colombo, April 23, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**

**Declaration under Section 5**

LP 6537

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about three acres out of the land called Welipennegahahena, situated at Kahaduwa, Bentota Walallawiti Korale, Galle District, and bounded as follows —

North by the land called Kapugahawatta and paddy field,  
South by P W D Road,  
East by the land called Pinikahanewatta,  
West by a part of the same land

Ref No J/H/2788,  
Colombo, April 20, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**

**Notice under Section 7**

Reference No Q 4277/J/TW/2278

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950 that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,418 Village—Divulapitiya	Name of Claimants	Extent		
					A	R	P
2	Iryagahakumbura	Road		Mrs J M P Gunawardene, Divulapitiya	0	0	12
3	Do	do		Ditto and Imiyage Pabilis Appuhamy of Wewagedara, Divulapitiya	0	0	12
4	Kinagahakumbura	do		Mrs A M J Fernando, Divulapitiya	0	0	10 8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the Colombo Kachcheri, on July 24, 1953, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 10, 1953 the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, May 18, 1953

A ST V WIJEMANNE,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**

**Notice under Section 7**

Reference No Q 3332/J/AL/1186

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 2,876 Villages—Galgomuwa, Kottala, Mottunna, Talgasmote, Hiripitiya and Kumbaloluwa in Siyano Korale West (M P) and Weragoda Village in Hapitigam Korale

Lots 1 to 10 on August 24, 1953, at 9 30 a m

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent			Village
				A	R	P	
1	Kingahakumbura	Paddy field and channel	Liyana Arachchige Podi Singho and Liyana Arachchige Simon Appu, Galgomuwa	0	1	30 5	Galgomuwa
2	Gorakagahakumbura	Paddy field	Liyana Arachchige Podisingho, Galgomuwa	0	2	17 5	do
3	Kmagahakumbura	Ditto and channel	Liyana Arachchige Herath Singho and Dissanayake Appuhamilage John Singho, Galgomuwa	0	0	7 5	do
4	Gorakagahaowita, Gorakagahaowite pillewa	Paddy field and coconut garden	Liyana Arachchige Podi Singho, Galgomuwa	0	0	31 6	do

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent			Village
				A	R	P	
5	Ambagahatotuwa	Paddy field and channel	Liyana Arachchige John Singho and Liyana Arachchige Migohamy, Galgomuwa	0	0	7 0	Galgomuwa
6	Do	do	Biyanwilage Marthehs, ditto John Singho, Biyanwilage Romanis and ditto Thegis, Galgomuwa	0	0	23 7	do
7	Walakumbua	do	Biyanwilage John Singho and Biyanwilage Romanis, Galgomuwa	0	0	15 1	do
8	Do	do	Liyana Arachchige Sanchi Nona, Galgomuwa	0	0	10 9	do
9	Do	do	Don Baron Ramanayake of Galgomuwa	0	0	13 2	do
10	Do	Paddy field	do	0	0	38 0	do
<i>Lots 11 to 20 on August 24, 1953, at 2 30 p m</i>							
11	Do	do	Biyanwilage Marthehs of Galgomuwa	0	0	14 3	do
12	Do	do	Medapollage Mendis Perera of Kagama, Ippolagama	0	0	1 0	do
13	Do	ditto and channel	Biyanwilage Marthehs of Galgomuwa	0	0	7 0	do
14	Do	do	Medapollage Mendis Perera of Kagama, Ippolagama	0	0	22 1	do
15	Polnalaowita	do	Biyanwilage Marthehs, ditto Themis, Galgomuwa	0	0	9 9	do
16	Do	do	Medapollage Mendis Perera, Kagama, Ippolagama	0	0	5 1	do
18	Medawatta	Coconut garden and channel	Biyanwilage Romanis and ditto Thegis, Galgomuwa	0	0	25 8	do
19	Kosgahawatta	do	Malmala Kankanamalage Jokimu Perera, Galgomuwa	0	0	24 1	do
20	Mahaedandagawatta	do	Biyanwilage Don Marthehs, Galgomuwa	0	0	13 2	do
<i>Lots 21 to 30 on August 25, 1953, at 9 30 a m</i>							
21	Do	Paddy field, coconut garden and channel	Muthuwadige Samel Perera, Galgomuwa	0	0	27 0	do
22	Magurulyadda	Paddy field and channel	Muthuwadige Don Marthehs, Galgomuwa	0	0	13 5	do
23	Meegahakumbura	do	Biyanwilage Don Marthehs of Galgomuwa	0	1	20 8	do
24	Senadugeowita	do	Utuvan Pathrennehelage Alice Nona, Ukkuwattage Baron Smgho, Ukkuwattage Podsingho and Athurugiri Achige Davith Singho, all of Galgomuwa	0	0	13 3	do
25	Dorakadakumbura	do	Talukke Kankanamalage Somichohamy, Galgomuwa	0	0	8 8	do
26	Do	do	Talukke Kankanamalage Samarasinghe of Galgomuwa	0	0	24 7	do
27	Walehyadda	do	Kodisingho Arachchige Don Jamis Appu of Galgomuwa	0	0	16 8	do
28	Paragahakumbura	do	Kodisingho Arachchige Don Jamis Appu of Galgomuwa and Withanapelpita Korralage Don Melis Weerasinghe of Kandalanda, Pallawela	0	0	12 3	do
29	Do	do	Witan Thantrige Sirisena and Ukwattage Baron Singho, Galgomuwa	0	0	16 0	do
30	Do	do	Don Carols Kapuru Bandara, Galgomuwa and Talukke Kankanamalage Samarasinghe, Galgomuwa	0	0	36 8	do
<i>Lots 31 to 40 on August 25, 1953, at 2 30 p m</i>							
31	Kukehyadda	do	Don Hendrick Kapurubandara, Don Baron Ramanayaka, Ukwattage Piyasena and Ukwattage Hendrick, all of Galgomuwa	0	0	20 5	do
32	Meegahalayadda	Paddy field	Talukke Kankanamalage Gnanawathie of Galgomuwa	0	0	0 5	do
32½	Mahaliyadda	ditto and channel	Don Hendrick Kapurubandara, Ukwattage Piyasena and Don Carols Kapurubandara, all of Galgomuwa	0	0	16 4	do
33	Meegahalayadda	Paddy field	Talukke Kankanamalage Gnanawathie of Galgomuwa	0	0	1 0	do
34	Lokigewatta	Garden and channel	Witan Thantrige Thomas Appu, Galgomuwa	0	0	2 0	do
35	Agalawatta	Coconut garden and channel	Patra Gamage Karthehs, Galgomuwa	0	0	19 3	do
36	Amunugawawatta	do	Talukke Kankanamalage Amurthaweerasinghe Samarasinghe, Galgomuwa	0	0	30 8	do
37	Kahatagahawatta	do	Attanayake Mudalge Dharmadasa, Galgomuwa	0	0	10 4	do
38	Kahatagahawatta, Meegahawatta	do	Pattikiri Arachchige Pablinahamy, Pathrennehelage Almeris, ditto Sinthi Nona, ditto Podi Nona, Galgomuwa	0	0	32 0	do
39	Delgahawatta	do	Attanayake Mudalge Dharmadasa, Kottala	0	0	0 3	Kottala
40	Do	do	Kodituwakku Arachchige Essohamy, Kottala	0	0	9 4	do
<i>Lots 41 to 50 on August 27, 1953, at 9 30 a m</i>							
41	Do	do	Jayalath Mudiyansele Herath Singho of Kottala	0	0	3 1	do
42	do	do	Ranamukaradage Sitya Fernando of Kottala	0	0	29 2	do
43	Divulgahawatta	do	Pathrennehelage Appuhami of Kottala	0	0	0 6	do
44	Do	do	Hettiarachchi Kankanamalage Gunatilaka of Galgomuwa	0	0	8 5	do
45	Kahatagahawatta	do	Hetihamilage Podinona, Kottala	0	0	16 0	do
46	Do	do	Pathrennehelage Peiris Singho of Kottala	0	0	10 0	do
47	Deniyaliyadda	Paddy field and channel	Pathrennehelage Goonasekera, Kottala	0	0	5 3	do
48	Medillakumbura	do	Jayalath Mudiyansele Motti Appu of Nungomuwa	0	0	3 0	do
49	Kahatagahawatta	Coconut garden	Pathrennehelage Peiris Singho, Kottala	0	0	0 4	do
50	Medillakumbura	Paddy field and channel	Ranaweera Appuhamilage Dharmaprema Wijepala Jayawardane and Malika Jayawardane Hamine, Mottunna	0	0	4 0	do
<i>Lots 50½ to 60 on August 27, 1953, at 2 30 p m</i>							
50½	Pillewa	Coconut garden and channel	Pathrennehelage Grigoris and Hettiarachchi Kankanamalage Aron, both of Kottala	0	0	20 0	do
51	Kebellagahawatta	do	Peter Weerasinghe, Banduragoda	0	0	7 7	do
52	Do	do	Senanayake Pathrennehelage Mango Nona, Kottala	0	0	7 5	do
53	Kottalawatta alias Mottunnewatta	do	R A D Wijepala Jayawardane and Malika Jayawardane Hamine, Mottunna	0	0	32 1	do
54	Mottunna Estate	Rubber and coconut garden and channel	Kingsley F Gregory, Neville Gregory, Anton Gregory and Nissanka Arachchige Ruwathan Nissanka, all of Mottunna	1	2	38 9	do
55	Delgahakumbura	Paddy field and channel	Mrs Milly Siriwardane of Kalagedihena	0	0	7 2	Mottunna
56	Amunupillewa	Paddy field	Mrs Paul E Peiris, Nugegoda, Pasyala	0	0	0 8	do
58	Amunudetta	Paddy field and channel	Mrs Kalyanawathie Abeyundara, Mottunna	0	0	11 4	do
59	Asswedduma	do	Witanage Johans Appuhami, Mottunna	0	0	8 4	do
60	Delgahapillewa	Coconut garden	Rajapakse Ranatunge Arachchige Gunatilaka, Mottunna	0	0	5 8	do

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent			Village
				A	R	P	
<i>Lots 61 to 70 on August 28, 1953, at 9 30 a m</i>							
61	Kammalalanga kumbura	Paddy field and channel	Ranaweera Appuhamilage Jayaratne of Mottunna	0	0	17 4	Mottunna
62	Deranda	Paddy field	Handinnapola Appuhamilage Don Peter of Mottunna	0	0	3 2	do
63	Do	do	Ranaweera Appuhamilage Jayaratne of Mottunna	0	0	4 3	do
64	Kammalalanga kumbura	ditto and channel	Handinnapola Appuhamilage Don Peter of Mottunna	0	0	5 0	do
65	Deranda	Paddy field	Mrs Kalyanawathie Abeysundara, Mottunna	0	0	1 7	do
66	Do	do	Rajapakse Appuhamilage Don Thomas Appuham of Mottunna	0	0	5 1	do
67	Kongahakumbura	ditto and channel	Kingsley F Gregory, Neville Gregory, Anton Gregory and N A Ruwithan Nissanka, all of Mottunna	0	0	35 3	do
68	Narangahakumbura	do	Senanayaka Amerasinghe Mohotti Appuhamilage Mainona of Mottunna	0	0	9 1	do
69	Do	Paddy field	Ranaweera Appuhamilage Jayaratne, Mottunna	0	0	2 4	do
70	Do	do	Kuruppu Appuhamilage Robo Singho of Mottunna	0	0	2 3	do
<i>Lots 71 to 80 on August 28, 1953, at 2 30 p m</i>							
71	Bogahalangahiyadda	do	Miss Chandrawathie Suren Siri Witanage of Mottunna	0	0	2 5	do
72	Delgahakumbura	Paddy field and channel	R A D Wijepala Jayawardane, Mottunna	0	0	10 2	do
73	Do	Paddy field	Kuruppu Appuhamilage Martin Perera, Kumbalo luwa	0	0	1 0	do
74	Do	do	Kuruppu Achchige Gamage Hendrick Appuham of Mottunna	0	0	2 0	do
75	Do	Paddy field and channel	Mrs Kalyanawathie Abeysundara, Mottunna	0	0	4 9	do
76	Pinkumbura	do	Ven M S Indasara Nayaka Thero of Mottunna Temple	0	0	16 9	do
78	Halgahakumbura	Paddy field	R M P Charlis Singho of Mottunna and G K Hendrick Singho of Umityawa	0	0	5 0	do
79	Wagura	ditto and channel	S A Mohotti Appuhamilage Mainona, Mottunna	0	0	17 8	do
<i>Lots 81 to 90 on September 1, 1953, at 9 30 a m.</i>							
81	Maditiyagahawatta	Coconut garden and channel	Ranage Sinchi Nona, Mottunna	0	0	23 7	do
82	Willoraowita	Owita and channel	Hettiachchi Pathrennehege Kachchiamy of Mottunna	0	0	6 1	do
83	Do	do	Ranage Gunasekera of Mottunna	0	0	9 3	do
84	Do	Coconut garden and channel	Ranage Wickremasinghe, Mottunna	0	0	3 4	do
85	Kahatagahawatta	do	Ranaweera Appuhamilage Sirisena Mottunna	0	0	7 0	do
86	Tambilgahawatta	do	Ranage Wickremasinghe, Mottunna	0	0	6 5	do
87	Puplowita	do	Kuruppu Appuhamilage Martin Perera of Kumbalo luwa	0	0	8 8	do
88	Willoraowita	Paddy field and channel	Mrs Paul E Peiris of Nugedola	0	0	7 9	do
89	Godapela	do	Ranaweera Appuhamilage Podiappuhamilage of Moragolla, Nittambuwa	0	0	19 0	do
90	Medaarawela	do	Don Aloysius Saparamadu, Talgasmote	0	0	12	do
<i>Lots 91 to 100 on September 1, 1953, at 2 30 p m</i>							
91	Polkendamulla	Paddy field and channel	Mrs Paul E Peiris, Nugedola, Veyangoda	0	0	13 5	do
92	Iriyagahakumbura	do	Witanage Danial Singho, Mottunna	0	0	10 9	do
93	Do	do	Mrs Kalyanawathie, Abeysundara Mottunna	0	0	21 7	do
94	Meegahaowita	Paddy field	Kodikara Achchige Sarnelis, Mottunna	0	0	1 9	do
95	Medawatta	Coconut garden and channel	Ranaweera Arachchige Cornelis and ditto Dabilin, Mottunna	0	0	29 9	do
96	Meegahaowita	Coconut garden	Ranaweera Arachchige David, Mottunna and Amba gala Pathrennehelage Leiris of Kumbaloluwa	0	0	15 4	do
97	Kalundawala	Water hole	do	0	0	15 1	do
98	Oyabodaowita	Coconut garden and channel	Ameratunge Arachchige Punchi Singho Perera, Ameratunge Arachchige Mittasena Perera and Nettasinghe Appuhamilage Podunona, all of Talgasmote	0	0	22 7	Talgasmote
99	Do	do	Nettasighe Appuhamilage Babinona	0	0	15 6	do
100	Do	do	Galhenage Simon Perera, Talgasmote	0	0	16 1	do
<i>Lots 102 to 110 on September 2, 1953, at 9 30 a m</i>							
102	Hirihyadda	Paddy field and channel	Bopiti Radage Pilochiya, c/o Siya Fernando, 34, Talgasmote	0	0	13 0	do
103	Do	do	Kadinappuh Radage Jokinu, Talgasmote	0	0	8 5	do
104	Do	do	Ranamuka Radage Burampi, Talgasmote	0	0	5 7	do
105	Ampegewatta	Coconut garden and channel	Ranamuka Radage Podina, Talgasmote	0	0	9 1	do
106	Do	do	Kuruppu Appuhamilage Setan Perera, 429, Pattala gedara	0	0	27 3	do
108	Ambagahawatta	Coconut garden	Kuruppu Appuhamilage Sediris Perera of Kalawewa	0	0	7 7	do
109	Ampegewatta	Waste land	Kuruppu Appuhamilage Setan Perera, 429, Pattala gedara	0	0	0 3	do
110	Uldiyaulakumbura	Paddy field	Don Danial Nettasinghe of Dhatchgama, Hancha pola and K A Charles Perera, Talgasmote	0	0	6 2	do
<i>Lots 111 to 120 on September 2, 1953, at 2 30 p m</i>							
111	Do	do	S N B K M Agilis Appuhamy of Barawawila, Divulapitiya	0	0	9 6	do
112	Kahatagahawatta	Garden	S A M Yasaratne of Talgasmote	0	0	0 4	do
112½	Uldiyaulakumbura	Paddy field	Don Danial Nettasinghe, Dhatchgama and K A Charles Perera, Talgasmote	0	0	5 9	do
113	Do	do	Walpola Mahagamage Sarnelis, Talgasmote	0	0	8 9	do
114	Do	do	Don Danial Nettasinghe, Dhatchgama and K A Charles Perera, Talgasmote	0	0	17 9	do
115	Do	do	Walpola Mahagamage Sarnelis, Talgasmote	0	0	28 1	do
116	Do	do	S A M Yasaratne of Talgasmote	0	0	25 3	do
117	Ampegekumbura	Paddy field and channel	Don Danial Nettasinghe, Dhatchgama and K A Charles Perera, Talgasmote	0	1	7 5	do



Lot	Name of Land	Description	Name of Claimant	Extent			Village
				A	R	P	
118	Udiyankumbura	Paddy field and channel	S N B K M Agilis Appuhamy, Barawawila	0	0	9 6	Talgasmote
119	Godakumbura	do	Patikiri Aratchige Ruwithan Baas, Waduruwa	0	0	14 8	do
120	Do	do	Kuuppu Appuhamilage Goms Appuhamy of Wathu pitiwela, Nittambuwa	0	0	14 5	do
<i>Lots 121 to 130 on September 3, 1953, at 9 30 a m</i>							
121	Hatharalyadda	do	Ratnasala Thero of Mirigama and N A Aron Smgho of Talgasmote	0	0	7 4	do
122	Paragahakumbura	do	Mannetipura Dewage Liyanenis Fernando and ditto Julius Fernando, both of Talgasmote	0	0	10 4	do
123	Do	do	Mrs Dona Missonna Nawaratne of Pattalagedara	0	0	10 0	do
124	Siyambalagahawatta	Coconut garden and channel	Mannetipura Dewage Pabilis Fernando, ditto Baby Fernando, ditto Edwin Fernando, ditto Leela wathie Fernando, all of Talgasmote	0	0	11 4	do
125	Hikgahawatta	do	Mannetipura Dewage Edwin Fernando, Talgasmote	0	0	2 6	do
126	Do	do	Kurupatta Dewage Abanchiya, Talgasmote	0	0	20 3	do
127	Pahalamullekumbura	Paddy field, garden and channel	Mrs Paul E Peiris, Nugedole, Pasyala	0	0	34 4	do
128	Dangollawatta	Coconut garden and channel	Miss Cecilian Godagampola, M. D Julius and M D Liyanenis, all of Talgasmote	0	0	21 7	do
129	Meegahawatta	Paddy field	Kuruppu Appuhamilage Ratnapala of Pattalagedara	0	0	0 8	do
130	Edandakumbura	Coconut garden and channel	Liyana Pedige Jinadasa, Liyana Pedige Lawaranchiya both of Hiripitiya	0	0	8 8	Hiripitiya
<i>Lots 131 to 140 on September 3, 1953, at 2 30 p m</i>							
131	Do	Garden and channel	Liyana Pedige Cecily, Hiripitiya	0	0	6 0	do
132	Kebellagahakumbura	Paddy field and channel	Mrs Kalyanawathie Abeysundara of Mottunha	0	0	5 7	do
134	Kirndakumbura	Paddy field	D A Francis Samarasinghe, Talgasmote	0	0	0 9	do
135	Medaowita	do	Kuuppu Appuhamilage Thomas Perera of Pattalagedara	0	0	4 7	Talgasmote
136	Medaowitapillewa	Coconut garden	Nettasighe Appuhamilage Githers of Talgasmote	0	0	21 9	do
138	Medaowita	Paddy field	Kuruppu Appuhamilage Thomas Perera of Talgasmote	0	0	2 8	do
140	Embillapillewakumbura	do	Nettasighe Appuhamilage Githera of Talgasmote	0	0	0 8	do
<i>Lots 143 to 150 on September 7, 1953, at 9 30 a m</i>							
143	Nahahtiyawa	Paddy field and channel	W A Thomas Singho, W A John Appuhami, W A Senchimona and W A Punchi Nona, all of Talgasmote	0	0	37 1	do
144	Do	Paddy field	Kuruppu Appuhamilage Dharmadasa, Talgasmote	0	0	0 3	do
145	Do	do	W K Julius, Talgasmote	0	0	2 9	do
146	Dawatagahademya,	ditto garden and channel	Wijesuriya Arachchige John Appuhami of Talgasmote	0	0	5 5	do
147	Godandawatta	Coconut garden and channel	Nugawela Pathrennehelage Wimaladasa of Talgasmote	0	0	6 0	do
148	Do	do	Withan Weerasinghe Arachchige Davith Singho of Talgasmote	0	0	7 0	do
149	Do	do	Kuruppu Achchige Dharmadasa, Talgasmote	0	0	15 8	do
150	Do	do	ditto Dharmadasa and ditto Marthinahamy, Talgasmote	0	0	6 9	do
<i>Lots 151 to 160 on September 7, 1953, at 2 30 p m</i>							
151	Bogahapillewatta	do	Nugawela Pathrennehelage Wimaladasa, ditto Ariyawanna and Kuruppu Achchige Marthinahamy, Talgasmote	0	0	21 8	do
152	Bogahakumbura	Paddy field and channel	Rajakaruna Liyana Atukoralage Yohanis of Pattalagedara and Kuruppu Achchige Dharmadasa of Talgasmote	0	0	17 3	do
153	Do	do	Nugawela Pathrennehelage Belu of Udammitta	0	0	6 8	do
154	Do	do	Ariyawansa Gomadasa, Udammitta	0	0	23 9	do
155	Kanuhatta, Dehat tawela	do	Kuruppu Achchige Dharmadasa, Talgasmote	0	0	11 0	do
156	Dehattawela	do	Mahawitanage Pauls Perera, Pattalagedara	0	0	1 2	do
157	Do	do	Kuruppu Appuhamilage Ratnapala, Pattalagedara	0	1	0 9	do
158	Polmalwita	do	Wanni Arachchige Mirdhanu	0	0	23 4	Galgomuwa
160	Belgalegekumbura	do	Weerakkody Appuhamilage Haramanis, ditto Peiris and ditto Charis, Kumbaloluwa	0	0	12 0	do
<i>Lots 161 to 170 on September 8, 1953, at 9 30 a m</i>							
161	Do	do	Weerakkody Appuhamilage Haramanis, Ratabalage Sarnelis Vedarala and Ratabalage Jams Singho, all of Kumbaloluwa	0	0	20 5	do
162	Do	do	Talukku Kankanamalage Amurthaweerasinghe Samarasinghe of Galgomuwa	0	0	0 8	do
163	Amunupitiya alias Kahatagahawatta	Coconut garden and channel	Mutuwadige Samel Perera, Galgomuwa	0	0	4 1	do
165	Do	Coconut garden	do	0	0	2 9	do
166	Pitahyadda	Paddy field and channel	G H W Weerakkody of Kumbaloluwa	0	0	34 1	Kumbaloluwa
167	Amunupitiya alias Kahatagahawatta	Garden	Mutuwadige Samel Perera, Galgomuwa	0	0	0 5	do
168	Beranda	Paddy field	D A D A Henry Dissanayaka, Kumbaloluwa	0	0	30 6	do
169	Weralugahawatta	Coconut garden	Ratabalage Sarnelis Vedarala, Kumbaloluwa	0	0	4 7	Galgomuwa
170	Divulgahawatta	do	Liyana Arachchige Herath Singho, Galgomuwa	0	0	26 6	do
<i>Lots 172 to 180 on September 8, 1953, at 2 30 p m</i>							
172	Mahawela	Paddy field	Byanwilage Don Romanis, Galgomuwa	0	0	15 5	do
173	Do	do	Wanniachchige John Singho, Galgomuwa	0	0	14 6	do
174	Do	do	Mutuwadige Samel Perera, Galgomuwa	0	0	2 0	do
174½	Do	do	Byanwilage Thegis Singho, Galgomuwa	0	0	2 1	do
175	Hettigshyadda	do	Liyana Arachchige Jams Appu, ditto Podisingho, Mutuwadige Samel Perera and Kodsinghe Arachchige Don Davith, all of Galgomuwa	0	0	1 7	do
176	Beranda	Paddy field and channel	D A D A Henry Dissanayaka, Kumbaloluwa	0	0	39 6	Kumbaloluwa
177	Kotamiya	do	Weerakkody Appuhamilage John Singho, ditto Haramanis, ditto Gunaratna and R P Egona, all of Kumbaloluwa	0	0	14 2	do

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P	Village
178	Weralugahakumbura	Paddy field and channel	W A Don Siyadoris Weerakkody, Kumbaloluwa	0 0 7 3	Kumbaloluwa
179	Heelbatha	do	Utuwan Pathrennehelage Alce Nona, Galgomuwa	0 0 5 7	do
180	Do	do	Ratabalage Sarnelis Appuhami, Kumbaloluwa	0 0 5 4	do
<i>Lots 181 to 190 on September 9, 1953, at 9 30 a m</i>					
181	Do	do	Mutuwadige Samel Perera, Galgomuwa	0 0 10 8	do
182	Do	do	Ratabalage Sarnelis Appuhami, Kaluhetti Randenige Julis Singho and Randeny Pidunwattage Jayawar dane, all of Kumbaloluwa	0 0 19 0	do
183	Kalyana	do	W A Don Siyadoris Weerakkody, Kumbaloluwa	0 0 3 7	do
184	Do	do	Asurappudalige Carolis Fernando, ditto Siyya Fernando and Amerasuriyage Dionis, all of Kumbaloluwa	0 0 25 1	do
185	Muruthuwela	do	Randeny Pidunwattage Podisingho, Kumbaloluwa	0 0 6 3	do
186	Do	do	Bulugahamulla Pathrennehelage Lokuhamy of Kaleliya and Kuruppu Appuhamilage Mary Nona of Kumbaloluwa	0 0 26 1	do
187	Do	do	Sandagiri Pathrennehelage Don Hendrick of Kumbaloluwa	0 0 19 2	do
188	Bandarawatta	Coconut garden and channel	B P Lokuhamy of Kaleliya and K A Mary Nona of Kumbaloluwa	0 0 17 9	do
189	Do	do	Ranatunge Arachchige Kachchohamy, Kumbaloluwa	0 0 8 6	do
190	Do	do	Hettige Kirimenika of Kumbaloluwa and Hettige Charlis of Mottunna	0 0 2 9	do
<i>Lots 191 to 200 on September 9, 1953, at 2 30 p m</i>					
191	Do	do	Ellihiti Kankanamalage Piyadasa, Kumbaloluwa	0 0 4 5	do
192	Pitakanneliyadda	Paddy field and channel	Randeny Pidunwattage Egonis, Kumbaloluwa	0 0 29 6	do
193	Kottalaowita	Owita and channel	Moragoda Don Domingo Appuhami, Nittambuwa and Sandagiri Pathrennehelage Don Hendrick of Kumbaloluwa	0 0 12 6	do
194	Kabalagahaowita	Paddy field	Sandagiri Pathrennehelage Don Hendrick of Kumbaloluwa	0 0 0 4	do
195	Hithahitiyawekumbura	do	Don Perera Weerakkody of Kumbaloluwa	0 0 4 5	do
196	Do	ditto and channel	Don Hendrick Weerakkody, Kumbaloluwa	0 0 21 5	do
197	Hithahitiyawegodahiyadda, Ambagahawatta	Paddy field, garden and channel	Don Simon Weerakkody of Kumbaloluwa	0 1 10 4	do
198	Kahatagahawatta	Coconut garden and channel	Don Siyadoris Weerakkody, Kumbaloluwa	0 0 13 2	do
200	Wattabodaliyadda, Batadombagahawatta	Paddy field, garden and channel	Randeny Pidunwattage Egonis, Kumbaloluwa	0 0 22 9	do
<i>Lots 201 to 210 on September 11, 1953, at 9 30 a m</i>					
201	Panwela	do	Halalya Buddhist Temple, Trustee — G A Hema chandra, Kumbaloluwa	0 0 38 1	do
202	Do	do	Sandagiri Pathrennehelage Don Hendrick and Randeny Pidunwattage Podisingho, Kumbaloluwa	0 0 1 4	do
203	Do	Paddy field and channel	do	0 0 10 5	do
204	Do	do	Nanhiyadu Kankanamalage Bemby Appuhami of Kumbaloluwa	0 0 8 0	do
205	Tambilkumbura	do	Randeny Pidunwattage Egonis, ditto Podisingho and Don Simon Randeny, all of Kumbaloluwa	0 0 18 8	do
206	Purankumbura	do	Randeny Pidunwattage Melis, Kumbaloluwa	0 0 16 4	do
207	Do	do	Randeny Pidunwattage Podisingho, Kumbaloluwa	0 0 30 5	do
208	Ambagahawatta	Coconut garden and channel	Randeny Pidunwattage Egonis, Kumbaloluwa	0 0 18 0	do
209	Do	do	Hettiachchi Kankanamalage Cornelis, Nettasinghe Appuhamilage William and Karunanayaka Appuhamilage Jane Nona, Kumbaloluwa	0 0 16 1	do
209½	Pitaliyadda	Paddy field and channel	Kuruppu Appuhamilage Don William, Kumbaloluwa	0 0 1 8	do
210	Do	do	do	0 0 4 4	do
<i>Lots 211 to 220 on September 11, 1953, at 2 30 p m</i>					
211	Do	Paddy field	Randeny Pidunwattage Egonis, Hettiachchi Kankanamalage Cornelis, Hettiachchi Kankanamalage Sirisena, Nettasinghe Appuhamilage William and Karunanayake Pathrennehelage Jane Nona, all of Kumbaloluwa	0 0 0 7	do
212	Do	Paddy field and channel	Hettiachchi Kankanamalage Lewis, Kumbaloluwa	0 0 3 3	do
213	Beruwa	Paddy field	Ranasinghe Gamaralalage Simon, Kumbaloluwa	0 0 3 6	do
214	Pitaliyadda	ditto and channel	Hiralu Pathrennehelage Piyasena, Kumbaloluwa	0 0 9 0	do
215	Beruwa	Paddy field	Ranaweera Arachchige Punchi Singho, Mottunna	0 0 3 1	do
216	Beruwapillewa	Waste land	Ranasinghe Gamaralalage Simon, Kumbaloluwa	0 0 1 0	do
217	Do	Coconut garden and channel	Wickrama Achchige Motti Appu, Kumbaloluwa	0 0 9 5	do
218	Beruwa	Paddy field and channel	Ranasinghe Gamaralalage Abraham Singho, Kumbaloluwa	0 0 9 3	do
219	Do	do	Ranasinghe Gamaralalage Simon, Kumbaloluwa	0 0 3 9	do
220	Do	do	Manchanayake Arachchige Jamis Singho, ditto Peter Singho, ditto Podisingho, Kumbaloluwa and ditto Gunasekera, Mottunna	0 0 6 4	do
<i>Lots 222 to 230 on September 15, 1953, at 9 30 a m</i>					
222	Puwakgahakotuwa	Paddy field	Manchanayake Arachchige Alpi Nona, Kumbaloluwa	0 0 0 9	do
223	Pitaliyadda	Paddy field and channel	R P Egonis, H K Cornelis, H K Sirisena, N A William and K P Jane Nona, all of Kumbaloluwa	0 0 31 5	do
224	Ambagahawatta	Coconut garden and channel	Weerakkody Appuhamilage Subatheris of Kumbaloluwa	0 0 5 0	do
225	Hirilyadda	Paddy field and channel	Mrs H Kalyanawathe Abeyundara, Mottunna	0 0 26 9	Mottunna
226	Ambagahakumbura	do	Vithanage Peter Singho, V H, Mottunna	0 0 4 5	do

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent			Village
				A	R	P	
227	Pitaliyadda	Paddy field and channel	R P Egonis and Namhini Kankanamalage Jayasena, both of Kumbaloluwa	0	0	8 1	Kumbaloluwa
228	Do	do	Ven M S Indasara Nayaka Thero, Mottunna Temple	0	0	2 5	do
229	Do	do	Wickrema Arachchige Motti Appu and Weerakkody Pathrennehelage Suwas, Kumbaloluwa	0	0	14 5	do
230	Ku undugahakumbura	do	Hettiachchi Kankanamalage Lewis, Kumbaloluwa	0	0	35 4	do
<i>Lots 231 to 240 on September 15, 1953 at 2 30 p m</i>							
231	Godahanbanakumbura	Paddy field	Sonamayaka Amcasinghe Motti Appuhamilage Munnana of Mottunna	0	0	8 1	Mottunna
232	Kurundugahakumbura	ditto and channel	Manchananayaka Arachchige Rampy Singho, Kumbaloluwa and ditto Abraham and ditto Duguni Banda of Mottunna	0	0	10 4	Kumbaloluwa
233	Godahanbanakumbura	do	Gamaallage Pavistamahamy, Kumbaloluwa	0	0	9 9	Mottunna
234	Do	do	Sonamayaka Amerasinghe Motti Appuhamilage Munnana of Mottunna	0	0	13 3	do
235	Dmhu unptiya	do	Manchanayaka Arachchige Rampy Singho, Kumbaloluwa	0	0	11 7	do
237	Do	do	Withanage Yohani Appu of Mottunna	0	0	8 0	do
238	Do	do	Mrs Paul E Peiris Nagedole Pasyala	0	0	11 7	do
239	Panwela	Paddy field and channel	Don Simon Randeny, R P Egonis, R P Hendrick Singho, R P Podisingho, all of Kumbaloluwa, and Bulughamulla Pathunnehelage Lokuhamy, Kalaeliya	0	1	3 7	Kumbaloluwa
240	Dangahakumbura	do	Sandagiri Pathunnehelage Don Hendrick of Kumbaloluwa	0	0	13 7	do
241	Dangahaowita	do	do	0	1	1 0	do
<i>Lots 242 to 250 on September 16, 1953 at 9 30 a m</i>							
242	Delgahawatta	Coconut and channel	Daimapala Abeysundara of Kumbaloluwa	0	0	13 3	do
243	Welakumbura	Paddy field and channel	Don Thomas Weerakkody, Kumbaloluwa	0	0	10 5	do
244	Do	do	Weerakkody Appuhamilage Romel Nona, Kumbaloluwa	0	0	21 7	do
245	Manannakumbura	do	Siya Fernando and Martha Fernando, Galgomuwa	0	0	28 4	do
246	Delgahawatta	Coconut garden	Weerakkody Appuhamilage Albin Singho, Kumbaloluwa	0	0	0 4	do
248	Kahatagahawatta	ditto and channel	Gardi Achchige Juwanis Appuhamy, Gardi Achchige Peter Singho, Gardi Achchige Wimalasena, Gardi Sasapala, Gardi Achchige Nandawathie and Gardi Premawathie, all of Kumbaloluwa	0	0	23 8	do
249	Gurubawila	Paddy field and channel	Don Thomas Weerakkody, Kumbaloluwa	0	0	4 9	do
250	Ambakumbura	do	Gardi Achchige Karunasinghe and Gardi Achchige Wijedasa, both of Kumbaloluwa	0	0	26 0	do
<i>Lots 251 to 260 on September 16, 1953 at 2 30 p m</i>							
251	Do	do	Halaliya Buddhist Temple, Trustee, Gardi Achchige Hemachandra, Kumbaloluwa	0	0	23 0	do
252	Do	do	Gardi Achchige Hendrick Singho, Kumbaloluwa	0	0	25 1	do
253	Wilwalakumbura	do	Halaliya Buddhist Temple, Trustee G A Hemachandra, Kumbaloluwa	0	0	7 7	do
254	Do	do	Don Siyadonis Weerakkody, Kumbaloluwa	0	0	16 6	do
255	Bogahakumbura	do	Ariyatilaka Mudiyanseilage Charlis Singho of Kumbaloluwa	0	1	0 4	do
256	Do	Paddy field	Ariyatilaka Mudiyanseilage Podisingho, Kumbaloluwa	0	0	2 0	do
258	Bogahakumbura	do	Liyana Arachchige Podisingho, Galgomuwa	0	0	8 5	do
259	Amunupitiyakumbura	Paddy field	Don Melis Weerasinghe and Weerasinghe Arachchige Jayatillake, both of Kandalanda	0	0	5 2	do
260	Halpankumbura	Paddy field and channel	Ariyatilake Mudiyanseilage Velun Singho, Kumbaloluwa	0	0	34 8	do
<i>Lots 261 to 270 on September 17, 1953, at 9 30 a m</i>							
261	Do	do	Mrs Dona Alice Abeynayaka of Kumbaloluwa	0	0	19 5	do
262	Do	do	Ariyatilake Mudiyanseilage Bartin Singho of Kumbaloluwa	0	0	13 6	do
263	Do	do	Ariyatilake Mudiyanseilage Jeen Singho of Kumbaloluwa	0	0	9 0	do
264	Dangolla	do	Ariyatilake Mudiyanseilage Velun Singho, ditto Anoris Appu, ditto Jeen Singho, ditto Podi Singho, ditto Beel and Batawala Achchige Podi Nona, all of Kumbaloluwa	0	0	16 5	do
265	Indurupatamulla	Garden and channel	Ariyatilake Mudiyanseilage Velun Singho, ditto Anoris Appu and ditto Podisingho, Kumbaloluwa	0	0	9 5	do
266	Do	Coconut Garden, channel and road	Ariyatilake Mudiyanseilage Velun Singho and ditto Anoris Appu, Kumbaloluwa	0	2	3 2	do
267	Do	Garden and channel	Ariyatilake Mudiyanseilage Bartin Singho of Kumbaloluwa	0	0	3 3	do
268	Amunupitiyakumbura	Paddy field and channel	Don Melis Weerasinghe and Weerasinghe Arachchige Jayatillake, both of Kandalanda	0	0	10 7	do
269	Do	do	Ratabalage Jamis Singho of Kumbaloluwa	0	0	12 4	do
270	Do	do	Don Melis Weerasinghe and Weerasinghe Arachchige Jayatilake, both of Kandalanda	0	0	27 0	do
<i>Lots 271 to 284 on September 17 1953 at 2 30 p m</i>							
271	Halpankumbura	do	Ariyatilake Mudiyanseilage Velun Singho, Kumbaloluwa	0	0	26 6	do
272	Do	do	Mrs Dona Alice Abeynayaka of Kumbaloluwa	0	0	19 2	do
273	Do	do	Ariyatilake Mudiyanseilage Velun Singho of Kumbaloluwa	0	0	15 3	do
274	Do	ditto and coconut garden	Ariyatilake Mudiyanseilage Podisingho of Kumbaloluwa	1	0	39 3	do
275	Dangolla	Paddy field and channel	A M Velun Singho, A M Anoris Appu, A M Jeen Singho A M Podi Singho, A M Beel Ariyatilake and Batawala Achcharge Podi Nona, Kumbaloluwa	0	1	10 6	do
276	Hettiyawatta	Coconut garden	Batawala Achcharge Podi Nona, Kumbaloluwa	0	0	28 8	do

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent			Villages	
				A	R	P		
277	Indurupatawela Het tiyawatta	Coconut garden, paddy field and channel	Waturu Wadu Achcharige Pabulshamy, Kumbaloluwa	1	1	16	4	Kumbaloluwa
279	Kebellakumbura	Paddy field	Edirisinghe Arachchilage Gunasekera, Weragoda	0	1	8	7	Weragoda
280	Patawelakumbura	do	Edirisinghe Arachchilage Hendrick Singho of Weragoda	0	0	18	6	do
281	Do	do	Hewa Wasan Kankanamalage Roida Nona, Edirisinghe Arachchilage Albert Singho, ditto Robo Singho, ditto Mary Nona and ditto Podi Nona, all of Weragoda	0	0	5	8	do
282	Do	do	Loku Gonaduwaage Sediris of Midellawela	0	0	4	5	do
283	Do	do	Ramanayaka Pathurrenehelage Peter Singho of Weragoda	0	0	5	5	do
284	Patawela	do	Ramanayaka Pathurrenehelage Peter Singho, ditto Thomas Singho, ditto Ruwathan Singho, ditto Baby Nona and Weerakkody Appuhamilage Manchohamy, all of Weragoda	0	2	4	4	do

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on the days and time given above and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 10, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, May 15, 1953

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent

### THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

#### Notice under Section 7

Reference No L H 685

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 3,133 Village—Desastra Kalutara (within the U C limits of Kalutara)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent			
				A	R	P	
1	Munagahawatta, part of assessment No 122/1, Colombo Road	Garden contains 2 coconut trees 40 years, 1 jambutan tree, 1 jak, 2 jambu and 9 arecanut trees 15 years, 1 arecanut, 1 pamburu 1 domba, 1 veralu, 1 bombu tree 5 years, 1 kottan tree 3 years, and 8 arecanut trees 1 year	Menerigamage Elizabeth Perera of Desastra Kalutara	0	0	7	1
2	Munagahawatta, assessment No 120, Colombo Road	Garden contains 3 coconut trees 40 years, 1 arecanut, 1 jambu, and 2 nava trees 20 years	Ipalawattage Gunapala of Panwila Estate, Kalutara, and Vidanelage Sirmanis Fonseka of Delduwa	0	0	6	3
3	Thambilgahawatta, parts of assessment Nos 126 and 128, Colombo Road	Garden contains 1 ratadel, 1 kapok, 3 jak, 51 coconut trees 40 years, 3 jak, 1 halmilla, 1 ratadel, 1 goda pora and 4 coconut trees 25 years, 1 domba and 11 arecanut trees 10 years and 1 papaw tree 1 year	Walgampolage Charlotte Perera of Desastra Kalutara, and Walgampolage Evegum Perera of Ragama	0	1	31	4
4	Thambilgahawatta, parts of assessment Nos 134 and 136, Colombo Road	Garden contains 5 coconut trees 40 years, 5 jak and 4 coconut trees 25 years, 2 jak, 2 ratadel and 18 arecanut trees 15 years, 1 mangusteen and 2 jak trees 10 years	Malwara Vidanelage Don Moses Jayasundara of Desastra Kalutara	0	0	17	
5	Thambilgahawatta, assessment No 40/1, Railway Line	Garden contains 3 coconut trees 40 years	Weerawardena Earnest de Silva of Maha Waskaduwa	0	0	12	2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kalutara Kachcheri, on June 25, 1953, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 16, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kalutara, May 11, 1953

IVOR LORENZ FERDINANDS,  
Additional Assistant Government Agent

### THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

#### Notice under Section 7

Reference No LA/7430/J/E/1496

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An extent of 1A 0R 37 2P, out of the lands called Panpitiyawatta Galkandewatta, Kaluaratchchigewatta and Galkandewatta, situated in Konduruwapola Village, Yatikaha Korale South, Katugampola Hatpattu in Kurunegala District and surveyed and more particularly described as lots 187, 188, 189 and 190 in Supplement No 1 to F V P 2,452

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on July 13, 1953, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 6, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, May 13, 1953

N N D JILLA,  
Assistant Government Agent

HAVING been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876", section 6, to take order for the acquisition of the following lands, required for a public purpose, to wit —

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent			
				A	R	P	
177	Kalugalahenyaya, &c	Chena contains 2 coconut plants 3 years	Udakandekankanamalage Ukku Hami of Pimbura	0	0	12	1
179	Do	Chena	do	0	0	1	5
180	Do	Chena contains part of P W D road	do	0	0	12	8
188	Peellagawakumbura	Paddy field	Wijesundera Tennakoon Mudriyanselage Heennilame, ditto Podinilame, ditto Dingirnilame, all of Mipagama, and ditto Dingirumenike of Marapona	0	0	13	6

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
189	Kalugalehenekumbura	Paddy field	Naragalpitiyemohottalage Dingrimahatmaya of Mipagama	0	0	14 9
192	Medahenekumbura	do	Wijesundera Tennakoon Mudiyanselage Heennilame, ditto Podmilame, ditto Dingrimilame, all of Mipagama, ditto Dingrimenike of Marapona, Narasinghelekamaya Dingrimahatmaya, ditto Podappuhamy, ditto Podmenike, ditto Heenmenike, all of Waratgoda	0	0	7 7
193	Do	do	do	0	0	5 1
194	Do	do	Naragalpitiyemohottalage Dingrimahatmaya, ditto Mudalhami <i>alias</i> Mudiansa, both of Mipagama, and Kukulegama Attadassi Thero of Elapata	0	0	15 4
195	Medahenedeniya	Paddy field and deniya	Wijesundera Tennakoon Mudiyanselage Heennilame, ditto Podmilame, ditto Dingrimilame, all of Mipagama, ditto Dingrimenike of Marapona, Narasinghelekamaya Dingrimahatmaya ditto Podappuhamy, ditto Podmenike, and ditto Heenmenike, all of Waratgoda	0	0	4
198	Galketiyeokumbureowita <i>alias</i> Galketiyeowita watta	Garden contains 20 arecanut trees 12 to 15 years old	Naragalpitiyemohottalage Appuhami and Silawantha hithamilaye Dingrimahatmaya both of Mipagama	0	0	3 7
199	Galketiyeowita <i>alias</i> Galketiyeokumbureowita	Owita contains 2 arecanut, 1 breadfruit and 3 jak trees 15 years	Wijesundera Tennakoon Mudiyanselage Heennilame, ditto Podmilame, ditto Dingrimilame, all of Mipagama, and ditto Dingrimenike of Marapona	0	0	26 5
200	Galketiyeowatta	Garden contains 5 coconut trees 20 years, 100 arecanut trees 5 20 years, 10 jak trees 20 40 years, 2 mango trees 25 years, 1 mango tree 12 years, 3 batadomba trees 20 years and 13 rubber trees 16 years	Wijesundera Tennakoon Mudiyanselage Heennilame, ditto Podmilame, ditto Dingrimilame, all of Mipagama, ditto Dingrimenike of Marapona and Silawantahithamilaye Lokithami of Waratgoda	0	0	23 3
205	Halgahaokanda, &c	Rubber contains 7 plants 3 years old	Arthur Bartholomeusz Attygalla, Peradeniya Road, Kandy	0	0	20 6
218	Liyanedeniyeokumbura	Paddy field	Wijesundara Tennakoon Mudiyanselage Heennilame ditto Podmilame, ditto Dingrimilame, all of Mipagama, and ditto Dingrimenike of Marapona	0	0	17 1

I hereby give public notice, as required by section 7, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kalawana Rural Courts on June 30, 1953, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

No LR 2,479

The Kacheheri,  
Ratnapura, May 14, 1953

M J M MUHSIN,  
Assistant Government Agent

### THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

#### Notice under Section 7

Ref No J/E/2028/LM 5443

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands, which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 757 Village—Dedigama

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
3	Munhnewatta	Garden contains 58 coconut trees 60 years, 2 jak trees 100 years, 1 jak tree 15 years, 1 arecanut tree 10 years, 4 bel trees 15 years, a permanent building, part of a permanent building 2 temporary sheds and part of a temporary building	Pathiraja Mudiyanselage Hendrick Singho, Pathiraja Mudiyanselage Siyalis Appuhami, Pathiraja Mudiyanselage Somawathi, Bedderalalage Kiri Banda, Medderalalage Hendrick Singho Waidiyaratna, Medderalalage Dingiri Appuhami Waidiyaratna, and Maparalalage Punchi Banda, all of Dedigama	1	0	0 5
4	Munhnewatta <i>alias</i> Veherewatta ranawatta	Garden contains 12 coconut trees 50 years, 3 orange trees 3 years, part of permanent building and part of a temporary building	Medderalalage Kiri Banda, Medderalalage Hendrick Singho Waidiyaratna and Medderalalage Dingiri Appuhamy Waidiyaratna, all of Dedigama	0	0	30 2
5	Kahatagahawatta	Garden contains 4 coconut trees 40 years, 58 coconut plants 5 years, 7 arecanut trees 5 years, 2 jak trees 5 years, and 1 mango tree 5 years	Dedigama Temple Incumbent Pithuma Vimalaratana Thero of Dedigama	0	1	0 2
Total				1	1	30 9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Rate Mahatmaya's Office, Dedigama on June 26, 1953, at 9 0 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 19, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,  
Kegalla, May 8, 1953

M G V P W SAMARASINGHE,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**  
**Notice under Section 7**

Reference No J/E/2027/LM 5461

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
Preliminary plan No A 757 Village—Dedigama						
1	Meegahamulawatta	Garden contains 60 coconut trees 40 years, 1 jak tree 15 years, 2 jak plants 3 years, 6 coconut plants 3 years, 5 arecanut plants 3 years, 1 breadfruit plant 1 year and 5 kadju trees 20 years	Piyumachari Nekathige Kuigantha, Piyumachari Nekathige Siriya, Piyumachari Nekathige Podneriya, Piyumachari Nekathige Kriyathi, Piyumachari Nekathige Poddi, Piyumachari Nekathige Emaliya, all of Dedigama	0	3	13 8
2	Meegahamulakumbua	Paddy field	do	0	0	1 9
				Total	0	3 15 7

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Rate Mahatmaya's Office, Dedigama on June 26, 1953 at 9 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 19, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kogalla, May 8, 1953

M G V P W SAMARASINGHE,  
Assistant Government Agent

## Land Redemption Notices

LA 3409/J/LLD/175/53

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, March 10, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**Schedule**

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Preliminary plan No A 1,213 Village—Pahalakatuneriya and Kolinjadiya						
1	Damnagahagodabimwasriya	Coconut garden contains 27 coconut trees 3 years and 14 coconut trees 70 years	W W K B Thomas Fernando, Pokala, Katuneriya, Wennap puwa	0	0	36
2	Do	Coconut garden 3-70 years	do	1	2	19
3	Damnagahagodabimkebella	Coconut garden 3-70 years contains a temporary building with cadjan roof and cadjan walls	do	0	3	9
				Total	2	2 24

Ref LA 3482/LRO/APL/5303

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT No 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F AMERASINGHE,  
Permanent Secretary,  
Colombo April 6, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**Schedule**

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Preliminary plan No A 1,926 Village—Kiula						
1	Moragahawalekumbura	Paddy field (old)	M W Nonis de Silva of Matale	0	0	19
2	Do	do	do	0	0	8
				Total	0	0 27

L B 2189—LRO/APL 5612A—J/LLD/270/53

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Colombo, May 1, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## Schedule

Preliminary plan No A1,449 Village—Diyagaha

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Pengirimbowatta	Garden contains coconut, jak, breadfruit and arecanut trees 30-40 years and a few coconut plants 3-5 years and an earth well	S V P D Juwanis Appuhamy of Wehelgoda, Makawita, Matara, and K Don Carols of Magallagoda, Matara	0	1	26
2	Do	Garden contains 9 coconut trees 30-40 years, 5 coconut plants 3-5 years 1 breadfruit tree about 10 years, 20 arecanut trees 5-15 years	do	0	0	19
3	Do	Garden contains coconut, jak, breadfruit and arecanut trees 30-40 years and cinnamon about 8 years	do	1	0	4
Total				1	2	9

L B 2190—LRO/APL 5286 J/LLD/278/53

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now therefore I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signified by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Colombo May 6, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## Schedule

Preliminary plan No A 1,442 Village—Wewahamanduwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Gamagegedarawatta	Garden contains coconut, jak and arecanut trees 30 years	S K Singho Appu of Wewahamanduwa Matara	0	1	16
Total				0	1	16

L B 2191—LRO/APL 5612—J/LLD/269/53

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signified by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Colombo, May 1, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## Schedule

Preliminary plan No A 1,450 Village—Diyagaha

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Wehkandawila	Paddy field	Kulatunga Batagoda Chandrasoma, ditto Buddiprema, ditto, c/o Don Cornelis Batagoda, School Master, Diyagaha, Matara	4	3	37
Total				4	3	37

L D—B 49/50

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Ref Q 4512/LRO/APL 5688

I, A St V Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
  - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Colombo Kachcheri, on July 30, 1953, at 9 30 a.m., and
  - (b) notify to me in writing (in duplicate), on or before July 16, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, May 18, 1953A ST V WIJEMANNE,  
Assistant Government Agent

## Schedule

Preliminary plan No A 3,289 Village—Katuwellegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Bakmeegahakumbura	Paddy field	Ratnayake Appuhamillage Don Migel Appuhamy of Katuwellegama, Katana	0	0	33
2	Do	do	do	1	0	8
3	Do	do	do	0	0	5
Total				1	1	6

L D—B 49/50

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Q 4474/LRO/APL 4505

I, A St V WIJEMANNE, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and

(3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at Colombo Kachcheri, on July 23, 1953, at 9 30 a m, and

(b) notify to me in writing (in duplicate), on or before July 9, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, May 18, 1953

A ST V WIJEMANNE,  
Assistant Government Agent

**Schedule**

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,239	Village—Akaragama	Name of Claimant	Extent		
						A	R	P
1	Millagahawatta	Coconut garden			Marthels de Silva of Madampella Katana	0	0	1
2	Do	do			do	0	2	23
3	Do	do			do	0	0	17
4	Do	do			do	0	0	3
Total						0	3	4

LD—B 49/50

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**

Ref Q 4513/LRO/APL/5688C

I, A St V Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

(1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,

(2) claims for compensation for the acquisition of such land may be made to me, and

(3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Colombo Kachcheri, on July 30, 1953 at 10 30 a m, and

(b) notify to me in writing (in duplicate), on or before July 16, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, May 18, 1953

A ST V WIJEMANNE,  
Assistant Government Agent

**Schedule**

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,288	Village—Katuwellegama	Name of Claimant	Extent		
						A	R	P
1	Naiangahakumbura	Paddy field			Ratnayake Appuhamillage Don Migel Appuhamy of Katu wellegama, Katana	0	0	4
2	Do	do			do	1	0	25
3	Do	do			do	0	0	16
Total						1	0	25

LD—B 49/50

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**

LB/2180/LRO/APL/3491A

I, Edmund Mahinda Wijenaikie Additional Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

(1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance No 61 of 1942, the land described in the Schedule hereto,

(2) claims for compensation for the acquisition of such land may be made to me, and

(3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at Matara Kachcheri, on August 10, 1953, at 2 30 p m, and

(b) notify to me in writing on or before August 3, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Matara, May 15, 1953

E M WIJENAIKIE,  
Additional Assistant Government Agent

**Schedule**

Lot	Name of Land	Description	Preliminary plan No A 1,401	Village—Akurugoda	Name of Claimant	Extent		
						A	R	P
1	Halgahamulledemya, Sathiya bedda alias Thattayawatta	Rubber 20 years			I L M Mohamed Ibrahim, 949, Kadeweediya, Matara, disputed by Samel Samarasinghe of Kahagala, Kamburu pitiya	0	0	15
2	Do	Rubber 30 years contains a well			I L M Mohamed Ibrahim 949, Kadeweediya, Matara	2	1	14
Total						2	1	29

**NOTICE**

IT is hereby notified for general information that, in view of the Buddhist Wesak holidays, all notices and advertisements for publication in the Government Gazette of May 29, 1953, should reach the Government Press on or before 12 noon on Monday, May 25, 1953

Government Press,  
Colombo, May 19, 1953

BERNARD de SILVA,  
Government Printer



**ආණ්ඩුවේ ඉඩම් විකිණීම හෝ බදුදීම සඳහා දැන්වීමයි**

No 14,526, S O — ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාමා මිසිත් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්නක ඉඩම් ආණ්ඩුවේ නිලෝම මල ප්‍රකාරයට මිසි 1953 ක්‍රි.ව. මස 24 වෙනි දින වූ සිකුරුදු පෙරවරු 9 වන අවසරයට දීමට හෝ වෙන්දේසිකර විකුණන්නට හෝ බිරුම්කර දෙන්නට තොරණක් වන අත්දැකීන් නිවැරදිකරන්නට යොදානවා ඇත සබරගමු දිසාවේ කැනගල දිසාවේ අඩුලුම සහ පනාවිල් කොරලේ පිහිටා තිබෙන බිම් කැබ්ලි 14 ක්

අංකය	ඉඩමේ නම	ලංකා මැණිමේ මුල් සිතියමේ නො 630 ගම—කොස්ගහකන්ද	විස්තර	ප්‍රමාණය, අරු ප
4	මඩවලගාවහේන	කොස්ගහකන්දේ පදිංචි පිටකන්දලාගේ පොඹුකන්දය, එම එම පිටකන්දලාගේ එන්සා, එම එම පිටකන්දලාගේ පොඹුකන්ද, පිටකන්දලාගේ සිලින්නද	හේන	1 3 2
7	මඩවලගාවහේන	කොස්ගහකන්දේ පදිංචි පිටකන්දලාගේ පොඹුකන්දය, එම එම පිටකන්දලාගේ එන්සා, එම එම පිටකන්දලාගේ පොඹුකන්ද, කාරනියාගේ උරුමකරුගේ පන්සලකුමුරේ කිරිඅත්විසා, පිටකන්දලාගේ සිලින්නද	පොල්වත්ත	1 3 36
8	පැලගැටියගාමහේන	කොස්ගහකන්දේ පදිංචි පිටකන්දලාගේ පොඹුකන්දය, එම එම පිටකන්දලාගේ එන්සා, එම එම පිටකන්දලාගේ පොඹුකන්ද, පිටකන්දලාගේ සිලින්නද	හේන	2 3 39
246	අඟලහේන	කොස්ගහකන්දේ පදිංචි නැකත්තියනලාගේ රත්තිය	එම	1 0 9
247	උල්ලේහේන	එම එම ගකුරුදුරගේ එන්සා	එම	0 1 24
248	එම	ගාල්මඑකන්දේ පදිංචි කොස්ගහකන්දේ ගකුරුදුරගේ ජීලියා	එම	0 1 25
257	දිගලියගාවහේන	කීරගලකන්දේ පදිංචි කීරගලගේ පේමා, මානියන්තම පදිංචි කීරගලගේ අල්ලියා, කීරගල පදිංචි කීරගලගේ සින්නා, මිදිගවත්තේ පදිංචි කීරගලගේ පොඹුකන්ද, කීරගල පදිංචි කීරගලගේ මැන්නි	එම	0 3 5
260	උල්ලේහේන	දිගෝමේ පදිංචි ගකුරුදුරගේ උඩියා	එම	0 1 23
261	එම	කොස්ගහකන්දේ පදිංචි ගකුරුදුරගේ පොඹුකන්ද	එම	0 1 24
263	මුතුහේන	කොස්ගහකන්දේ පදිංචි නැකත්තියනලාගේ කිරි ලමියා	එම	0 3 26
264	එම	දෙබමුගේ පදිංචි නැකත්තියනලාගේ රත්තිය	එම	0 3 27
275	ගහ පල්ලමේ හේන රුක්ආත්තහේන ගහලේහේන	ඉබුල්පිටියේ පදිංචි එරටල්ලේ ගමලද්දලාගේ සුබසිභාමි, එම එරටල්ලේ ගමලද්දලාගේ මුදලියාමි, එම එරටල්ලේ ගමලද්දලාගේ සුබරත්තනා, පරකුමුටු, පන්සලගේ පාඨකාලාගේ ප්‍රධාන ආවාසිතමා ගාලේ එරටල්ල ගමලද්දලාගේ හිඳ එන්නා, එම එම එරටල්ල ගමලද්දලාගේ රත්තනා, එම එම එරටල්ල ගමලද්දලාගේ පුත්තමැණිකා	එම	9 0 8
319	කපල්ලේවගහහේන	දිගෝමේ පදිංචි ගකුරුදුරගේ උඩියා	එම	1 0 5
322	එම	ගාල්මඑකන්දේ පදිංචි කොස්ගහකන්දේ ගකුරුදුරගේ ජීලියා	එම	1 0 5

කක්ෂේරු මිල, අක්කරයක් රුපියල් 100 කට වැඩි නොවන මුදලක් වේ  
මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාමාගෙන්ද, ඒවායේ සිතියම් කොළඹ හර්බේයර්ස් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

මිසි 1953 ක්‍රි.ව. මැයි මස 6 වෙනි දින කොළඹ  
ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී  
ජී කේ ආර් ආචරපා,  
ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමා වෙනුවට

**ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීමයි**

L D 4662/J/LG/2537

1950 වන අග්නි 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

L D 4701/J/LG/43/53  
1950 වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි  
මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමහනකර තිබෙන බවින් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් 1950 වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි  
මහනුවර දිසාවේ පානහේවාගුව සහ නුවර කඩවත් සහර කොවිසායාගේ මහනුවර කඩවත් සහර තුළ අරුප්පොල පිහිටි අරුප්පොල මත්තේ අක්කර 50 ක් පමණ වූ කොටසට මායිම —  
උතුරට වැසියන්ට අසිති කුඹුරු,  
නැගෙනහිරට මහවැලිගහ,  
දකුණට වැසියන්ට අසිති කුඹුරු,  
බටහිරට මැසියන්ට අසිති ඉඩම් සහ කුඹුරුද, එම ඉඩමෙන් ඉතිරි කොටසද  
පී බී මුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමතිතුමාගේ අභිප්‍රේෂිත,  
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම්තුමා  
මිසි 1953 ක්‍රි.ව. අප්‍රේල් මස 21 වැනි දින  
කොළඹදීය

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමහනකර තිබෙන බවින් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් 1950 වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි  
මහනුවර දිසාවේ පානහේවාගුව සහ නුවර කඩවත් සහර කොවිසායාගේ මහනුවර කඩවත් සහර තුළ අරුප්පොල පිහිටි අරුප්පොල මත්තේ අක්කර 50 ක් පමණ වූ කොටසට මායිම —  
උතුරට එම ඉඩමෙන් කොටසක්,  
නැගෙනහිරට ගොඩරමේල නමැති ඉඩම,  
දකුණට පොල්කොටුව නමැති ඉඩම,  
බටහිරට කුරටිය පාර  
පී බී මුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමතිතුමාගේ අභිප්‍රේෂිත,  
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම්තුමා  
මිසි 1953 ක්‍රි.ව. අප්‍රේල් මස 24 වෙනි දින  
කොළඹදීය

L. D 4637

1950<sup>වෑ</sup> අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950<sup>වෑ</sup>  
අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ  
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්  
ප්‍රකාශ කරමි

මහනුවර දිසායතයේ උඩබුලත්ගම කොට්ඨාසයේ නෝර්වුඩ්හි  
පිහිටි නෝර්වුඩ් වත්තෙන් අක්කර 4ක් පමණ වූ කොටස් තුනට  
මායිම —

A කොටස අක්කර 1, රූඩ් 1, පාර්ච්ස් 4  
උතුරට ආණ්ඩුවගේ ඉඩම,  
නැගෙනහිරට එම  
දකුණට නෝර්වුඩ් ක්ලබ්හිට යන පාර;  
බටහිරට එම

මේ මායිම් ඇතුළත පිහිටි ලැයිස්තුවක් කාමර දෙක හැර

B කොටස—අක්කර 2 රූඩ් 0, පාර්ච්ස් 0  
උතුරට ඔය,  
නැගෙනහිරට සහ බටහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස,  
දකුණට බොහෝවිතලාවට යන පාර

C කොටස—අක්කර 0, රූඩ් 2, පාර්ච්ස් 36  
උතුර, දකුණ සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස්,  
නැගෙනහිරට මිත්තට අයිති පාර

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය J/E/2472

මේ 1953ක් වූ මැයි මස 2 වැනි දින  
කොළඹදීය

L D 4703

1950<sup>වෑ</sup> අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950<sup>වෑ</sup> අංක  
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ  
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්  
ප්‍රකාශ කරමි

මධ්‍යම පළාතේ මහනුවර දිසායතයේ උඩබුලත්ගම මාපාසාන  
වසමට අයත් හත්තරන්ඔය පිහිටි මස්තිනා වත්තෙහි B කොටස  
අක්කර 1, රූඩ් 0, පාර්ච්ස් 13, පමණ වූ බිම් කොටසට  
මායිම —

උතුරට දුම්රිය දෙපාර්තමේන්තුවට අයිති ඉඩම සහ එම  
ඉඩමෙන් ඉතිරි කොටස  
නැගෙනහිර සහ දකුණට එම ඉඩමෙහි ඉතිරි කොටස්,  
බස්නාහිරට දුම්රිය දෙපාර්තමේන්තුවට අයත් ඉඩම

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ ඇස් ඇල් අමරසිංහ,  
ස්ථාවර ලේකම්තුමාන

අංකය J/TW/68/53

මේ 1953ක් වූ අප්‍රේල් මස 11 වැනි දින  
කොළඹදීය

අංකය L P. 6542

1950<sup>වෑ</sup> අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950<sup>වෑ</sup>

අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ  
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්  
ප්‍රකාශ කරමි

සාලු දිසායතයේ බෙන්කොට වල්ලාමිටි කෝරළේ  
ඇල්පිටිමේ, ගනේගොඩ නැමති ගමෙහි පිහිටි කොටාපිලි නැමති  
ඉඩම් කැබල්ලෙන් පර්ච්ස් 38ක් පමණ බිම් ප්‍රමාණයට ඇති  
කොටසක්

උතුර, නැගෙනහිර සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි  
කොටස්,  
දකුණට ඇල්පිටිම, පිටිගල පාර

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මේ 1953ක් වූ අප්‍රේල් මස 23 වැනි දින  
කොළඹදීය

අංකය LA 3471

1950<sup>වෑ</sup> අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950<sup>වෑ</sup> අඛක  
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ  
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්  
ප්‍රකාශ කරමි

මාතලේ දිසායතයේ නැගෙනහිර මාතලේ උඩුගම ගම්  
බුලාදුහි කොට්ඨාසයට ඇතුළත් බෝගමිබර ගමේ පිහිටි  
කොස්වනා වත්තෙන් මෙහි පහත සඳහන් මායිම් තුළ පිහිටි  
අක්කර 50ක පමණ බිම් ප්‍රමාණය

උතුරට බෝගමිබර ගමේ ගම්බුන්ට අයිති ඉඩම,  
නැගෙනහිරට ගල්කොටුව ගමේ ගම්බුන්ට අයිති ඉඩම,  
දකුණට එම වත්තේ ඉතිරි කොටස,  
බස්නාහිරට ක්‍රිස්ටල් හිල්වත්ත

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ ඇස් ඇල් අමරසිංහ,  
ස්ථාවර ලේකම්තුමාන

මේ 1953ක් වූ මැයි මස 4 වැනි දින  
කොළඹදීය

LD/4636/J/E/2471

1950<sup>වෑ</sup> අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950<sup>වෑ</sup> අංක  
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ  
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්  
ප්‍රකාශ කරමි

මහනුවර දිසායතයේ උඩපළාත කොට්ඨාසයේ යටපාන  
නමැති ගමෙහි පිහිටි (1) ක්‍රෝන්ගෙඩ්වත්තද, (2) උඩගේත්තැන්න  
වත්තද, (3) ඇම් ඇස් සාරාලංකාර ස්වර්ගස් වත්තේ අයිති  
වාසිකමිණියා ඉඩමද, (4) ගල්ලිත්තද වත්තද යන ඉඩම්වලින්  
අක්කර 5ක් පමණ විශාල වූ, කොටස් හතරට මායිම —

උතුරට ගල්ලිත්තද වත්තෙන් ඉතිරි කොටස සහ සාරාලංකාර  
නෙරුත්තේගේගේ පුද්ගලික ඉඩම,  
නැගෙනහිරට ක්‍රෝන්ගෙඩ්වත්තෙන් ඉතිරි කොටස,  
බටහිරට පාසැල්වත්ත,  
දකුණට මහපාර

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මේ 1953ක් වූ මැයි මස 2 වැනි දින  
කොළඹදීය

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

නො LA 3472

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ මැදකොරලේ උග්ගල් කල්තොට නමැති ගමේ පිහිටි නො V P 811 දරණ ප්ලාන් ලොට් නො 127, 58, 150 සහ 209 දරණ අක්කර 234 පමණ පිටියාල පල්ලෙදෙපල, කුඩුලලන්ද, කොලොත්මඩයේන, කොලොත් මඩ, කොලොත්මඩදෙදවත්ත, කොලොත්මඩවත්තකොටුව, කොලොත්මඩවත්ත, කොලොත්මඩපත්තේවත්ත, තුන්තන්ද කොරවුව, දිපිපිවල, වරලන්ද, දිපිපිගොඩ, දිපිපිග සහ දිපිපිගේන නමැති ඉඩම්

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

නො J/LLD/2903/(VE)/LL/A 5498

මි 1953 ක්‍රි.ව. මැයි මස 12 වෙනි දින  
කොළඹදීය

නො LA 3473.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ බණ්ඩාරපොල වසමේ නානඹුර ගමෙහි පිහිටි බණ්ඩාරපොල වත්තෙන් අක්කර 8, රූ.බි 2, පර්චස් 20 ක පමණ බිම් ප්‍රමාණය පහත සඳහන් මායිම් තුළ පිහිටා ඇත —

උතුරට මහපාර,  
නැගෙනහිරට පොල්කිරියාමි විහාරයට අයිති ඉඩම් සහ ගම්බුන්ගේ ඉඩම්,  
බටහිරට ගම්බුන්ගේ ඉඩම්,  
දකුණට මඩකුඹුරු

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,  
සාමර ලේකම්නැත

මි 1953 ක්‍රි.ව. මැයි මස 5 වැනි දින  
කොළඹදීය

නො LA 3469

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතලේ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර මාතලේ රත්තොට වසමේ නිකමැල්ල නමැති ගමෙහි පිහිටි කොලොන්නා වත්තෙන් අක්කර 16 ක පමණ බිම් ප්‍රමාණයක්, පහත සඳහන් මායිම් තුළ පිහිටා තිබේ —

උතුරට ගම්වැසියන්ගේ ඉඩම්,  
නැගෙනහිරට දියඇල සහ ගම්වැසියන්ගේ ඉඩම්,  
දකුණට මඩකුඹුරු සහ ගම්වැසියන්ගේ ඉඩම්,  
බටහිරට ගම්වැසියන්ට අයත් ඉඩම්

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,  
සාමර ලේකම්නැත

මි 1953 ක්‍රි.ව. මැයි මස 5 වැනි දින  
කොළඹදීය

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ ගුරුඵවෙල ප්‍රාමයෙහි පිහිටා ඇති මාරුකොන වත්තෙන් අක්කර 30 ක පමණ බිම් ප්‍රමාණය, පහත සඳහන් මායිම් තුළ පිහිටා ඇත —

උතුරට එම් ඉඩමේ ඉතිරි කොටස,  
නැගෙනහිරට මල්වැත් වත්ත සහ මාරුකොන වත්තේ ඉතිරි කොටස,

දකුණට මල්වැත් වත්ත,  
බටහිරට ගමේ ඉඩම් කැබලි

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,  
සාමර ලේකම්නැත

මි 1953 ක්‍රි.ව. මැයි මස 5 වැනි දින  
කොළඹදීය

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් මායිම් ඇතුළත පිහිටි කුවරඑළිය දිස්ත්‍රික්කයේ මුලපගේ ආදාමේ පාලක නිලධාරීතුමාගේ කොමිසියානර්ගේ මාලියද්දේ ගම්බුලාදැනිනැගෙන කොමිසියානර්ගේ මිපහාව ගමේ මඩුගස්නැන්න නමැති ඉඩමෙන් කොටසක් වන අක්කර 50, රූ.බි 0, පර්චස් 27 බි, ඊට මායිම් —

උතුරට මදුල්ල ගමේ මායිම්,  
නැගෙනහිරට කොන්ගෝවත්ත සහ ගම්බුම්සින් ලල්ලුම්කරන ඉඩම (ඇප් ඩී පී 75 කැබලි 9),

දකුණට මගල, ඇල, (ඇප් ඩී පී 75 කැබලි 26, 24, 23 සහ 8);  
බස්නාහිරට මගල ඇල

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,  
සාමර ලේකම්නැත

නො J/LLD/129/53 (VE)

මි 1953 ක්‍රි.ව. මැයි මස 5 වෙනි දින  
කොළඹදීය

අංකය L P 6537

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගාලු දිස්ත්‍රික්කයේ, කල්පෙ පත්තුවේ බෙන්කොට වලල්ලාමිටි කොරලේ කහදුව නමැති ගමෙහි පිහිටි මැලිපත්තගමෙන් නා නමැති ඉඩම් කැබලි ලෙන් අක්කර 3 ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති කොටසක්, ඊට මායිම් —

උතුරට කල්ගමවත්ත සහ කුඹුර,  
නැගෙනහිරට පිනිකගමෙන් නමත්ත,  
දකුණට පුසිබ මහපාර,  
බස්නාහිරට එම් ඉඩමෙන් කොටසක්

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මි 1953 ක්‍රි.ව. අප්‍රේල් මස 20 වැනි දින  
කොළඹදීය

1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහලේ දිසායකයන් පානදොර මාවත මහලේ බෝපිටිය, උඩුදෙණිය සහ මාරස්සන් පිහිටි කහබිලියාම, මුනමලේ සහ මාරස්සන් කුඹුරුවලින් මුරපොල ඇල වසඳාරය යටතේ පිළිවෙලින් නො 9, 13 සහ 14 දරන ඇල කොටස් සඳහා උවමනා කරන අක්කර 6 69ක් පමණ විශාල ඉඩම් නිරූපිත මායිම් —

නො 9

උතුරට ගලගොඩ කැටියේ කපුර, නැගෙනහිරට කහබිලියාව නමැති රජයේ ඉඩම, දකුණට නිලවල කපුර, බස්නාහිරට මුරපොල ප්‍රධාන ඇල

අංකය J/AL/2226

මිමි 1953ක්වූ මැයි මස 5 වැනි දින කොළඹදීය

නො 13

දේවාලේ ඇල, උහුච්චන හේන් සාය, හුහුකැට්ටල කපුර, මුරපොල ප්‍රධාන ඇල

නො 14

දඹුහුගොල්ල යාය, දුමුහුගොල්ල ආණ්ඩුවේ ජනපදය, මුරපොල ඇල, කරානුබස් හදුරන්කොන පාර

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

නො L 3284

නො-L 3337

1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මානලේ දිසායකයන් උතුරු මානලේ (F V P 34) දරන අර්ධගම නමැති ගමේ පිහිටි වතුයාය, ගල්පිහිල්ලේයාය, නින්ද කුඹුරු නැත්ත, ගලඉහළ, ගලඉහළපිල්ල, ඉඩාකුඹුරුවිටිය සහ කොරදුවෙල නමැති ඉඩම් කොටස් නො 151, 131A, 124, 146, 147, 163, 202 සහ 275 දරන බිම් කැබලිවල කොටස් වශයෙන් ගැනෙන අ 5, රූ 2, ප 4ක පමණ බිම් ප්‍රමාණය,

මානලේ දිසායකයන්, දකුණු මානලේ අර්ධගම පදිංචි ඇමි ජ් ඇමි අයින් මරික්කාර් සහ රොබින් බණ්ඩා යන අයට අයිති අර්ධගම නමැති ග්‍රාමයේ පිහිටි මුත්තවිටුකැත්තා වත්තෙන් අක්කර 1 1/2ක පමණ බිම් ප්‍රමාණය පහත සඳහන් මායිම්වල පිහිටා ඇත —

මානලේ දිසායකයන් උතුරු මානලේ (V P 264) දරන මේල්පිටිය නමැති ගමේ පිහිටි ලංකාකුඹුරුවිල්ල, මැටියකුඹුරු පිල්ල, සහ ගොරආමුන ඉඩම් නමැති ඉඩම්වල කොටස් නො 325 දරන බිම් කැබලිවල කොටස් වශයෙන් ගැනෙන අ 0, රූ 2, ප 27ක පමණ බිම් ප්‍රමාණය,

උතුරට අර්ධගම-බිරිදිවෙල පාර, නැගෙනහිරට ඇස් ඇමි කායිම් සහ බී සුමුමානියම් යන අයට අයිති ඉඩම, දකුණට ඇස් ඇමි කායිම් සහ පිරිස් සිංකෝ යන අයට අයිති ඉඩම, බටහිරට කාණුව සහ අභිපාර

මානලේ දිසායකයන් උතුරු මානලේ (F V P 35) දරන දේමැදබඩ නමැති ගමේ පිහිටි කර්න්දකුඹුරුවත්ත සහ ලිඳවල හේන නමැති ඉඩම්වල කොටස් නො 172 සහ 197 දරන බිම් කැබලිවල කොටස් වශයෙන් ගැනෙන රූ 1, ප 28ක පමණ බිම් ප්‍රමාණය

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මිමි 1953ක්වූ මැයි මස 1 වෙනි දින කොළඹදීය

මිමි 1953ක්වූ මැයි මස 4 වැනි දින කොළඹදීය

අංකය Q 3650/J/HLG/430

1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

LWA 3

1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිසායකයන් බටහිර සියනැකෝරලේ මැද පන්තුවේ කුඹුල්ලවෙ පිහිටි කහටගනවත්ත යන ඉඩමෙන් හතරැස් අඩි 1,000ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් —

බදුදු දිසායකයන් මැල්ලවය කොට්ඨාසයේ කන්දපල්ල කෝරලේ නිකපොත මසමේ ලේමස්නොට පිහිටි අ 2, රූ 0, ප 0, වසරය අති පත්වලක්කි නමැති ඉඩම, මායිම් —

උතුරට එම ඉඩමේම කොටසක්, නැගෙනහිරට වේයන්ගොඩ-කල් එලිය ප්‍රසිඩ පාර, දකුණට සහ බස්නාහිරට තොටුපොලට යන දෙවට පාර

උතුර, දකුණ සහ බස්නාහිරට මෙම ඉඩමේ ඉතුරු කොටස්, නැගෙනහිරට කොළඹ මැල්ලවය මහපාර සහ මේම ඉඩමේ ඉතිරි කොටස්

J/E/2297

මිමි 1953ක්වූ අප්‍රේල් මස 6 වෙනි දින කොළඹදීය

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මිමි 1953ක්වූ මැයි මස 7 වැනි දින කොළඹදීය

අංකය Q 4505/J/LG/2842

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත් කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම කෝරළේ බත්තර මුල්ලේ පිහිටි කුරුඳුවත්ත යන ඉඩමෙන් අක්කර 2ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට තෝමස් ගුණවර්ධන මහත්මයා අයිතිකම් කියන ඉඩම,

නැගෙනහිරට සහ දකුණට බත්තරමුල්ල-පන්තිපිටිය ප්‍රසිඬ පාරේ සිට ඇස් ඩී ඒ අල්විස් මහත්මයාගේ ඉඩමට යන පාර,

බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස,  
ඊට අයිතිකම් කියන අය ඇෆ්ප් ජේ ඇස් ඩයස් බණ්ඩාරනායක මහත්මයා, නො 5, 1 වැනි මාවත කොල්ලු පිටිය, කොළඹ

පී බී බුලත් කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1953ක් වූ අප්‍රේල් මස 25 වැනි දින

කොළඹදීය

අංකය Q 4465/J/DEA/2749

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත් කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම කෝරළේ පානඵළේ පිහිටි පහත නම් සඳහන් අයට බදු දී තිබෙන මූලික ප්ලාන් නො A 3,100යේ 4, 6, 7, 20 සහ 21 දරන කැබලිවල විස්තර කරන ලද ගල්වල මුල්ලේලන ද සහ හතනගෙදෙකිය යන ඉඩම්වලින් අක්කර 5යි, රූඩ් 0, පාර්ච්ස් 20ක පමණ විශාලකම් ඇති ඉඩම

- 4 වැනි කැබලිල ජී මර්තෝලිස්,
- 6 වැනි කැබලිල ජී ඒ බුහම් පෙරේරා,
- 7 වැනි කැබලිල ඩී පීට්,
- 20 වැනි කැබලිල ජේ මානිලිස්,
- 21 වැනි කැබලිල ඩී සුගන්ත සිකේසු යන සියලු දෙනාම පානඵළ

පී බී බුලත් කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1953ක් වූ මැයි මස 1 වැනි දින

කොළඹදීය

Q 4564/J/LG/55/53

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත් කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනාකෝරළේ අදිකාරි පත්තුවේ කැළණියේ පිහිටි පොල්හේනවත්ත යන ඉඩමෙන් අක්කර 2ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට පොලේ ඉඩම, සරන්පාල මාවත සහ දේවාලේ ඉඩම,

නැගෙනහිරට රබර් ඉඩම සහ පාර,  
දකුණට මිනි පිට්ටනිය සහ කුඹුර,  
බස්නාහිරට රබර් ඉඩම සහ පොල් ඉඩම

පී බී බුලත් කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

අත්සන් කළේ ඇස් ඇෆ්ප් අමරසිංහ,

සභාවර ලේකම්වරු

වම් 1953ක් වූ අප්‍රේල් මස 21 වැනි දින

කොළඹදීය

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත් කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියාල හත්පත්තුවේ කොස් වත්ත පළාතේ කොස්වත්ත නම් ගමේ පිහිටි අටුවගාවහේන නමැති අ 2, රූ 0, ප 13ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය මායිම් —

උතුරින් ඉරියගාවේ කුඹුරේ පිල්ලාව,  
නැගෙනහිරින්, නැකැතගෙදරවත්ත සහ පරණවත්ත,  
දකුණින් කොස්වත්තේ මිශ්‍ර පාසාලේ ඉඩම,  
බස්නාහිරින් රජයේ ඉඩම

පී බී බුලත් කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය L A 7067/J/E/2024

වම් 1953ක් වූ මැයි මස 6 වැනි දින

කොළඹදීය

ඇල් ඩී 4696

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත් කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර ආදයම් පාලකතුමාගේ කොසායයේ අමුහුගම වසමේ අමුහු ගම ගමේ පිහිටි බෝගහතැන්න සහ පල්ලේගේවත්ත නමැති ඉඩම්වලින් එකතුව, අක්කර 2, රූ 2, ප 8ක පමණ විශාල කොටස් 2ට මායිම් —

- 1 බෝගහතැන්න (අ 2, රූ 1, ප 4යි) — උතුරට බුලුගහතැන්න නමැති ඉඩම, නැගෙනහිරට ප්‍රසිඬ මහපාර, දකුණට අඵඅඹේ නමැති ඉඩම, බස්නාහිරට සිරිදරාගේවත්ත නමැති ඉඩම

- 2 පල්ලේගේවත්ත (අ 0, රූ 1, ප 4යි) — උතුරට බුලුගහතැන්න නමැති ඉඩම, නැගෙනහිරට කුඹුරු, දකුණට අඵඅඹේ නමැති-වත්ත, බස්නාහිරට ප්‍රසිඬ මහපාර

පී බී බුලත් කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංක J/H/20/53

වම් 1953ක් වූ අප්‍රේල් මස 28 වැනි දින

කොළඹදීය



නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන් නා	ප්‍රමාණය, අ ර ෙ ප	ගම්
<b>කැබලි 31 සිට 40 දක්වා, 25 8 53 දින අපරභාග 2 30ව</b>					
31	සුසෙලියාද්ද	එම	ඩී එච් කපුරු බණ්ඩාර, ඩී බී රාමනායක, ශ්‍රී පියසේන සහ ශ්‍රී හෙයින්, ගල්ගොමුම්	0 0 20 5	ගල්ගොමුම්
32	මීගලියාද්ද	කුඹුර	ටී කේ ආනන්ද, ගල්ගොමුම්	0 0 0 5	එම
32½	මීගලියාද්ද	කුඹුර සහ ඇල	ඩී එච් කපුරු බණ්ඩාර, ශ්‍රී පියසේන සහ ඩී සී කපුරු බණ්ඩාර, ගල්ගොමුම්	0 0 16 4	එම
33	මීගලියාද්ද	කුඹුර	ටී කේ ආනන්ද, ගල්ගොමුම්	0 0 1	එම
34	ලොකිගෙවත්ත	ඉඩම සහ ඇල	බබිලි ටී කෝමස් අප්පු, ගල්ගොමුම්	0 0 2	එම
35	අගලමත්ත	පොල්ඉඩම සහ ඇල	පී ඒ කාර්තේස්, ගල්ගොමුම්	0 0 19 3	එම
36	අමුණගාවත්ත	එම	ටී කේ ඒ සමරසිංහ, ගල්ගොමුම්	0 0 30 8	එම
37	කහටගෙවත්ත	එම	ඒ ඇම් ධර්මස, ගල්ගොමුම්	0 0 10 4	එම
38	කහටගෙවත්ත, මීගහ වත්ත	එම	පී ඒ පබ්ලිතානාමි, පී අල්ලේස්, පී සිත්තිනෝනා, පී පොබ්නෝනා, ගල්ගොමුම්	0 0 32	එම
39	දෙල්ගෙවත්ත	එම	ඒ ඇම් ධර්මස, කොට්ටල	0 0 0 3	කොට්ටල
40	එම	එම	කේ ඒ ඉසොනාමි, කොට්ටල	0 0 9 4	එම
<b>කැබලි 41 සිට 50 දක්වා 27 8 53 දින පුම්භාග 9 30ව සහ 50½ සිට 60 දක්වා එදින අපරභාග 2 30ව</b>					
41	එම	එම	ඒ ඇම් චන්ද්‍ර සිංහ, කොට්ටල	0 0 3 1	එම
42	එම	එම	ආර් සීවිස ප්‍රනාන්දු, කොට්ටල	0 0 29 2	එම
43	දිවුල්ගෙවත්ත	පොල් ඉඩම සහ ඇල	පී අප්පුහමි, කොට්ටල	0 0 0 6	එම
44	එම	එම	එච් කේ ගුණතිලක, ගල්ගොමුම්	0 0 8 5	එම
45	කහටගෙවත්ත	එම	එච් පොබ්නෝනා, කොට්ටල	0 0 16	එම
46	එම	එම	පී පීර්ස්සිංහ, කොට්ටල	0 0 10	එම
47	දෙකිගෙවත්ත	කුඹුර සහ ඇල	පී ගුණසේකර, කොට්ටල	0 0 5 3	එම
48	මෙදෙල්කුඹුර	එම	ඒ ඇම් මොවිච් අප්පු, නුත්තමුම්	0 0 3	එම
49	කහටගෙවත්ත	පොල් ඉඩම	පී පීර්ස්සිංහ, කොට්ටල	0 0 0 4	එම
50	මෙදෙල්ලගකුඹුර	කුඹුර සහ ඇල	ආර් ඒ ඩී විජේපාල, ජයවර්ධන සහ මල්ලිකා ජයවර්ධන, හාමිනේ, මොව්දුන්න	0 0 4	එම
50½	විල්ලාව	පොල් ඉඩම සහ ඇල	පී ඩීර්නෝර්ස් සහ එච් ආරොන් කොට්ටල	0 0 20	එම
51	කැබලිල්ලගෙවත්ත	එම	පීටර් පීරසිංහ, බාදුරගොඩ	0 0 7 7	එම
52	එම	එම	ඇස් පී මත්තනෝනා, කොට්ටල	0 0 7 5	එම
53	කොට්ටලවත්ත නො හොත් මොව්දුන්න වත්ත	පොල් ඉඩම සහ ඇල	ආර් ඒ ඩී විජේපාල, ජයවර්ධන, සහ මල්ලිකා ජයවර්ධන හාමිනේ, මොව් දුන්න	0 0 32 1	එම
54	මොව්දුන්න ඇස්වේච්චි	ඉඩම සහ ඇල	කේ ඇල්-ග්‍රැහර්, නෙවිල් එම ඇන්ටන් එම සහ ඇන් ඒ රුවිනන් නිස්සංග, මොව්දුන්න	1 2 38 9	එම
55	දෙල්ගෙවත්ත	කුඹුර සහ ඇල	මිලි සිරිවර්ධන නෝනා, කලගෙඬිසේන	0 0 7 2	එම
56	අමුණපිල්ලාව	කුඹුර	පෝල් ඒ පීර්ස්සිංහ, නුගේදෙල	0 0 0 8	එම
58	අමුණදුන්න	කුඹුර සහ ඇල	කල්යානවතී අබේසුන්දර නෝනා, මොව් දුන්න	0 0 11 4	එම
59	ඇස්වැද්දුම්	එම	විනානගේ ජයගානිස් අප්පුහමි, මොව්දුන්න	0 0 8 4	එම
60	දෙල්ගෙවත්ත	පොල් ඉඩම	ආර් ආර් ඒ ගුණතිලක, මොව්දුන්න	0 0 5 8	එම
<b>කැබලි 61 සිට 70 දක්වා 28 8 53 දින පුම්භාග 9 30ව සහ 71 සිට 80 දක්වා එදින අපරභාග 2 30</b>					
61	කම්මලලග කුඹුර	කුඹුර සහ ඇල	ආර් ඒ ජයරත්න, මොව්දුන්න	0 0 17 4	එම
62	දෙරන්ද	කුඹුර	එච් ඒ ඩී පීටර්, මොව්දුන්න	0 0 3 2	එම
63	එම	එම	ආර් ඒ ජයරත්න, මොව්දුන්න	0 0 4 3	එම
64	කම්මලලග කුඹුර	කුඹුර සහ ඇල	එච් ඒ ඩී පීටර්	0 0 5	එම
65	දෙරන්ද	කුඹුර	කල්යානවතී අබේසුන්දර නෝනා, මොව් දුන්න	0 0 1 7	මොව්දුන්න
66	එම	එම	ආර් ඒ ඩී කෝමස් අප්පුහමි, මොව්දුන්න	0 0 5 1	එම
67	කෝන්ගහකුඹුර	කුඹුර සහ ඇල	කේ ඇල්-ග්‍රැහර්, නෙවිල් ග්‍රැහර්, ඇන්ටන් ග්‍රැහර් සහ ඇන් ඒ රුවිනන් නිස්සංග, මොව්දුන්න	0 0 35 3	එම
68	නාරන්ගහකුඹුර	එම	ඇස් ඒ ඇම් මැසිනෝනා, මොව්දුන්න	0 0 9 1	එම
69	එම	කුඹුර	ආර් ඒ ජයරත්න, මොව්දුන්න	0 0 2 4	එම
70	එම	එම	කේ ඒ රොබට් සිංහ, මොව්දුන්න	0 0 2 3	එම
71	බෝගහලලියාද්ද	එම	වික්‍රමනී සුරේන්ද්‍ර විනානගේ කරුණ නෝනා මහත්මිය, මොව්දුන්න	0 0 2 5	එම
72	දෙල්ගෙවත්ත	කුඹුර සහ ඇල	ආර් ඒ ඩී විජේපාල ජයවර්ධන, මොව්දුන්න	0 0 10 2	එම
73	එම	කුඹුර	කේ ඒ මාවින් පෙරේරා, කුඹුල්බර්ච්චි	0 0 1	එම
74	එම	එම	කේ ඒ ඒ හෙන්රිස් අප්පුහමි, මොව්දුන්න	0 0 2	එම
75	එම	එම සහ ඇල	කල්යානවතී අබේසුන්දර නෝනා, මොව් දුන්න	0 0 4 9	එම
76	පිත්තකුඹුර	කුඹුර සහ ඇල	ගරු ඇම් ඇස් ඉසොර සම්පීරනුමා, මොව්දුන්න හෙ විහාරය	0 0 16 9	එම
78	ගල්ගෙවත්ත	කුඹුර	ආර් ඇම් පී වාර්ල්ස් සිංහ, මොව්දුන්න	0 0 5	එම
79	වතුර	කුඹුර සහ ඇල	සහ ඒ කේ හෙන්රිස් සිංහ, උම්පියාව ඇස් ඒ ඇම් ඒ මැසිනෝනා, මොව්දුන්න	0 0 17 8	එම
<b>කැබලි 81 සිට 90 දක්වා 1 9 53 දින පුම්භාග 9 30ව සහ 91 සිට 100 දක්වා එදින අපරභාග 2 30ව</b>					
81	මදිවගෙවත්ත	පොල් ඉඩම සහ ඇල	ආර් සිංචිනෝනා, මොව්දුන්න	0 0 23 7	එම
82	විල්ලොරම්මට	ඕව්ට සහ ඇල	එච් පී කේවිලොයාමි, මොව්දුන්න	0 0 6 1	එම
83	එම	එම	ආර් ගුණසේකර, මොව්දුන්න	0 0 9 3	එම
84	එම	පොල් ඉඩම සහ ඇල	ආර් වික්‍රමසිංහ, මොව්දුන්න	0 0 3 4	එම
85	කහටගෙවත්ත	එම	ආර් ඒ සිරිසේන, මොව්දුන්න	0 0 7 0	එම
86	කැබලිගෙවත්ත	එම	ආර් වික්‍රමසිංහ, මොව්දුන්න	0 0 6 5	එම

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අරූප	ගම
87	පුපොල්මඩුව	පොල් ඉඩම සහ ඇඳ	කේ ඒ මාවන් පෙරේරා, කුඹල්ලුව	0 0 8 8	මොව්දුන්න
88	විල්ලොරමඩුව	කුඹුරසහ ඇඳ	පෝල් ඒ. පීරිස් නෝනා, නුගේදෙල	0 0 7 9	එම
89	ගොඩපෙල	එම	ආර් ඒ පොඬිඅප්පුහාමි, මොරගොල්ල, නිව්ටලුව	0 0 19	එම
90	මඩදුරමඩුව	කුඹුර සහ ඇඳ	ඩී ඒ සරණ්දි, කල්ගස්මොවේ	0 0 12 7	එම
91	පොල්කොන්ද	මුල්ල	පෝල් ඒ පීරිස් නෝනා, නුගේදෙල	0 0 13 5	එම
92	රිප්පහසකුඹුර	එම	විනානගේ බැනියෙල් සිකේරා, මොව්දුන්න	0 0 10 9	එම
93	එම	එම	කල්ගානමිනි අබේසුඤ්ඤ නෝනා, මොව්දුන්න	0 0 21 7	එම
94	මිගහමඩුව	කුඹුර	කේ ඒ සරණ්දි, මොව්දුන්න	0 0 1 9	එම
95	මැදවත්ත	පොල් ඉඩම සහ ඇඳ	ආර් ඒ කොර්නේලිස් සහ ආර්. ඒ බබ්ලිත්, මොව්දුන්න	0 0 29 9	එම
96	මිගහමඩුව	පොල් ඉඩම	ආර් ඒ ඩේවිඩ්, මොව්දුන්න සහ ඒ පී ලුපිස්, කුඹල්ලුව	0 0 15 4	එම
97	කලුන්දවල	වල	එම	0 0 15 1	එම
98	බයබොබමඩුව	පොල් ඉඩම සහ ඇඳ	ඒ ඒ පු. විසිසෙකු, පෙරේරා, ඒ ඒ මිත්තසේන පෙරේරා සහ ඇන් ඒ පොඬි නෝනා, කල්ගස්මොවේ	0 0 22 7	කල්ගස්මොවේ
99	එම	එම	ඇන් ඒ බබ්නෝන	0 0 15 6	එම
100	එම	එම	ඒ සබිමන් පෙරේරා, කල්ගස්මොවේ	0 0 16 1	එම

කැබලි 102 සිට 110 දක්වා 2 9 53 දින පුළුභාග 9 30ට සහ 111 සිට 120 දක්වා එදින අපරහාග 2 30

102	කිරිලියැද්ද	කුඹුර සහ ඇඳ	බී ආර් පිලොවිලිය, සියාප්‍රනායු භාජේ නො 34, කල්ගස්මොවේ	0 0 13	කල්ගස්මොවේ
103	එම	එම	කේ ආර් ජෝන්සු, කල්ගස්මොවේ	0 0 8 5	එම
104	එම	එම	ආර් ආර් මුරමිපි, කල්ගස්මොවේ	0 0 5 7	එම
105	අම්පගමත්ත	පොල් ඉඩම සහ ඇඳ	ආර් ආර් පොඬින, කල්ගස්මොවේ	0 0 9 1	එම
106	එම	එම	කේ ඒ සේනන් පෙරේරා, 429, පත්තලගෙදර	0 0 27 3	එම
108	අම්පගමත්ත	පොල් ඉඩම	කේ ඒ සේරිස් පෙරේරා, කලාවැමි	0 0 7 7	එම
109	අම්පගමත්ත	ඉඩම	කේ ඒ සේනන් පෙරේරා, 429, පත්තලගෙදර	0 0 0 3	එම
110	උල්දියඋල්කුඹුර	කුඹුර	ඩී ඩී නොන්කසිංහ, දැන්ගම, හංවපොල සහ කේ ඒ වාල්ස් පෙරේරා, කල්ගස්මොවේ	0 0 6 2	එම
111	එම	එම	ඇස් ඇන් බී කේ ඇම් අගිලිස් අප්පුහාමි, බරවාමිල, දිවුලපිටිය	0 0 9 6	එම
112	කහටගමත්ත	ඉඩම	ඇස් ඒ ඇම් ගසරත්න, කල්ගස්මොවේ	0 0 0 4	එම
112½	උල්දියඋල්කුඹුර	කුඹුර	ඩී ඩී නොන්කසිංහ දැන්ගම සහ කේ ඒ වාල්ස් පෙරේරා, කල්ගස්මොවේ	0 0 5 9	එම
113	එම	කුඹුර	බබ්ලිම් ඇම් සරණ්දි, කල්ගස්මොවේ	0 0 8 9	එම
114	එම	එම	ඩී ඩී නොන්කසිංහ, දැන්ගම සහ කේ ඒ වාල්ස් පෙරේරා, කල්ගස්මොවේ	0 0 17 9	එම
115	එම	එම	බබ්ලිම් ඇම් සරණ්දි, කල්ගස්මොවේ	0 0 28 1	එම
116	එම	එම	ඇස් ඒ ඇම් ගසරත්න, කල්ගස්මොවේ	0 0 25 3	එම
117	අම්පගමත්ත	කුඹුර සහ ඇඳ	ඩී ඩී නොන්කසිංහ දැන්ගම සහ කේ ඒ වාල්ස් පෙරේරා, කල්ගස්මොවේ	0 1 7 5	එම
118	උල්දියඋල්කුඹුර	එම	ඇස් ඇන් බී කේ ඇම් අගිලිස් අප්පුහාමි බරවාමිල, දිවුලපිටිය	0 0 9 6	එම
119	ගොඩකුඹුර	එම	පී ඒ රූපිනන්බාස්, මදුරුව	0 0 14 8	එම
120	එම	එම	කේ ඒ ගෝමිස් අප්පුහාමි, මතුපිටිවෙල	0 0 14 5	එම

කැබලි 121 සිට 130 දක්වා 3 9 53 දින පුළුභාග 9 30ට සහ 131 සිට 140 දක්වා එදින අපරහාග 2 30

121	හතරලියැද්ද	එම	රත්නසාර සම්මරකුමා, මිටිගම සහ ඇන් ඒ ආරොන්සිකේ, කල්ගස්මොවේ	0 0 7 4	එම
122	පරගහකුඹුර	එම	ඇම් ඩී ලියනේරිස් ප්‍රනායු සහ ඇම් ඩී ජූලිස් ප්‍රනායු, කල්ගස්මොවේ	0 0 10 4	එම
123	පරගහකුඹුර	කුඹුර සහ ඇඳ	දේනම්නෝනා නමරත්න, පත්තලගෙදර, මේයන්ගොඩ	0 0 10	එම
124	සියමලගමත්ත	පොල් ඉඩම සහ ඇඳ	ඇම් ඩී පබ්ලිස් ප්‍රනායු, ඇම් ඩී බෙබ් ප්‍රනායු, ඇම් ඩී ඇඩ්මින් ප්‍රනායු, ඇම් ඩී ලීලාවතී ප්‍රනායු සියලුදෙනාම කල්ගස්මොවේ	0 0 11 4	එම
125	කිත්ගමත්ත	එම	ඇම් ඩී ඇඩ්මින් ප්‍රනායු, කල්ගස්මොවේ	0 0 2 6	එම
126	එම	එම	කේ ඩී අබ්න්විස, කල්ගස්මොවේ	0 0 20 3	එම
127	පහලමුල්ලේ කුඹුර	එම	පෝල් ඒ පීරිස් නෝනා, නුගේදෙල	0 0 34 4	එම
128	මිගහමත්ත	එම	සීසිලියන් ගොඩගමපොල කරුණනෝනා, ඇම් ඩී ජූලිස් සහ ඇම් ඩී ලියනේරිස් කල්ගස්මොවේ	0 0 21 7	එම
129	ඒදන්ඩකුඹුර	එම	කේ ඒ රත්නපාල, පත්තලගෙදර	0 0 0 8	එම
130	කැටකැලගමත්ත	පොල් ඉඩම සහ ඇඳ	ඇල් පී ජිනදාස සහ ඇල් පී රමරත්නිස්, කිරිපිටිය	0 0 8 8	එම
131	එම	එම	ඇල් පී සීසිලි, කිරිපිටිය	0 0 6	එම
132	කැබෙල්ලගහකුඹුර	කුඹුර සහ ඇඳ	කල්ගානමිනි අබේසුඤ්ඤ නෝනා, මොව්දුන්න	0 0 5 7	එම
134	කිරිදිකුඹුර	කුඹුර	ඩී ඒ පරාන්සිස් සමරසිංහ, කල්ගස්මොවේ	0 0 00 9	කිරිපිටිය
135	මැදමඩුව	එම	කේ ඒ කෝමස් පෙරේරා, පත්තලගෙදර	0 0 04 7	කල්ගස්මොවේ
136	මැදමඩුව පිල්ලැව්	පොල් ඉඩම	ඇන් ඒ ගීතර, කල්ගස්මොවේ	0 0 21 9	එම
138	මැදමඩුව	කුඹුර	කේ ඒ කෝමස් පෙරේරා, පත්තලගෙදර	0 0 02 8	එම
140	ඇඹිල්ලපිල්ලැව්කුඹුර	එම	ඇන් ඒ ගීතර, කල්ගස්මොවේ	0 0 00 8	එම



නං. (No.)	ඉඩමේ නම (Name of Land)	විස්තර (Description)	අයිතිකම්කරුන්ගේ නාම (Name of Proprietor)	ප්‍රමාණය, අරූප (Area, Shape)	ගම (Village)
කැබලි 143 සිට 150 දක්වා 7 9 53 දින පුළුභාග 9 30ට සහ 151 සිට 160 දක්වා එදින අපරභාග 2 30ට					
143	නාගනිවියාව	කුඹුර සහ ඇල	බ්‍රිලි වි ජේ කෝමස් සිංහේ, බ්‍රිලි වි ජේ ජෝන් අප්පුහාමි, බ්‍රිලි වි ජේ සෝනම් කෝන සහ බ්‍රිලි වි ජේ පුංචිකෝන, තල්ගස්මොච්චි	0 0 37 1	තල්ගස්මොච්චි
144	එම	කුඹුර	කේ ජී ධම්දස, තල්ගස්මොච්චි	0 0 0 3	එම
145	එම	එම	බ්‍රිලි වි කේ ජූලිය, තල්ගස්මොච්චි	0 0 2 9	එම
146	දම්මකදෙවියා, දම්ම ගඟවත්ත	කුඹුර, ඉඩම සහ ඇල	බ්‍රිලි වි ජේ ජෝන් අප්පුහාමි, තල්ගස්මොච්චි	0 0 5 5	එම
147	ආබ්බදවත්ත	පොල්ඉඩම සහ ඇල	ඇන් පී විමලදස, තල්ගස්මොච්චි	0 0 6	එම
148	ආබ්බදවත්ත	පොල්ඉඩම සහ ඇල	බ්‍රිලි වි බ්‍රිලි වි ජී දුට්ඨ සිංහේ, තල්ගස්මොච්චි	0 0 7	එම
149	එම	එම	කේ ජී ධම්දස, තල්ගස්මොච්චි	0 0 15 8	එම
150	එම	එම	කේ ජී ධම්දස සහ කේ ජී මර්තීනාහාමි, තල්ගස්මොච්චි	0 0 6 9	එම
151	බෝගපිල්ලේ වත්ත	එම	ඇන් පී විමලදස, ඇන් පී ආර්චිත්ත සහ කේ ජී මර්තීනාහාමි, තල්ගස්මොච්චි	0 0 21 8	එම
152	බෝගකුඹුර	කුඹුර සහ ඇල	ආර් ආල් ජී ගොනානිස්, පත්තලගෙදර සහ කේ ජී ධම්දස, තල්ගස්මොච්චි	0 0 17 3	එම
153	එම	එම	ඇන් පී බ්‍රිලි වි, උදම්මඩ	0 0 6 8	එම
154	එම	එම	ජී ගොමදස, උදම්මඩ	0 0 23 9	එම
155	කණුගත්ත දෙසි අත්තෙමිල	එම	කේ ජී ධම්දස, තල්ගස්මොච්චි	0 0 11	එම
156	දෙසිඅත්තෙමිල	එම	ඇම් පවිලිය පෙරේර, පත්තලගෙදර	0 0 1 2	එම
157	එම	එම	කේ ජී රත්නපාල, පත්තලගෙදර	0 1 0 9	එම
158	පොල්මලමිට	එම	බ්‍රිලි වි ජී මර්දසානු	0 0 23 4	ගල්ගොඹුව
160	බෙලිගලගෙකුඹුර	එම	බ්‍රිලි වි ජී හරමානිස්, බ්‍රිලි වි ජී පිරිස්, බ්‍රිලි වි ජී වාර්ලිය, කුඹුල්බර්ච්චි	0 0 12	එම
කැබලි 161 සිට 170 දක්වා 8 9 53 දින පුළුභාග 9 30ට සහ 171 සිට 180 දක්වා එදින අපරභාග 2 30ට					
161	බෙලිගලගෙකුඹුර	කුඹුර සහ ඇල	බ්‍රිලි වි ජී හරමානිස්, ආර් සරනේලිය වෙදරල, ආර් ජේමිස් සිංහේ, කුඹුල්බර්ච්චි	0 0 20 5	එම
162	එම	එම	වී කේ ජී සමරසිංහ, ගල්ගොඹුව	0 0 0 8	එම
163	අඹුණ්ඩපිටිය නොහොක් කහටගඟවත්ත	පොල්ඉඩම සහ ඇල	ඇම් සාමෙල් පෙරේර, ගල්ගොඹුව	0 0 4 1	එම
165	එම	පොල්ඉඩම	එම	0 0 2 9	එම
166	පිටලියද්ද	කුඹුර සහ ඇල	ජී එම් විමලදස විරක්කොඩි, කුඹුල්බර්ච්චි	0 0 34 1	කුඹුල්බර්ච්චි
167	අඹුණ්ඩපිටිය නොහොක් කහටගඟවත්ත	ඉඩම	ඇම් සාමෙල් පෙරේර, ගල්ගොඹුව	0 0 0 5	එම
168	බේරන්ද	කුඹුර	ඩී ජී ඩී ජී හෙන්රි දිසානායක, කුඹුල්බර්ච්චි	0 0 30 6	එම
169	මේරච්ඟමත්ත	පොල්ඉඩම	ආර් සරනේලිය වෙදරල, කුඹුල්බර්ච්චි	0 0 4 7	ගල්ගොඹුව
170	දිවුල්ගමවත්ත	එම	ඇල් ජී හේරන් සිංහේ, ගල්ගොඹුව	0 0 26 6	එම
172	මහමෙල	කුඹුර	ඩී ඩී රෙමානිස්, ගල්ගොඹුව	0 0 15 5	එම
173	එම	එම	බ්‍රිලි වි ජේ ජෝන් සිංහේ, ගල්ගොඹුව	0 0 14 6	එම
174	එම	එම	ඇම් සාමෙල් පෙරේර, ගල්ගොඹුව	0 0 2 0	එම
174 1/2	එම	එම	ඩී හේරන් සිංහේ, ගල්ගොඹුව	0 0 2 1	එම
175	ගඟවිටිගෙලියද්ද	එම	ඇල් ජී ජේමිස් අප්පු, ඇල් ජී පොඩ් සිංහේ, ඇම් සාමෙල් පෙරේර, කේ ජී ඩී දුට්ඨ, ගල්ගොඹුව	0 0 1 7	එම
176	දේරන්ද	කුඹුර සහ ඇල	ඩී ජී ඩී ජී හෙන්රි දිසානායක, කුඹුල්බර්ච්චි	0 0 39 6	කුඹුල්බර්ච්චි
177	කොට්මිය	එම	බ්‍රිලි වි ජී ජේ ජෝන් සිංහේ, බ්‍රිලි වි ජී හරමානිස්, බ්‍රිලි වි ජී ගුණරත්න සහ ආර් පී ඉහෝනිස්, කුඹුල්බර්ච්චි	0 0 14 2	එම
178	මේරච්ඟකුඹුර	එම	බ්‍රිලි වි ජී ඩී සියලේරිස් විරක්කොඩි, කුඹුල්බර්ච්චි	0 0 7 3	එම
179	හිල්බත	එම	යූ පී ඇල්කෝනා, ගල්ගොඹුව	0 0 5 7	එම
180	එම	එම	ආර් සරනේලිය අප්පුහාමි, කුඹුල්බර්ච්චි	0 0 5 4	එම
කැබලි 181 සිට 190 දක්වා 9 9 53 දින පුළුභාග 9 30ට සහ 191 සිට 200 දක්වා එදින අපරභාග 2 30ට					
181	හිල්බත	කුඹුර සහ ඇල	ඇම් සාමෙල් පෙරේර, කුඹුල්බර්ච්චි	0 0 10 8	කුඹුල්බර්ච්චි
182	එම	එම	ආර් සරනේලිය අප්පුහාමි, කේ ආර් ජූලිය සිංහේ සහ ආර් පී ජයවර්ධන, කුඹුල්බර්ච්චි	0 0 19	එම
183	කල්යාන	එම	බ්‍රිලි වි ජී ඩී සියලේරිස් විරක්කොඩි, කුඹුල්බර්ච්චි	0 0 3 7	එම
184	එම	එම	ජී කරෝලිය ප්‍රනාන්දු, ජී සියා ප්‍රනාන්දු සහ ජී දිසෝනිස්, කුඹුල්බර්ච්චි	0 0 25 1	එම
185	මුරුකුමෙල	එම	ආර් පී පොඩ් සිංහේ, කුඹුල්බර්ච්චි	0 0 6 3	එම
186	එම	එම	ඩී පී ලොකුහාමි, කලුපිලිය සහ කේ ජී මේරි ගෝනා, කුඹුල්බර්ච්චි	0 0 26 1	එම
187	එම	එම	ආර් පී දෙත් හෙන්ද්‍රික්, කුඹුල්බර්ච්චි	0 0 19 2	එම
188	බණ්ඩාරවත්ත	පොල්ඉඩම සහ ඇල	ඩී පී ලොකුහාමි, කලුපිලිය සහ කේ ජී මේරි ගෝනා, කුඹුල්බර්ච්චි	0 0 17 9	එම
189	එම	එම	ආර් ජී කේවිච්චාමාමි, කුඹුල්බර්ච්චි	0 0 8 6	එම
190	එම	එම	එම් කිරිමානිකා සහ එම් වාර්ලිය, මොච්චුත්ත	0 0 2 9	එම
191	එම	එම	ජී කේ ප්‍රසාද, කුඹුල්බර්ච්චි	0 0 4 5	එම
192	පිටකන්තෙලියද්ද	කුඹුර සහ ඇල	ආර් පී ඉහෝනිස්, කුඹුල්බර්ච්චි	0 0 29 6	එම
193	කොට්ටලමිට	මිට්ට සහ ඇල	ඇම් ඩී බොම්බන්ගො අප්පුහාමි, හිරිට්ටුව සහ ඇන් පී දෙත් හෙන්ද්‍රික්, කුඹුල්බර්ච්චි	0 0 12 6	එම

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ රූ ප	ගම
194	කබලගහමිට්ට	කුඹුර	ඇස් පි දෙන්න හෙත්පික්, කුඹුල්ලුව	0 0 0 4	කුඹුල්ලුව
195	හීතනිටියාවෙකුඹුර	එම	හී පි විරක්කොඩි, කුඹුල්ලුව	0 0 4 5	එම
196	එම	කුඹුර සහ ඇල	හී එච් විරක්කොඩි, කුඹුල්ලුව	0 0 21 5	එම
197	හීතනිටියාවෙ කොඩි ලියාද්ද, අඹගහ වත්ත	කුඹුර, ඉඩම සහ ඇල	හී ඇස් විරක්කොඩි, කුඹුල්ලුව	0 1 10 4	එම
198	කහටගහවත්ත	ඉඩම සහ ඇල	හී සියලෝස් විරක්කොඩි, කුඹුල්ලුව	0 0 13 2	එම
200	විත්තකොඩිලියාද්ද, බටදෙණගහවත්ත	කුඹුර, ඉඩම සහ ඇල	ආර් පි ඉගෝනිස්, කුඹුල්ලුව	0 0 22 9	එම
කැබලි 201 සිට 210 දක්වා 11 9 53 දින ප්‍රමාණය 9 30 සහ 211 සිට 220 දක්වා එදින අපරභාග 2 30					
201	පත්වෙල	කුඹුර සහ ඇල	හලලිය විහාරය, භාරකරු ජී ජී 0 0 38 1	0 0 38 1	එම
202	එම	කුඹුර	කේවෙකු, කුඹුල්ලුව ඇස් පි හී හෙත්පික් සහ ආර් පි පොඩි සිංහල, කුඹුල්ලුව	0 0 1 4	එම
203	එම	කුඹුර සහ ඇල	එම	0 0 10 5	එම
204	එම	එම	ඇත් කේ බෙදපි අප්පුහාමි, කුඹුල්ලුව	0 0 8	එම
205	කැබලිකුඹුර	එම	ආර් පි ඉගෝනිස්, ආර් පි පොඩිසිංහල සහ හී ඇස් රත්දෙන, කුඹුල්ලුව	0 0 18 8	එම
206	පුරන්කුඹුර	එම	ආර් පි මේලිස්, කුඹුල්ලුව	0 0 16 4	එම
207	එම	එම	ආර් පි පොඩිසිංහල, කුඹුල්ලුව	0 0 30 5	එම
208	අඹගහවත්ත	ඉඩම සහ ඇල	ආර් පි ඉගෝනිස්, කුඹුල්ලුව	0 0 18	එම
209	එම	එම	එච් කේ කොර්කේලිස්, ඇත් ජී විලියම් සහ කේ ජී ජී විලියම්, කුඹුල්ලුව	0 0 16 1	එම
209½	පිටලියාද්ද	කුඹුර සහ ඇල	කේ ජී හී විලියම්, කුඹුල්ලුව	0 0 1 8	එම
210	එම	එම	එම	0 0 4 4	එම
211	එම	කුඹුර	ආර් පි ඉගෝනිස්, එච් කේ කොර්කේලිස්, එච් කේ සිංහේන, ඇත් ජී විලියම් සහ කේ පී ජී විලියම්, කුඹුල්ලුව	0 0 0 7	එම
212	එම	කුඹුර සහ ඇල	එච් කේ ලුමිස්, කුඹුල්ලුව	0 0 3 3	එම
213	බේරුව	කුඹුර	ආර් ජී සේමන්, කුඹුල්ලුව	0 0 3 6	එම
214	පිටලියාද්ද	කුඹුර සහ ඇල	එච් පී පිගහේන, කුඹුල්ලුව	0 0 9	එම
215	බේරුවල	කුඹුර	ආර් ජී පුංචිසිංහල, මොව්දුන්න	0 0 3 1	එම
216	බේරුවපිටලියාද්ද	ඉඩම	ආර් ජී සේමන්, කුඹුල්ලුව	0 0 1	එම
217	එම	ඉඩම සහ ඇල	බිබ්ලි ජී මොව්දුන්න, කුඹුල්ලුව	0 0 9 5	එම
218	බේරුව	කුඹුර සහ ඇල	ආර් ජී ජීවුගම්සිංහල, කුඹුල්ලුව	0 0 9 3	එම
219	එම	එම	ආර් ජී සේමන්, කුඹුල්ලුව	0 0 3 9	එම
220	එම	එම	ඇම් ජී ජී මේසිංහල, ඇම් ජී ජී පිටර් සිංහල, ඇම් ජී පොඩිසිංහල, කුඹුල්ලුව සහ ඇම් ජී ඉගෝනිස්, මොව්දුන්න	0 0 6 4	එම
කැබලි 222 සිට 230 දක්වා 15 9 53 දින ප්‍රමාණය 9 30 සහ 231 සිට 240 දක්වා එදින අපරභාග 2 30					
222	පුටුකහකොටුව	කුඹුර	ඇම් ජී ඇල්ලිගෝනා, කුඹුල්ලුව	0 0 0 9	එම
223	පිටලියාද්ද	කුඹුර සහ ඇල	ආර් පි ඉගෝනිස්, එච් කේ කොර්කේලිස්, එච් කේ සිංහේන, ඇත් ජී විලියම් සහ කේ පී ජී විලියම්, එම	0 0 31 5	එම
224	අඹගහවත්ත	පොල් ඉඩම සහ ඇල	බිබ්ලි ජී පුංචිසිංහල, කුඹුල්ලුව	0 0 5	එම
225	හීර්ලියාද්ද	කුඹුර සහ ඇල	එච් කල්කානවතී අබේසුආර නෝනා, මොව්දුන්න	0 0 26 9	මොව්දුන්න
226	අඹගහකුඹුර	එම	වී පිටර්සිංහල, මොව්දුන්න	0 0 4 5	එම
227	පිටලියාද්ද	එම	ආර් පි ඉගෝනිස් සහ ඇත් කේ සේනසේන, කුඹුල්ලුව	0 0 8 1	කුඹුල්ලුව
228	එම	එම	කරු ඇම් ඇස් ඉගෝනිස් සර්විකුමා, මොව්දුන්න විහාරය	0 0 2 5	එම
229	එම	එම	බිබ්ලි ජී මොව්දුන්න අප්පු සහ බිබ්ලි පී සුමාරිස්, කුඹුල්ලුව	0 0 14 5	එම
230	කුරුපුගහකුඹුර	කුඹුර	එච් කේ ලුමිස්, කුඹුල්ලුව	0 0 35 4	එම
231	කොඩිගහවත්ත කුඹුර	එම	ඇස් ජී ඇම් මැසිගෝනා, මොව්දුන්න	0 0 8 1	මොව්දුන්න
232	කුරුපුගහකුඹුර	කුඹුර සහ ඇල	ඇම් ජී රම්පිසිංහල, කුඹුල්ලුව සහ ඇම් ජී ජීවුගම්, ඇම් ජී ජී හී.හීර්ලියා, මොව්දුන්න	0 0 10 4	කුඹුල්ලුව
233	කොඩිගහවත්ත කුඹුර	එම	ජී පවිසනිකාමි, කුඹුල්ලුව	0 0 9 9	මොව්දුන්න
234	එම	එම	ඇස් ජී ඇම් මැසිගෝනා, මොව්දුන්න	0 0 13 3	එම
235	දික්කුරුන්පිටිය	එම	ඇම් ජී රම්පිසිංහල, කුඹුල්ලුව	0 0 11 7	එම
237	එම	කුඹුර	බිබ්ලි ජී ගොනානිස් අප්පු, මොව්දුන්න	0 0 8	එම
238	එම	කුඹුර සහ ඇල	පොල් ජී පිටිසේනා, කුගේදෙල	0 0 11 7	එම
239	පත්වෙල	එම	හී ඇස් රත්දෙන, ආර් පි ඉගෝනිස්, ආර් පි ගෙයින්සිංහල, ආර් පි පොඩිසිංහල, කුඹුල්ලුව සහ හී පී ලොකුහාමි, කලුපලියා	0 1 3 7	කුඹුල්ලුව
240	දන්ගහකුඹුර	එම	ඇස් පී හී ගෙයින්, කුඹුල්ලුව	0 0 13 7	එම
කැබලි 241 සිට 250 දක්වා 16 9 53 දින ප්‍රමාණය 9 30 සහ 251 සිට 260 දක්වා එදින අපරභාග 2 30					
241	දන්ගහමිට්ට	කුඹුර සහ ඇල	ඇස් පී හී ගෙයින්, කුඹුල්ලුව	0 1 1	එම
242	දෙල්ගහවත්ත	පොල් ඉඩම සහ ඇල	හී අබේසුආර, කුඹුල්ලුව	0 0 13 3	එම
243	වෙලකුඹුර	කුඹුර සහ ඇල	හී වි විරක්කොඩි, කුඹුල්ලුව	0 0 10 5	එම
244	එම	එම	බිබ්ලි ජී රොමේල්නෝනා, කුඹුල්ලුව	0 0 21 7	එම
245	මහත්තාකුඹුර	එම	සිනා පනාන්දු, මාර්න ප්‍රනාන්දු, ගල්ගොඹුව	0 0 28 4	එම
246	දෙල්ගහවත්ත	පොල් ඉඩම	බිබ්ලි ජී ඇල්ලිගෝනා, කුඹුල්ලුව	0 0 0 4	එම
248	කහටගහවත්ත	එම සහ ඇල	ජී ජී පුංචිසිංහල අප්පුහාමි, ජී ජී පිටර් සිංහල, ජී ජී පලමසේන, ජී ජී ගපාල, ජී ජී නන්දවතී සහ ජී ජී ප්‍රේමවතී, කුඹුල්ලුව	0 0 23 8	එම

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නාම	ප්‍රමාණය, අරූ ප	ගම්
249	ගුරුබාලිල	කුඹුර සහ ඇල	ඩී ටී විරක්කොඩි කුමල්බදුම	0 0 4 9	කුමල්බදුම
250	අම්බකුඹුර	එම	ජී ජී කාරුණසිංහ, ජී ජී විජේදාස, කුමල්බදුම	0 0 26	එම
251	එම	එම	හලුලිය විහාරය භාරකරු ජී ජී කේවෙසු	0 0 23	එම
252	අම්බහකුඹුර	එම	ජී ජී හෙරුක්කිසෙණ, ජී ජී හලුලිය විහාරය භාරකරු	0 0 25 1	එම
253	විල්වලකුඹුර	එම	කේවෙසු, කුමල්බදුම	0 0 7 7	එම
254	එම	එම	ඩී ඇස් විරක්කොඩි, කුමල්බදුම	0 0 16 6	එම
255	බෝගහකුඹුර	එම	ජී ඇම් වෘත්තීයසිංහ, කුමල්බදුම	0 1 0 4	එම
256	එම	කුඹුර	ජී ඇම් පොඩ්දිසෙණ, කුමල්බදුම	0 0 2	එම
258	එම	එම	ඇල් ජී පොඩ්දිසෙණ, ගල්ගොමුව	0 0 8 5	එම
259	අඹුණ්ඩිවිලකුඹුර	එම	ඩී ඇම් විරක්කොඩි සහ ඩබ්ලිව් ජී ජයතිලක, කැන්දලන්ද	0 0 5 2	එම
260	හල්පත්කුඹුර	කුඹුර සහ ඇල	ජී ඇම් වෙලුන්සිංහ, කුමල්බදුම	0 0 34 8	එම
කැබලි 261 සිට 270 දක්වා 17 9 53 දින ප්‍රමාණය 9 30ට සහ 271 සිට 284 දක්වා එදින අපරභාග 2 30ට					
261	හල්පත්කුඹුර	කුඹුර සහ ඇල	දේන ඇලිස් අංභිනායක, කුමල්බදුම	0 0 19 5	එම
262	එම	එම	ජී ඇම් බාවන්සි සෙණ, කුමල්බදුම	0 0 13 6	එම
263	එම	එම	ජී ඇම් ජීන්සිංහ, කුමල්බදුම	0 0 9	එම
264	දන්ගොල්ල	කුඹුර සහ ඇල	ජී ඇම් වෙලුන්සිංහ, ජී ඇම් අනෝර්ජ් අප්පු, ජී ඇම් ජීන්සිංහ, ජී ඇම් පොඩ්දිසෙණ, ජී ඇම් ඩී අයතිලක සහ ඩී ජී පොඩ්දිසෙණ, කුමල්බදුම	0 0 16 5	එම
265	ඉඳුරුපවුල්ල	ඉඩම සහ ඇල	ජී ඇම් වෙලුන්සිංහ, ජී ඇම් අනෝර්ජ් අප්පු සහ ජී ඇම් පොඩ්දිසෙණ, කුමල්බදුම	0 0 9 5	එම
266	එම	එම	ජී ඇම් වෙලුන්සිංහ, ජී ඇම් අනෝර්ජ් අප්පු, කුමල්බදුම	0 2 3 2	එම
267	එම	එම	ජී ඇම් බාවන්සි සෙණ, කුමල්බදුම	0 0 3 3	එම
268	අඹුණ්ඩිවිලකුඹුර	කුඹුර සහ ඇල	ඩී ඇම් විරක්කොඩි සහ ඩබ්ලිව් ජී ජයතිලක, කැන්දලන්ද	0 0 10 7	එම
269	එම	එම	ආර් ජේම්ස් සිංහ, කුමල්බදුම	0 0 12 4	එම
270	එම	එම	ඩී ඇම් විරක්කොඩි සහ ඩබ්ලිව් ජී ජයතිලක	0 0 27	එම
271	හල්පත්කුඹුර	කුඹුර සහ ඇල	ජී ඇම් වෙලුන්සිංහ, කුමල්බදුම	0 0 26 6	එම
272	එම	එම	ඩී ඇලිස් අභිනායක නෝනා, කුමල්බදුම	0 0 19 2	එම
273	එම	එම	ජී ඇම් වෙලුන්සිංහ, කුමල්බදුම	0 0 15 2	එම
274	එම	ඉඩම කුඹුර සහ ඇල	ජී ඇම් පොඩ්දිසෙණ, කුමල්බදුම	1 0 39 3	එම
275	දන්ගොල්ල	කුඹුර සහ ඇල	ජී ඇම් වෙලුන්සිංහ, ජී ඇම් අනෝර්ජ් අප්පු, ජී ඇම් ජීන්සිංහ, ජී ඇම් පොඩ්දිසෙණ, ජී ඇම් ඩී අයතිලක, ඩී ජී පොඩ්දිසෙණ, කුමල්බදුම	0 1 10 6	එම
276	හෙවිවිලවත්ත	පොල් ඉඩම	ඩී ජී පොඩ්දිසෙණ, කුමල්බදුම	0 0 28 8	එම
277	ඉඳුරු පවුල්ල, හෙවිවිලවත්ත	ඉඩම කුඹුර සහ ඇල	ඩබ්ලිව් ඩබ්ලිව් ජී ජයතිලක, කුමල්බදුම	1 1 16 4	එම
279	කැබලිලහහකුඹුර	කුඹුර	ජී ජී භුක්තේසර, වේරගොඩ	0 1 8 7	වේරගොඩ
280	පවුල්ලකුඹුර	එම	ජී ජී හෙරුක්කිසෙණ, වේරගොඩ	0 0 18 6	එම
281	එම	එම	එම් ඩබ්ලිව් එම් රෙසිදුනෝන, ජී ජී ඇල්බ්ට් සිංහ, ජී ජී රෙබෝසි සිංහ, ජී ජී මේරිනෝන සහ ජී ජී පොඩ්දිසෙණ, වේරගොඩ	0 0 5 8	එම
282	එම	එම	ඇල් ජී සේදිරිස්, විදේල්ලවේල	0 0 4 5	එම
283	එම	එම	ආර් පී පීටර්සිංහ, වේරගොඩ	0 0 5 5	එම
284	පවුල්ල	එම	ආර් පී පීටර්සිංහ, ආර් පී නෝර්ස් සිංහ, ආර් පී රුචිකන්සිංහ, ආර් පී බේබිනෝන සහ ඩබ්ලිව් ජී මැන්ඩොගාම, වේරගොඩ	0 2 4 4	එම

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සහිත සියලුදෙනාම තම තමන්ගේ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අනුවර්තීය සඳහන් වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වසර 1953 සිට 1954 දක්වා 10 වැනි දිනට මත්තෙන් ජී ඉඩම් සංස්කරණයේ බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථාවරත්වය, එකී ඉඩම් ලබාගැනීම හා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගෙවූ බවට බැඳුණු බවට මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වසර 1953 සිට මාස 15 වැනි දින කොළඹ කවිචේරියේදී

ජී ජේම්ස් විජේමාන්න,  
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුචේලප ඒජන්තතුමා,  
මගේ අභිකය L H 685

1950 සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන බැවින් 1950 සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නාම	ප්‍රමාණය, අරූ ප
1	මුණගමටත්ත, කොළඹ පාරේ වර්පනම් හෝ 122/1 න් කොටසක්	අඩුරුදු 40 ක් වශය ඇති පොල්ගස් 2 ක්ද, අඩුරුදු 15 ක් වශය ඇති රබුටන්ගස් 1 ක්ද, කොස්ගස් 1 ක්ද, ජේමුගස් 2 ක්ද, පුවක්ගස් 9 ක්ද, අඩුරුදු 5 ක් වශය ඇති පුවක්ගස් 1 ක්ද, පඹුරුගස් 1 ක්ද, දෙමුගස් 1 ක්ද, වෙරළගස් 1 ක්ද, බොඹුගස් 1 ක්ද, අඩුරුදු 3 ක් වශය ඇති කොට්ටන්ගස් 1 ක් සහ අඩුරුදු 1 ක් වශය ඇති පුවක්ගසක්ද නිබන්දන	දේශාසේන කාරකර, මෙහේරි ගමගේ එලියඩන් පෙරේරා	0 0 7 1

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ. රූ ප.
2	මුණගමුවත්ත, කොළඹ පාරේ වර්පනම් නො 120	අවුරුදු 40ක් වයස ඇති පොල්ගස් 3ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති පුවක්ගස් 1ක්ද, ජම්බුගස් 1ක් සහ නාමාගස් 2ක්ද නිබෙන වත්ත	කර්තෘ පන්විල. චන්දන ඉපල චන්දනගේ ඉන්පාල සහ දෙල් දුම්බි විදුනලාගේ සිරිමානිස් පොත්පොත	0 0 6 3
3	කැබ්ලිගමවත්ත, කොළඹ පාරේ වර්පනම් නො 126 සහ 128ත් කොටස්	අවුරුදු 40ක් වයස ඇති රටදෙල්ගස් 1ක්ද, කපොක් ගස් 1ක්ද, කොස්ගස් 3ක්ද, පොල්ගස් 51ක්ද, අවුරුදු 25ක් වයස ඇති කොස්ගස් 3ක්ද, හල්මල්ල ගස් 1ක්ද, රටදෙල්ගස් 1ක්ද, ගොඩපරගස් 1ක් සහ පොල්ගස් 4ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති දෙමගස් 1ක්ද, පුවක්ගස් 11ක්ද, අවුරුදු 1ක් වයස ඇති පැපොල්ගස් 1ක්ද නිබෙන ඉඩම	දේශාස්ත්‍ර කර්තෘ විල්ගම්පොල ගේ වාරිලවිපෙරේරක සහ රතම් විල්ගම්පොලගේ එච්චිත් පෙරේරක	0 1 31 4
4	කැබ්ලිගමවත්ත, කොළඹ පාරේ වර්පනම් නො 134 සහ 136ත් කොටස්	අවුරුදු 40ක් වයස ඇති පොල්ගස් 5ක්ද, අවුරුදු 25ක් වයස ඇති කොස්ගස් 5ක් සහ පොල්ගස් 4ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති කොස්ගස් 2ක්ද, රටදෙල්ගස් 2ක් සහ පුවක්ගස් 18ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති මුත්තුගස් 1ක් සහ කොස්ගස් 2ක්ද නිබෙන ඉඩම	දේශාස්ත්‍ර කර්තෘ මලවර විදුනලාගේ දෙත් මෝසස් ජයසුඤ්ජර	0 0 17 0
5	කැබ්ලිගමවත්ත, රේල්වේල සිත්ති වර්පනම් නො 40/1	අවුරුදු 40ක් වයස ඇති පොල්ගස් 3ක් නිබෙන ඉඩම	මහවස්කඩුවේ විරමිචන ඒනස්වි ද සිල්වා	0 0 12 2

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අගවලුන් හෝ වම් 1953ක්වූ ජුනි මස 25 වෙනි දින අපරහාන 2 30ට කර්තෘ කවිචේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ ජුනි මස 16 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන් එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (30 පත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක්වූ මැයි මස 11 වෙනි දින කර්තෘ කවිචේරියේදීය

අයි ඇල් පර්කිනන් විස්, කර්තෘ දිසානායකගේ අණවුම් අතිරේක උප ඒජන්තතුමා.

අංකය L A/7430/J/E/1496

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඤ්චනා 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහසු දුක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවුම් අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඤ්චනාවේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

කුරුණෑගල දිසානායකගේ කටුගම්පොල හත්පත්තුවේ දකුණු ගටිකය කොරළේ කෝදුරුවාපොලනේ ගමෙහි පිහිටි නො. 2,452 දරණ අවශ්‍ය නම් මැනීමේ සැලැස්මේ 1 වෙනි අතිරේකයේ නො 187, 188, 189 සහ 190 සි මැන වඩා විස්තරව හැඳින්වෙන අ 1, රූ 0 ප 37 2 ක විශාලතියක් ඇති පන්විලවත්ත, හල්කන්දේවත්ත, කලුව අරච්චිගේවත්ත සහ හල්කන්දේවත්ත යන නිම්කැබලි

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අගවලුන් හෝ වම් 1953ක්වූ ජුනි මස 13 වෙනි දින ප්‍රතිභාන 9 30ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ ජුනි මස 16 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (30 පත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක්වූ මැයි මස 13 වෙනි දින කුරුණෑගල කවිචේරියේදීය

ඇන් ඇන් බී ඒල්ලා, කුරුණෑගල අණවුම් උප ඒජන්තතුමා

අණවුම් කටයුත්තකට මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “වම් 1876 අංක 1” ඉඩම් ලබාගැනීමේ අඤ්චනයේ” හවෙති කාණ්ඩයේ කරතිබෙන පොර්තුගල ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි අකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම් —

නො F V P 257 දරණ පලාතේ අතිරේක I

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ. රූ ප.
177	කලුගලගේත්තය අදිය	අවුරුදු 2 පමණ වන පොල්ගස් 2ක් ඇති හේන	ලබකන්දේ කන්කානම්ලාගේ උක්කුහාමි, පිඹුර	0 0 12 1
179	එම	හේන	එම	0 0 01 9
180	එම	ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාරේ කොටසක් ඇති හේන	එම	0 0 12 8
188	පිල්ලගම කුඹුර	ගොයම් කුඹුර	විජේසුන්දර තෙත්තකෝත් මුදුන්ගෙලාගේ හින්තිලම, එම පොහිතිලම, එම හිංගිරි නිලම සියල්ලත් මිපාගම සහ එම හිංගිරි මැණිකො, මාරපන	0 0 13 6
189	කලුගලාගේනකුඹුර	ගොයම් කුඹුර	නරහල් පිටියේ ගොවිටාලගේ හිංගිරි මහත්ම යා, මිපාගම	0 0 14 9
192	මැදගේනකුඹුර	එම	විජේසුන්දර තෙත්තකෝත් මුදුන්ගෙලාගේ හින්තිලම, එම පොහිතිලම, එම හිංගිරි නිලම පිල්ලගම මිපාගම, එම හිංගිරි මැණිකො, මාරපන, නරසිංහ ලේකම්ලාගේ හිංගිරි මහත්මයා, එම පොහිඅපසුහාමි, එම පොහිමැණිකො, එම හින් මැණිකො, සියල්ලත් මරකල්ගොඩ	0 0 7 7
193	එම	එම	එම	0 0 05 1

නො	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අරු ප.
194	මැදගේනොකුඹුර	ගොයම් කුඹුර	නරගල්පිටියේ මොහොට්ටාලගෙ ඩී.බී. ඔහන් මයා, එම මුදලකම නොහොත් මුදල් කේතය දෙදෙනාම මිපාගම සහ කුකුළුගම, අන්දසි පෙරේරා, ඇලපාන	0. 0 15 4
195	මැදගේනොදෙහිය	කුඹුර සහ දෙහිය	විජේසුන්දර තෙන්නකෝන් මුද්දන්සෙලාගෙ හිත්තිලම, එම පොඬිනිලම, එම ඩී.බී. නිලම, සියල්ලන්ම මිපාගම, එම ඩී.බී. මැණිකෙ, මාරපන, නරසි හ ලේකම්ලාගේ ඩී.බී. ඔහන් මයා, එම පොඬිනිලම, එම පොඬිමැණිකෙ සහ එම හිත්මැණිකෙ සියල්ලන්ම වරකල්ගොඩ	0 0 04 0
198	හල්කැටියේ කුඹුරකම් මිට නොහොත් හල් කැටියෙහිම වන්න	අවුරුදු 12 සිට 15 දක්වා වයසැති පුළුන්ගස් 20ක් ඇති වන්න	නරගල්පිටියේ මොහොට්ටාලගෙ අප්පහාමි සහ සිලවන්ත හිටිහාමිලාගෙ ඩී.බී. ඔහන් මයා, දෙදෙනාම මිපාගම	0 0 03 7
199	හල්කැටියේ මිට නොහොත් හල්කැටියේ කුඹුරෙහිම වන්න	අවුරුදු 15 පමණ වයසැති කොස් ගස් 3ක්ද, දෙල්ගස් සහ පුවක් ගස් 2ක්ද ඇති මිට	විජේසුන්දර තෙන්නකෝන් මුද්දන්සෙලාගෙ හිත්තිලම, එම පොඬිනිලම, එම ඩී.බී. නිලම සියල්ලන්ම මිපාගම සහ එම ඩී.බී. මැණිකෙ, මාරපන	0 0 26 5
200	හල්කැටියෙහිවන්න	අවුරුදු 20 පමණ වයසැති පොල් ගස් 5ක්ද, අවුරුදු 5 සිට 20 දක්වා ඇති පුවක්ගස් 100ක්ද, අවුරුදු 20-40 දක්වා වයසැති කොස්ගස් 10ක්ද, අවුරුදු 25 වයසැති අඹගස් 2ක්ද, අවුරුදු 12 වයසැති අඹ ගස් 2ක්ද, අවුරුදු 20 වයසැති බට දෙම ගස් 3ක්ද, අවුරුදු 16 වයසැති රබර්ගස් 13ක්ද ඇති වන්න	විජේසුන්දර තෙන්නකෝන් මුද්දන්සෙලාගෙ හිත්තිලම, එම පොඬිනිලම, එම ඩී.බී. නිලම සියල්ලන්ම මිපාගම, එම ඩී.බී. මැණිකෙ, මාරපන, සිලවන්ත හිටිහාමිලා ගෙ ලොකුහාමි වරකල්ගොඩ	0 0 23 3
205	හල්ගහමකන්ද අදිය	අවුරුදු 3 වයසැති රබර්ගස් 7ක් තිබේ	අනර් බර්නොලිගේ ආචාර්ය, පෙරදෙහියපාර, නුවර	0 0 20 6
218	ලියනගෙදෙහිය කුඹුර	කුඹුර	විජේසුන්දර තෙන්නකෝන් මුද්දන්සෙලාගෙ හිත්තිලම, එම පොඬිනිලම, එම ඩී.බී. නිලම සියල්ලන්ම මිපාගම, එම ඩී.බී. මැණිකෙ, මාරපන	0 0 17 1

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමේදී ආණ්ඩුවේ කලාපවාද නිබන්ධන බව පොදු ජනතාව දැනගැනීම සඳහා හත්වෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට වෙනස් කිරීමේදී

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම නමුත් නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරණ අර්ථ වම් 1953ක්වූ ජූනි මා 30 වන දින පෙරවරු 10 00ට කලාවාද නිබන්ධන රජයේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අදාළ අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ නමුත් අයිතිකම් නොරතුරුත් කියා සිටින්නට ඕනෑව මෙහි දැනගෙන යුතුයි

නො L R 2479

වම් 1953ක්වූ මැයි මස 14 වන දින රත්නපුරේ කවිචේරියේදී

අම් ජේ ඇම් මුදුන්,  
රත්නපුර දිනපතකයේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ විමර්ශන

අංක J/E/2027/LM 5461

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දත්විමසි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

නො	ඉඩම් නම	විස්තර	මුල් සැලැස්ම අංකය A 757 ගම්—දුද්ගම	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අරු ප.
1	මහගලුවත්ත	අවුරුදු 40 බැගින් වසඳු පොල්ගස් 60ක්ද, අවුරුදු 15ක් වසඳු කොස් ගස් 2ක්ද, අවුරුදු 3 බැගින් වසඳු කොස් 10 2ක්ද, අවුරුදු 3 බැගින් වසඳු පුවක් පැල 5ක්, අවුරුදු 4ක් වසඳු දෙල්පැලකක්ද, අවුරුදු 20 බැගින් වසඳු කජුගස් 5ක්ද ඇති වන්න	දුද්ගම පිටු මාධාරි නැකගේ කිරිගණිතා, එම සිරියා, එම පොඬිනිලයා, එම කිරියානි එම පොඬිනි සහ එම එමලියා		0 3 13 8
2	මහගලුවකුඹුර	කුඹුර	එම		0 0 1 9
එකතුව					0 3 15 7

ඉහත සඳහන් ඉඩම්වලට, හිටිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම නම් නමත් හෝ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලාපොරොත්තුවන අයවලුන් හෝ වම් 1953ක්වූ ජූනි මා 26 වන දින උදේ 9ට දුද්ගම රටේ මහත්මයාගේ කායාර්ගයේදී මා සම්මුඛව සිටිමි

නවීද වම් 1953ක්වූ ජූනි මා 19 වන දිනට මත්තන් ඒ ඉඩම් සංකීර්ණයක් බවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ අස්කරත්, වසඳු මුදල හා ඒ මුදල ගණන් පැහැදිලි මා වෙත (3ටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

වම් 1953ක්වූ මැයි මස 8 වන දින කැරලි කවිචේරියේදී

අම් ජේ ඩී. පී. බී. ජී. සමරසිංහ,  
කැරලි දිනපතකයේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ විමර්ශන

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කීයන්ගේ නාම	ප්‍රමාණය, අරූප
3	මිනිසෝගේ වත්ත	අවුරුදු 60 බැගින් වයස් වූ පොල් ගස් 58ක්ද, අවුරුදු 100 බැගින් වයස් වූ කොස් 2ක්ද, අවුරුදු 15ක් වයස් වූ කොස්ගස් 1ක්ද, අවුරුදු 10ක් වයස් වූ පුවත්තස් 1ක්ද, අවුරුදු 15ක් වයස් වූ බෙලිගස් 4ක්ද, සිර ගොඩ නැගිල්ලක්ද, සිර ගොඩ නැගිල්ලකින් කොටසක්ද, නාවකාලික ඉඩු 2ක්ද, නාවකාලික ගොඩනැගිල්ලකින් කොටසක්ද ඇති වත්ත	දැනුම් පදිංචි පතිරුපමුදියන් ලොලාගේ හෙළිකිසිකොණ, පතිරුපමුදියන් ලොලාගේ සියාලිස් අපදගාමි, පතිරුප මුදියන් ලොලාගේ සෝවාමි, මැද්දේරලාගේ කීර්තිශ්‍රියා, මැද්දේරලාගේ හෙළිකිසිකොණ, මැද්දේරලාගේ සිංහිරි අපදගාමි මෙවදුරන්හ සහ මාපාරලාගේ පුංචිමිණියා	1 0 0 5
4	මිනිසෝගේ වත්ත ගෙවත් වෙහෙර වත්ත පරනවත්ත	අවුරුදු 50 බැගින් වයස් වූ පොල් ගස් 12ක්ද, අවුරුදු 3 බැගින් වයස් වූ දෙබිමිගස් 3ක්ද, සිර ගොඩනැගිල්ලකින් කොටසක්ද, නාවකාලික ගොඩ නැගිල්ලකින් කොටසක්ද ඇති වත්ත	දැනුම් පදිංචි මැද්දේරලාගේ කීර්තිශ්‍රියා, මැද්දේරලාගේ හෙත්පික්කොණ මෙවදුරන්හ සහ මැද්දේරලාගේ සිංහිරි අපදගාමි මෙවදුරන්හ	0 0 30 2
5	කහවගහවත්ත	අවුරුදු 40 බැගින් වයස් වූ පොල් ගස් 4ක්ද, 5 අවුරුදුද බැගින් වයස් වූ පොල්පැට 58ක්ද, අවුරුදු 5 බැගින් වයස් වූ පුවත්තස් 7ක්ද, අවුරුදු 5 බැගින් වයස් වූ කොස්ගස් 2ක්ද, අවුරුදු 5ක් වයස් වූ අඹගහක්ද ඇති වත්ත	දැනුම් විහාරය (හාරකරු දැනුම් පදිංචි ගරු පිටිඹුම විමලරතන ආරාමිවහන්සේ	0 1 0 2
එකතුව				1 1 30 9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් අභිමතයක් සහිතව සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිල්ලින් බලය ලත් අගමලුන් හෝ වම් 1953ක් වූ ජුනි මස 26 වැනි දින පූර්වග 9 00ට දැනුම් රචම් මගින් මෙහි දැනුම් දීමට සූදානම් විය යුතුයි

තවද වම් 1953ක් වූ ජුනි මස 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් අභිමතයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන මින්දි ඉල්ලීමට ඇති කරුණ පිළිබඳ විස්තරත්, මින්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා 0 වන (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

වම්-1953ක් වූ මැයි මස 8 වැනි දින කැරැල්ල කවීමේදී සහ ඇම ඒ ඒ පි බහිලිම් සමරයා, කැරැල්ල දිනෙකකගේ අණුවම් උප ඒජන්තතුමා

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

LD-B49/50 LB 2189 LRO/APL/5612A—J/LLD/270/53

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට සාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කීවද කේරුම් ගනුයුතු) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බැවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට පූර්ව බලය බලාපොරොත්තු වන බැවින් මම මෙයින් ප්‍රකාශ කරමි

වම් 1953ක් වූ මැයි මස 1 වැනි දින කොළඹදීය. ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

නො	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කීයන්ගේ නාම	ප්‍රමාණය, අරූප
1	පැංකිරි අඹවත්ත	අවුරුදු 30-40ක් කල් වූ පොල්, කොස්, දෙල් සහ පුවත්තස් තිබෙන වත්තක්, නවත් අවුරුදු 3-5ක් කල් වූ පොල් පැරලිල් සමගරක්ද, ලිදක්ද තිබේ	ඇම ඒ පී ඩී ජුරානිස් අපදගාමි මෙහෙල්ගොඩ, මාකාමි, මානර සහ නේ බොස් කරෝලිස් මාගාල්ලගොඩ මානර	0 1 26
2	එම	අවුරුදු 30-40ක් කල් වූ පොල්ගස් 9 ක්ද, අවුරුදු 3-5ක් කල් වූ පොල් පැරලිල් 5 ක්ද, අවුරුදු 10ක් කල් වූ දෙල් ගහක්ද, අවුරුදු 5-15ක් කල් වූ පුවත්තස් 20 ක්ද තිබෙන වත්තක්	එම	0 0 19
3	එම	අවුරුදු 30-40ක් කල් වූ පොල්, කොස් දෙල් සහ පුවත්තස් ගස්, අවුරුදු 8ක් වන කල් වූ කුරුඳුගස්ද, තිබෙන වත්තක්	එම	1 0 4
එකතුව				1 2 9

L B 2190-LRO/APL 5286/J/LLD/278/53

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මි 1953 ක් වූ මැයි මස 6 වැනි දින කොළඹදීය

පී බී මුලුන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

උපලේඛනය

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අරූප
1	ගම්ගෙගෙදරවත්ත අවුරුදු 30 ක් කල් වූ පොල්, කොස් සහ පුච්ඤ ඇස් හෝ සිසෙසු අප්පු, මැවගමන්දුව, ගස් තිබෙන වත්තක්	සිසෙසු අප්පු, මැවගමන්දුව, මාතර	0 1 16
			එකතුව 0 1 16

L D —B 49/50

L B 2191-LRO/APL 5612/J/LLD/269/53

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මි 1953 ක් වූ මැයි මස 1 වැනි දින කොළඹදීය

පී බී මුලුන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

උපලේඛනය

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අරූප
1	මැලිකන්දෙව්ල මි කුඹුර	කුලතුංග බටහොබ, වන්ද්‍රණසෝමා, බටහොබ මුද්දිප්පුමා, බටහොබ, 0/0 දෙත් කොර්නේලිස් බටහොබ, සොන්ලෙ ඔරුවරයා, දියගහ, මාතර	4 3 37
			එකතුව 4 3 37

L E —B 49/50

LA 3409/J/LLD/175/53

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මි 1953 ක් වූ මාර්තු මස 10 වැනි දින කොළඹදීය

පී බී මුලුන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

උපලේඛනය

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අරූප
1	දම්න්නගහොඩ බිම් මාරිය	අවුරුදු 70 ක් වයස ඇති පොල්ගස් 14 ක් සහ අවුරුදු 3 ක් වයස ඇති පොල්ගස් 27 ක් ඇති පොල්වත්ත	W W K B කෝමස් ප්‍රනාන්දු, "පොකුර" කටුනේරිය, වෙන්නප්පුම
2	එම	3-70 ක් වයස ඇති පොල්වත්ත	එම
3	දම්න්නගහොඩ බිම් කැබැල්ල	පොල්අතු බිත්ති සහ පොල්අතු වගාලක් ඇති කාව කාලික ගොඩනැගිල්ලක් ඇති අවුරුදු 3-70 ක් වයස ඇති පොල්වත්ත	එම
			එකතුව 2 2 24

අංකය LA/3482/LRO/APL/5303.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මි 1953 ක් වූ පෙබරවාරි මස 13 වැනි දින කොළඹදීය

පී බී මුලුන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අභිපේදි, අත්පත්කරු ඇස් ඇප් අමරසිංහ, සාවර ලේකම්තුමා

උපලේඛනය

මුල් පලාතේ නො A 1,926 ගම්—කිවුල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය අ රූ ප
1	මොරගහවෙලකුඹුර	මැඩකුඹුර (පරණ)	මාතලේ පදිංචි ඇම් බිබ්ලි වි හෝර්ස් ද සිල්වා	0 0 19
2	එම	එම	එම	0 0 8
එකතුව				0 0 27

L D —B 49/50

අංකය Q 4474/LRO/APL/4505

1950 අංක 9 දරණ ආණ්ඩුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

(1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ

(2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යෑම කෙරෙහි—

(අ) වම් 1953 ක්‍රි.පූ.ලි මං 23 වැනි දින ප්‍රච්ඡාදන 9 30 ට කොළඹ කවුච්චරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා මගින් වම් 1953 ක්‍රි.පූ.ලි මං 9 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 ක්‍රි.පූ.ලි මං 18 වෙනි දින කොළඹ කවුච්චරියේදී

ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

උපලේඛනය

මුල්ක පලාතේ නො A 3,239 ගම්—අකරගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ රූ ප
1	මිල්ලගහමත්ත	පොල්ඉඩම	මර්නේලිස් ද සිල්වා, මඩම්පැල්ල, කටාන	0 0 1
2	එම	එම	එම	0 2 23
3	එම	එම	එම	0 0 17
4	එම	එම	එම	0 0 3
එකතුව				0 3 4

L D —B 47/50

අංකය Q 4513/LRO/APL/5688 C

1950 අංක 9 දරණ ආණ්ඩුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ

(2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි

(3) එසේ ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යෑම කෙරෙහි—

(අ) වම් 1953 ක්‍රි.පූ.ලි මං 30 වෙනි දින පෙරවරු 10 30 ට කොළඹ කවුච්චරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා මගින් වම් 1953 ක්‍රි.පූ.ලි මං 16 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

වම් 1953 ක්‍රි.පූ.ලි මං 18 වෙනි දින කොළඹ කවුච්චරියේදී

ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

උපලේඛනය

මුල්ක පලාතේ නො A 3,288 ගම්—කවුච්චරිය

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය අ රූ ප
1	නාරත්තකුඹුර	කුඹුර	රත්නාචක අප්පුමාමිල්ලාගේ දෙව් මිගෙල් අප්පුමාමි, කවුච්චරිය, කටාන	0 0 4
2	එම	එම	එම	1 0 25
3	එම	එම	එම	0 0 16
එකතුව				1 1 5



L D —B 49/50

අංකය Q 4512/LRO/APL/5688

1950ශේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත නැන්පත් ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) වෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) වම් 1953ක්වූ ජූලි මස 30වෙනි දින පූර්වගත 9 30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
  - (ආ) නවද එසේ පෙනීසිටින නැන්පත්තා විසින් වම් 1953ක්වූ ජූලි මස 16වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

වම් 1953ක්වූ මැයි මස 18වෙනි දින  
කොළඹ කවිචේරියේදීය

ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න,  
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	විස්තර	මූලික පලයෙන් නො A 3,289 ගම—කඩුවැල්ලෙගම අයිතිකම්කීයන්ගා	ප්‍රමාණය, අ රූ ප
1	බස්මිගහකුඹුර	කුඹුර	රත්නායක අප්පුහාමිලාගේ දෙන් මිගෙල්/අප්පුහාමි, කඩුවැල්ලෙගම, කටාන	0 0 33
2	එම	එම	එම	1 0 8
3	එම	එම	එම	0 0 5
එකතුව				1, 1 6

L D —B 49/50

L B/2180/LRO/APL/3491A

1950ශේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත නැන්පත් එඩ්මන්ඩ් ඔහින්ද විජේනායක වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ
- (2) එසේ ගන්නට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) වම් 1953ක්වූ අගෝස්තු මස 10වෙනි දින අපරහාය 2 30ට මාතර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
  - (ආ) නවද එසේ පෙනීසිටින නැන්පත්තා විසින් වම් 1953ක්වූ අගෝස්තු මස 3වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

වම් 1953ක්වූ මැයි මස 15වෙනි දින  
මාතර කවිචේරියේදීය

ඒ ඇම් විජේනායක,  
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	විස්තර	මූලික පලයෙන් නො A 1,401 ගම—අකුරුගොඩ අයිතිකම්කීයන්ගා	ප්‍රමාණය, අ රූ ප
1	හල්ගහමුල්ලෙදෙනිය සතිය බැද්ද නොහොත් නමටය වන්න	අඩුරුදු 20ක් කල්වූ රබර්ගස්	අයි ඇල් ඇම් මොහමඩ් ඉබ්‍රහිම්, 949, කඩවිදිය, මාතර, කඹුරුපිටියේ කහගල පදිංචි සැමල් සමරසිංහ විසින් ආරවුල් ඉඩම්	0 0 15
2	එම	අඩුරුදු 30ක් කල්වූ රබර්ගස් හා ලිදක්	අයි ඇල් ඇම් මොහමඩ් ඉබ්‍රහිම්, 949, කඩවිදිය, මාතර	2 1 14
එකතුව				2 1 29

**දැන්වීමයි**

බොහෝ වෙසක් නිවාඩු දිනයන් නිසා, 29 5 53 දින දරණ රජයේ ගැසට් පත්‍රයෙහි පළකිරීමට එවන සියළුම දැන්වීම් සහ ප්‍රකාශන 1953 මැයි 25වෙනි සඳුදා දවල් 12ට හෝ ඊට ප්‍රථම රජයේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සැලැස්විය යුතු බව මහජනයාට මෙයින් දැන්වමි

බර්නාඩ් ද සිල්වා,  
රජයේ මුද්‍රණාලයාධිපති

1953 මැයි මස 19වෙනි දින  
රජයේ මුද්‍රණාලයේදීය

## அரசாட்சியாரின தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு  
1953 ம (ஏப்ரல்) சித்திரைமீ 21 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் எசுண்டுவின இலக்கம் LD 4701  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/43/53  
காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக், பாததேவ்வாட்ட கண்டி எல்லைகள், கண்டி எல்லைகள் ஆருப்பொல்லிலிருக்கும் அருப்பொல் தோட்டம் எனப்படும் காணியிலிருந்து ஏக்கருறைய 50 எக்கா விசாலமுள்ள நிலப்பகுதி இதன் எல்லைகள் பின்வருவனவை —  
வடக்கு சொந்த நெல்வயல்கள்,  
கீழ்க்கு மஹாவெலி ஆறு,  
தெற்கு சொந்த நெல்வயல்கள்  
மேற்கு சொந்த தோட்டங்களும், நெல்வயல்களும், அதே காணியின் மிகுதிப் பாகமும்

பி பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி  
எஸ் எவ் அமரசிங்ஹ,  
நிரந்தரக் காரியதரிசி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம (ஏப்ரல்) சித்திரைமீ 24 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் எசுண்டுவின இலக்கம் LD 4662  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/2537  
காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக் உடுறுவர, யட்டி நுவர, ஆரம்பே, கோவிண்டலே கிராமத்திலிருக்கும் கொல்லேக்கெதறவத்த எனப்படும் காணியிலிருந்து ஏக்கருறைய 23' X 5' விசாலமுள்ள நிலப்பகுதி இதன் எல்லைகள் பின்வருவனவை —  
வடக்கு அதே காணியின் மிகுதிப் பாகம்,  
கீழ்க்கு கொடரவல் எனப்படும் காணி,  
தெற்கு பொல்கொட்டுவ எனப்படும் காணி,  
மேற்கு குறட்டியா ரோட

பி பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி  
எஸ் எவ் அமரசிங்ஹ,  
நிரந்தரக் காரியதரிசி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு  
1953 ம (ஏப்ரல்) சித்திரைமீ 11 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் எசுண்டுவின இலக்கம் LD 4703  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/68/53  
காணியின் விபரம்

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உட்புலத்தகம், மாப்பகந்த வசம், ஹனாகரையாலிலிருக்கும் மல்கினனவத்த தோட்டம் பகுதி பி எனப்படும் காணியிலிருந்து சுமார் 1 ஏ 0 ரு 13 ப விசாலமுள்ள நிலப்பகுதி இதன் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு புகையிரத்தத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியும் அதே காணியின் மிகுதி பாகமும்,  
கீழ்க்கும் தெற்கும் அதே காணியின் மிகுதி பாகங்களும்,  
மேற்கு புகையிரத்தத்துக்கு ஒதுக்கப்பட்ட காணி

பி பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி  
எஸ் எவ் அமரசிங்ஹ,  
நிரந்தரக் காரியதரிசி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம (ஏப்ரல்) சித்திரைமீ 21 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் எசுண்டுவின இலக்கம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4564/J/LG/55/53  
காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் சியான கோறள மேற்கில் (அதிகாரிப் பத்து) கழனியிலிருக்கும் சுமார் இரண்டு ஏக்கா விசாலமுள்ள பொலவேளை எல்லைகள் எனப்படும் காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு தென்னந தோட்டமும் சரணபலமாவத்தவும் தேவாலயத்தின் காணியும்,  
கீழ்க்கு ரப்பா காணியும் பாதையும்,  
தெற்கு மயானமும் வயலும்  
மேற்கு ரப்பா காணியும் தென்னந தோட்டமும்

பி பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ் எவ் அமரசிங்ஹ,  
நிரந்தரக் காரியதரிசி

இலக்கம் LA 7667/J/E/2624

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

பீ பி புலங்குலம்,

1953 ம (ஆ) (மே) வைகாசிமீ 6 ந உ

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

காணியின விபரம்

குருணாகல் டிஸ்திரிக், ஹிரியால் அடபட்டு, கொலுவத்த பகுதியில் கொலுவத்த எனலும் கிராமத்தில் 2 ஏக்கர் 0 ரூ., 13 பாச்சல விசாலமுள்ள அலுவலகாவறேன எனலும் காணியின எல்லை —

வடக்கு இரியகஹுகும்புர பிலலேவ

கிழக்கு நெக்கக்கெதர வத்தயும் பரணவத்தயும்,

தெற்கு Kn/கொலுவத்த அரசாங்க சிங்கள கலவன பாடசாலை தோட்டம்,

மேற்கு அரசாங்க காணி

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

பீ பி புலங்குலம்

1953 ம (ஆ) (மே) வைகாசிமீ 2 ந உ

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

காணியின விபரம்

கணபு டிஸ்திரிக், உட்புலத்தம் நோர்வுட்டிலிருக்கும் நோர்வுட் தோட்டம் எனப்படும் காணியிலிருந்து சமரா மொத்தமாக 4 ஏக்கர் விசாலமுள்ள மூன்று நிலப்பகுதிகள் இத்தன எல்லைகள் பின்வருமாறு —

துண்டு எ (1 ஏக்கர், 1 ரூட 0 1/2 பாச்சல)

வடக்கு ஏறகனவே எடுக்கப்பட்ட காணி

கிழக்கு ஷே

தெற்கு நோர்வுட் கிழப்புக்குப் போகும் ரோட,

மேற்கு ஷே

இரண்டு எல்லை யனதுவிலிருக்கும் இரண்டு குடிசையங்களைத் தவிர்த்து

துண்டு பி (2) ஏக்கர், 0 ரூட, 0 பாச்சல)

வடக்கு ஓய

கிழக்குமேற்கும் அதே காணியின மிகுதி பாகங்கள்,

தெற்கு பொகவனதலரவுக்குப் போகும் ரோட,

துண்டு சி (0) ஏக்கர், 2 ரூட, 36 பாச்சல)

வடக்கு, தெற்கு, மேற்கு அதே காணியின மிகுதி பாகங்கள்,

கிழக்கு தோட்டத்த ரோட

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

பீ பி புலங்குலம்

1953 ம (ஆ) (மே) வைகாசிமீ 2 ந உ

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

காணியின விபரம்

கணபு டிஸ்திரிக் உட்புலத்த பகுதி, யட்பான கிராமத்திலிருக்கும் (1) கிரேக்கெட்ட தோட்டம், (2) உட்கெனெனென தோட்டம், (3) எம் எஸ் சரலனகார தேரே உரிமைக்கோரும் காணி (4) கலவினட வத்த விவிருந்து மொத்தமாக 7 ஏக்கர் விசாலமுள்ள நானு நிலப்பகுதிகள் இத்தன எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு கலவினடவத்தயின மிகுதி பாகமும் எம் எஸ் சரலனகார தேரேவின சொந்தக் காணியும்

கிழக்கு கிரேக்கெட்ட தோட்டத்தின மிகுதி பாகம்

தெற்கு பி டபிளயு உ உ ஆர் சீ ரோடுகள்

மேற்கு தற்பொழுது வழங்கும் பள்ளிக்கூடத் தோட்டம்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு

பீ பி புலங்குலம்,

1953 ம (ஆ) (மே) வைகாசிமீ 12 ந உ

காணி, காணி அபிவிருத்தி, மந்திரி

மாகாண எச்சனுவின் இலக்கம் LL/A 5498

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/2903 (VE)

காணியின விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், மேட்கோறனை, உக்கல் கல்தோட்டக் கிராமத்தில் கிராமப்படம் 811 இல் 127 58 150, 209 ம இலக்கத் துண்டுகளாகிய 234 ஏக்கர் விசாலமுள்ள பலலெடெப்பொல கிடிவெ லந்த, கொல்லொனமடக்கேன, கொல்லொனமட கொல்லொனமட டொவ்வத்த, கொல்லொனமடவத்த கெறிய, கொல்லொனமடவத்த கொல்லொனமட-பாணசாலே வத்த, துண்டுகள் கொற்றுவ, டிப்பிறிவல், வற்றலாந்த டிப்பிறிக்கொட்ட, டிப்பிறியா, டிப்பிறிக்கேன எனலும் காணிகள்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம மார்ச் (ஏப்ரல்) சித்திரைமீ 28 ந உ

பி பி புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது இலத்திரிக ஏசனடுவின இலக்கம் LD 4696

நிலமும் நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/H/20/53

காணியின் விபரம்

கண்டி இலத்திரிக, பாத்தமபறை, டி ஆர் ஓ வின பகுதி அமுனுகம் வசம், அமுனுகம் கிராமத்திலிருக்கும், போகாஹுதெனன், பல்லேகேவத்த எனப்படும் காணிகளிலிருந்து மொத்தமாக 2 ஏக்கர், 2 றூட், 08 பாச்சல விசாலமுள்ள இரு நிலப் பகுதிகள் இதன் எல்லைகள் பின்பருவனவை —

(1) போகாஹுதெனன் (2 ஏக்கர் 1 றூட், 04 பாச்சல)

வடக்கு புலங்காஹுதெனன் எனப்படும் காணி

கிழக்கு பி டபிளயு டி ரோட்

தெற்கு அனுஅம்பேவத்த எனப்படும் காணி

மேற்கு சிறிகறகே வத்த எனப்படும் காணி

(2) பல்லேகேவத்த (0 ஏக்கர், 1 றூட், 04 பாச்சல)

வடக்கு புலங்காஹுதெனன் எனப்படும் காணி,

கிழக்கு நெல் வயல்கள்

தெற்கு அனுஅம்பேவத்த எனப்படும் காணி,

மேற்கு பி டபிளயு டி ரோட்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு

1953 ம மார்ச் (மே) வைகாசிமீ 5 ந உ

பி பி புலங்குலம்

நிலமும் நில அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது இலத்திரிக ஏசனடுவின இலக்கம் LD 4623,

நிலமும் நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AL/2226

காணியின் விபரம்

கண்டி இலத்திரிக பாத்தே ஏவா எட்டவின, போபிடடிய உடுதெனிய, மாறசன கிராமங்களிலிருக்கும் ஏறக்குறைய 6 69 ஏக்கர் விஸ்தீரணமுள்ள, காமபிரியா என்னும் நிலத்துண்டு மூனவலி மாறசன வயல்கள் முதலியவைகளை யடங்கியுள்ளது மூற்பொல ஏலத்திட்டத்தின் கீழுள்ள வாய்க்கால்களின் நீர் முறையே 9 13 ம 14 ம எல்லைகள் பின்பருமாறு —

வாய்க்கால் நீர் 9

வடக்கு கல்கொட்கெட்டிய கந்தூர்

கிழக்கு காலபிலி ஏன் அரசாங்க காணி

தெற்கு நீலவெல்கந்தூர்

மேற்கு மூற்பொல ஏல் பிரதான ஏல்

வாய்க்கால் நீர் 13

வடக்கு தேவால் ஏல்

கிழக்கு உணுவிளன் ஏன்

தெற்கு உணுகெட்டென் கந்தூர்

மேற்கு மூற்பொல பிரதான ஏல்

வாய்க்கால் நீர் 14

கிழக்கு தமுனுகொலயாய

கிழக்கு தமுனுகொல்ல அரசாங்க குடியேற்றம்,

தெற்கு மூற்பொல ஏல்

மேற்கு தலத்தூய-அங்கூரானகட்ட ரோட்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு

1953 ம மார்ச் (மே) வைகாசிமீ 1 ந உ

பி பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது இலத்திரிக ஏசனடுவின இலக்கம் L 3337

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/2034

காணியின் விபரம்

மாத்தளை அழுவிகாரலில் வசிகும ரெபெற பண்டாவுக்கும் எம் எ எம் அசின மறிககாருக்கும் உடந்தையான மாத்தளை இலத்திரிகில், மாத்தளை தெற்குப் பிரிவில், அழுவிகார கிராமத்தில் முததெற்றதெனவத்த எனனும் காணியில் 1 1/2 ஏக்கர் விசாலங்கொண்ட காணித்துண்டு இதன் எல்லையாவன வடக்கே அழுவிகார-பிரிந்திவெல் ரோட்டு கிழக்கே எல் எம் காசிம எனபவருக்கும் பி சப்பிரீமணியம் எனபாருக்கும் உரித்தான காணி, தெற்கே எல் எம் காசிம எனபாருக்கும், பீறில் சினுகோ எனபாருக்கும் உடந்தையான காணி, மேற்கு அடிப்பாத்தையும் நாகாலும்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

இதன் கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அக்காணி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இல J/LLD/129/53 (V E)

கொழும்பு,

1953 ம மார்ச் (மே) வைகாசிமீ 5 ந உ

பி பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

எல் எவ அமரசிவஹு,

நிரந்தரக் காரியதரிசி

## காணியின விபரம்

துவரெலியா டிஸ்திரிக், வளப்பனை பிரிவுக் காரியாதிக்காரியின பகுதி, மாலியத்த கிராமத் தலைமைக்காரண பிரிவு, மீப்பனுவ கிராமத்தில் இருக்கும் மடுக்கலத்தன எனப்படும் காணியின 50 ஏ 0 ரு 27 ப் பரப்புள்ள ஒரு பகுதி கீழ்க்காணும் விபரப்படி சூழ்ந்துள்ளது —

வடக்கு மாதுலல் கிராம எல்லை,  
கீழ்க்கு கொங்கோவத்தையைச் சேர்ந்த காணியும், கிராமத்தவா உரிமைசூழும் காணியும் (75 ம இல இறுதிக் கிராமப்படத்தின 9 வது துண்டு),  
தெற்கு ஓயலா எல்லும், 75 ம இல இறுதிக் கிராமப்படத்தின 8, 23 24, 26 வது துண்டுகளும்,  
மேற்கு ஓயலா எல்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எல் எவ அமரசிங்ஹு,  
நிரந்தரசு காரியதரிசி

கொழும்பு,

1953 ம (ரூ) (மே) வைகாசிமீ 5 ந வ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் LA 3473

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/159/53 (VE)

காணியின விபரம்

மாதநீர் டிஸ்திரிக்கில், மாதநீர் தெற்குப் பிரிவில், பண்டாரப்பொள கிராம அதிகாரியின பிரிவில், நாணமுற கிராமத்தில், பண்டாரப்பொள தோட்டத்தில் சமரா 8 ஏ 2 ரு 20 ப் விசாலங்கொண்ட காணித்துண்டு இதன் எல்லையாவன —

வடக்கே பி டபிளவு டி. பாதை,  
கீழ்க்கே கிராமவாசிகளுக்கு, பொளகிறியாவ கோவிலுக்கும் உடநதையான காணிகள்,  
தெற்கே நெல்வயல்கள்,  
மேற்கே கிராமவாசிகளுக்கு உடநதையான காணிகள்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எல் எவ அமரசிங்ஹு,  
நிரந்தரசு காரியதரிசி

கொழும்பு,

1953 ம (ரூ) (மே) வைகாசிமீ 5 ந வ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் LA 3469

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/156/53 (VE)

காணியின விபரம்

மாதநீர் டிஸ்திரிக்கில், மாதநீர் கீழ்க்கு நதகொட்டை கிராம அதிகாரியின பிரிவில், நிக்கவெல்லை கிராமத்தில், குளொடா தோட்டத்தில் சமரா 16 ஏக்கர் விசாலங்கொண்ட காணித்துண்டு இதன் எல்லையாவன —

வடக்கே கிராமவாசிகளுக்கு உடநதையான காணிகள்  
கீழ்க்கே வாலியும் கிராமவாசிகளுக்கு உடநதையான காணிகளும்,  
தெற்கே வயல்களும், கிராமவாசிகளுக்கு உடநதையான காணிகளும்,  
மேற்கே கிராமவாசிகளுக்கு உடநதையான காணிகள்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

L WA 3

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம (ரூ) (ஏப்ரல்) சித்திரைமீ 6 ந வ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் LW

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/2297

காணியின விபரம்

பதமலண்ட தோட்டத்தின் 2 ஏ 0 ரு 0 ப் விதீரணம் கொண்ட நிலம் விமலரோட்ட, நிக்கப்பொத்த வசம், கந்தப்பல் கோறன், வெள்ளவாய பிரிவு, வத்தீர் டிஸ்திரிக்கில் அமைக்கப்பட்டது எல்லைகள் —

வடக்கு, தெற்கும், மேற்கும் எஞ்சிய பாகத்தின் ஒரே நிலம்  
கீழ்க்கு கொழும்பிலிருந்து வெள்ளவாயாவுக்குப் போகும் உயர்ந்த ரோடும், எஞ்சிய பாகத்தின் ஒரே நிலமும்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு

1953 ம (ரூ) (மே) வைகாசிமீ 4 ந வ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் L 3284

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AL/1670

காணியின விபரம்

மாதநீர் டிஸ்திரிக்கில், மாதநீர் வடக்குப் பிரிவில், அழகம் கிராமத்தில் F V P 34 இல 151, 131A, 124, 146, 147, 163, 202, 275 துண்டு களாய்-வடமாய, கல்பிஷிலையாய, லிந்தக்குமபுறத்தென, கலமுன, கலமுனயினளவ, எங்குமபுறபிறறிய, கோறத்தவெல் ஆகிய 5 ஏ 2 ரு 4 ப் விசாலங்கொண்ட காணித்துண்டுகள்

மாதநீர் டிஸ்திரிக்கில், மாதநீர் வடக்குப் பிரிவில் மெல்பிறறிய கிராமத்தில் (V P 264), 325 ம துண்டாக விபரிக்கும் லங்குமபுறபில்லவ, மெட்டியாருமபுறபில்லவ, கொளுமுனஇடம் ஆகிய 2 ரு 27 ப் விசாலங்கொண்ட காணித்துண்டுகள்

மாதநீர் டிஸ்திரிக்கில், மாதநீர் வடக்குப்பிரிவில், தெமத்தல கிராமத்தில் (F V P 35) 172, 197 ம துண்டுகளாய் கருந்தேக்குமபுறவத்தை, லிந்தவளவேன ஆகிய 1 ரு 28 ப் விசாலங்கொண்ட காணித்துண்டுகள்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற பரபாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம ௫௩ (ஏப்ரல்) சித்திரைமீ 25 ந உ

பீ பி புலங்குலம்,  
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4505/J/LG/2842

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் ஹேவகம் கோறளவில் பத்தாமுலல் எனனும் கிராமத்திலிருக்கும் சமரா 2 ஏக்கர் விசாலமுள்ள குருந்து வத்த எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எலலைகள் பின்வருமாறு —

வடக்கு திரு தோமஸ் குணவாதன உரிமைகேட்கும் காணி,  
கிழக்கு பத்தாமுலல்—பன்னிப்பிறறிய பி டபிளபு டி ரேட்டிலிருந்து திரு எஸ் டி ஏ அலவினுக்குரிய வளவுக்கு போகும் ரேட்டே,  
தெற்கு ஷே  
மேற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி

இந்தக் காணி கொழும்பு கொளளப்பிட்டி, பெஸ்ட்மேன் 5 ம இலக்கத்திலிருக்கும் திரு எப் ஜெ எஸ் டயல் பண்டாரநாயக்காவுக்கு சொந்தம் என்று சொல்லப்படுகிறது

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற பரபாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு  
1953 ம ௫௩ (மே) வைகாசிமீ 7 ந உ

பீ பி புலங்குலம்,  
காணியும் காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 3650/J/HLG/430

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் சியான கோறள மேற்கில் (மெடபத்துவ) குமபல்லாவ எனனும் கிராமத்திலிருக்கும் சமரா 1000 சதுர அடி விசாலமுள்ள கற்றறக்கூறுவத்த எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எலலைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் பகுதி  
கிழக்கு வெயாங்கொட-கல்லைய பி டபிளபு டி ரேட்டே,  
தெற்கு தொற்றுபொலவிகுப் போகும் தேவத்த ரேட்டே,  
மேற்கு ஷே

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற பரபாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம ௫௩ (மே) வைகாசிமீ 1 ந உ

பீ பி புலங்குலம்,  
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4465/J/DEA/2749

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் ஹேவகம் கோறள பன்னலுவ எனனும் கிராமத்திலிருக்கும் கல்லமுலல் லந்த, ஹற்றங்கடேனிய எனனும் காணிகளிலிருந்து சமரா 5 ஏக்கர் 0 ரூட 20 பாச்சல் விசாலமுள்ள ஒரு துண்டை காணி பிரதம் படம் இல A 3100 ல துண்டுகள் 4, 6, 7, 20, 21 ம எனனும் விவரிக்கப் படப்டிருக்கிறது பின்வருவனவோர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது —

துண்டு இல 4 ஜி மாதேலில் அவாகடக்கு  
துண்டு இல 6 ஜி எபிரஹாம பெரேரா அவாகடக்கு  
துண்டு இல 7 டி பீற்றா அவாகடக்கு  
துண்டு இல 20 ஜெ மகிலில் அவாகடக்கு  
துண்டு இல 21 வி சுகத்தன் சிங்ஹோ அவாகடக்கு

இவர்கள் எல்லாரும் பன்னலுவலிலிருப்பவர்கள்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற பரபாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம ௫௩ (மே) வைகாசிமீ 4 ந உ

பீ பி புலங்குலம்,  
காணி காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ் எவ அமரசிங்ஹ,  
நீர்நதரக காரியத்தரிசி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் LA 3471  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/158/53 (VE)

காணியின் விபரம்

மாததீன் டிஸ்திரிக்ஹில், மாததீன் கிழக்குப் பிரிவில், உடுகம் கிராம அதிகாரியின் பிரிவில், போகம்பற கிராமத்தில, கொலவான தோட்டத்தில் சமரா 50 ஏக்கர் விசாலங்கொண்ட துண்டு இதன் எல்லையாவன —

வடக்கே போகம்பற கிராமத்தில் உள்ள கிராமவாசிகளின் காணிகள்,  
கிழக்கே கலே கொட்டுவ கிராமவாசிகளின் காணிகள்,  
தெற்கே இதே காணியில் எஞ்சிய துண்டு,  
மேற்கே கிறிஸ்தல் ஹில் தோட்டம்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ் எவ அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1953 ம ௨௭ (மே) வைகாசிமீ 5 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LA 3472  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/160/53 (VE)

காணியின் விபரம்

மாததனை டிஸ்திரிக்கில், மாததனை தெற்குப் பிரிவில், குறுளுவெல கிராமத்தில், மாருகோன தோட்டத்தில் சுமார் 30 ஏக்கர் விசாலங்கொண்ட காணிக்குண்டு இதன் எல்லையாவன —

வடக்கே இதே காணியின் எஞ்சிய பகுதி,  
கிழக்கே மலவேண தோட்டமும் இதே காணியில் எஞ்சிய துணரும்,  
தெற்கே மலவேண தோட்டம்,  
மேற்கே கிராமவாசிகளின் இடங்கள்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம ௨௭ (ஏப்ரல்) சித்திரைமீ 23 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LP 6542  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/2963

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக்கில் பென்தொடவல்லலாவிடி கோறனையில் எல்பிடிய கனேகொட எனனும் இடத்திலுள்ள நொட்டாலிலினால் 38 பேச்சல் விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு } அதே காணியில் மீதியுள்ளவை  
கிழக்கு }  
மேற்கு }  
தெற்கு } எல்பிடிய-பிடிக்கல் பாதை

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ (ஏப்ரல்) சித்திரைமீ 20 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LP 6537,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/H/2788

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக்கில் பென்தொடவல்லலாவிடி கோறனையில் கறடுவ எனனும் இடத்திலுள்ள வெலிபெனனேகஹ ஹேனயினால் 3 ஏக்கர்கள் விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு நெல்லயலும் கஜுகுறவட்டயும்,  
கிழக்கு பிணிகஹ்ஹேனவட்ட  
தெற்கு பி டபிளயு டி பாதை  
மேற்கு அதே காணியில் கொஞ்சம்

Q 4277/J/TW/2278

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	விபரம்	ஆரம்பப்பட இல A 3418 கிராமம்—டிவுலப்பிறறிய உரிமைகேட்பவா பெயர்	விசாலம் ஏ ரு ப
2	இறியகஹ்ஹேனவட்ட	ரேட்டே	ஸ்ரீமதி ஜெ எம் பி குணவாதன, டிவுலப்பிறறிய	0 0 12
3	ஷே	ஷே	ஸ்ரீமதி ஜெ எம் பி குணவாதன, டிவுலப்பிறறிய, இயியகே பாலிலை	0 0 12
4	கிணகஹ்ஹேனவட்ட	ஷே	வெவகெற, டிவுலப்பிறறிய	
			ஸ்ரீமதி எ எம் ஜெ பாளுநது, டிவுலப்பிறறிய	0 0 108

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராலமமாக 1953 ம ௨௭ ஜூலை மாதம் 24 ந திகதி காலை 9 30 மணிக்கு இக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கும் உடன்களின் தனக்கையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம ௨௭ ஜூலை மாதம் 10 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

கொழும்புக் கச்சேரி

1953 ம ௨௭ (மே) வைகாசிமீ 18 ந உ

எ செயின வி விஜயமான,  
மேலமாகாண உதவி எஜன

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பிரதம தேவகரு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தரல் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல 2,876 கிராமம்—கல்கொழுவ, கொத்தல, மோததுணை, தல்கலமெத்த, கிரிப்பிறறிய, குமபலொலுவ, சியான கோற்றை மேற்கு (M P), நிறகொட கிராமம், கப்பிறறிகம கோற்றை

துண்டு 1 ல இருந்து 10 வரைக்கும் 1953 ம (ஸ்) (ஒகஸ்ட்) ஆவணிமீ 24 ந உ காலே 9 30 மணிககு

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கோட்பவா பெயர்	விசாலம் எ ரு ப	கிராமம்
1	கிணிகுமபுற	நெல்வயலும், வாயக்காலும்	வியன-ஆராச்சிகே பொடிசிககோ, சைமன அபபு கல்கொழுவ	0 1 30 5	கல்கொழுவ
2	கொற்குமபுற	நெல்வயல	வியன-ஆராச்சிகே பொடிசிககோ, கல்கழுவ	0 2 17 5	ஷெ
3	கிணிகுமபுற	நெல்வயல, வாயக்கால	வியன-ஆராச்சிகே ஹெறட்சிககோ, டிசனாயக அபபுறாமிலலகே யோன சிககோ கல்கழுவ	0 0 7 5	ஷெ
4	கொற்குமபுற, கொற்கு ஒவிறறபிலலேவ	நெல்வயலும், தென்னந தோட்டமும்	வியன-ஆராச்சிகே பொடிசிககோ கல்கொழுவ	0 0 31 6	ஷெ
5	அம்பகஹதொற்றுல	நெல்வயலும், வாயக்காலும்	வியன-ஆராச்சிகே யோன சிககோ மேற்படி மீகோஹாமி, கல்கொழுவ	0 0 7 0	ஷெ
6	ஷெ	ஷெ	வியனவிலலகே மத்திலிஸ, மேற்படி யோன சிககோ, மேற்படி ரோமானிஸ, மேற்படி தீகில, கல்கொழுவ	0 0 23 7	ஷெ
7	வளகுமபுற	ஷெ	வியனவிலலகே யோன சிககோ, மேற்படி ரோமானிஸ, கல்கொழுவ	0 0 15 1	ஷெ
8	ஷெ	ஷெ	வியன-ஆராச்சிகே சஞ்சிநோன, கல்கொழுவ	0 0 10 9	ஷெ
9	ஷெ	ஷெ	டொன பரன நமனாயகா, கல்கொழுவ	0 0 13 2	ஷெ
10	ஷெ	நெல்வயல	ஷெ	0 0 38 0	ஷெ

துண்டு 11 ல இருந்து 20 வரைக்கும் 1953 ம (ஸ்) (ஒகஸ்ட்) ஆவணிமீ 24 ந உ மாலை 2 30 மணிககு

11	வளகுமபுற	நெல்வயல	வியனவிலலகே மாதிஸ, கல்கொழுவ	0 0 14 3	ஷெ
12	விலகுமபுற	ஷெ	மிடப்பொலலகே மெனடிஸ பெரேறு, ஹகமா, இமபுலகம	0 0 1 0	ஷெ
13	ஷெ	நெல்வயல, வாயக்கால	வியனவிலலகே மாதிஸ, கல்கொழுவ	0 0 7 0	ஷெ
14	ஷெ	ஷெ	மெடப்பொலலகே மெனடிஸ பெரேறு, ஹகமா, இமபுலகம	0 0 22 1	ஷெ
15	பொல்கலஹிறற	ஷெ	வியனவிலலகே மாதிஸ, மேற்படி தீமிஸ கல கொழுவ	0 0 9 9	ஷெ
16	ஷெ	ஷெ	மிடப்பொலலகே மெனடிஸ பெரேறு, ஹகமா, இமபுலகம	0 0 5 1	ஷெ
18	மெடவத்த	தென்னந தோட்டம், வாயக்கால	வியனவிலலகே ரோமானிஸ மேற்படி தீகில, கல கொழுவ	0 0 25 8	ஷெ
19	கொலகஹவத்த	ஷெ	மலமல கங்கணமலலகே கோகினூ பெரேறு, கல்கொழுவ	0 0 24 1	ஷெ
20	மகாடனடகாவவத்த	ஷெ	வியனவிலலகே டொன மாதிஸ, கல்கொழுவ	0 0 13 2	ஷெ

துண்டு 21 ல இருந்து 30 வரைக்கும் 1953 ம (ஸ்) (ஒகஸ்ட்) ஆவணிமீ 25 ந உ காலே 9 30 மணிககு

21	மகாடனடகாவவத்த	நெல்வயல, தென்னந தோட்டம், வாயக்கால	முத்தவடிசே சாமில பெரேறு, கல்கொழுவ	0 0 27 0	ஷெ
22	மகுறுலியட்ட	நெல்வயல, வாயக்கால	முத்தவடிசே டொன மத்திலிஸ, கல்கொழுவ	0 0 13 5	ஷெ
23	மீகஹகுமபுற	ஷெ	வியனவிலலகே டொன மத்திலிஸ, கல்கொழுவ	0 1 20 8	ஷெ
24	கிணிகுமபுற	ஷெ	உறறுவன பத்திரானகலகே அலிஸ நோன, உகருவத்தகே பறன சிககோ, உகருவத்தகே பொடி சிககோ, அதறுகிரிஆச்சிகே டேவித சிககோ, கல்கொழுவ	0 0 13 3	ஷெ
25	டொறகடகுமபுற	ஷெ	தலுக்கு கங்கணமலலகே சொமிககோஹாமி, கல்கொழுவ	0 0 8 8	ஷெ
26	ஷெ	ஷெ	தலுக்கி கங்கணமலலகே சமறசிகக, கல்கொழுவ	0 0 24 7	ஷெ
27	வலிலியட்ட	ஷெ	கொடிசிகக ஆராச்சிகே டொன யேமிஸ அபபு, கல்கொழுவ	0 0 16 8	ஷெ
28	பரகஹகுமபுற	நெல்வயல, வாயக்கால	கொடிசிகக ஆராச்சிகே டொன யேமிஸ அபபு, கல்கொழுவ, வித்தான பிலப்பிறறியா கொறலலகே டொன மிலிஸ வீரசிகக, கண்டலந்த, புலலலிஸ	0 0 12 3	ஷெ
29	ஷெ	ஷெ	வித்தானத்திரிகே பூச்சேன, உகருவத்தகே பறன சிககோ, கல்கொழுவ	0 0 16 0	ஷெ
30	ஷெ	ஷெ	டொன கரலிஸ கப்புறு பண்டாற, கல்கொழுவ, தலுக்கு கங்கணமலலகே சமறசிகக, கல கொழுவ	0 0 36 8	ஷெ

துண்டு 31 ல இருந்து 40 வரைக்கும் 1953 ம (ஸ்) (ஒகஸ்ட்) ஆவணிமீ 25 ந உ மாலை 2 30 மணிககு

31	குலிலியட்ட	நெல்வயல, வாயக்கால	டொன ஹெனறிக கப்புறு பண்டாற டொன பரன நமனாயகா, உகருவத்தகே பியசேன உகருவத்தகே ஹெனறிக, கல்கொழுவ	0 0 20 5	ஷெ
32	மீகஹலியட்ட	நெல்வயல	தலுக்கி கங்கணமலலகே ஞானுவதி, கல்கொழுவ	0 0 0 5	ஷெ
32½	மகலியட்ட	நெல்வயல, வாயக்கால	டொன ஹெனறிக கப்புறு பண்டாற உகருவத்தகே பியசேன, டொன கரலிஸ கப்புறு பண்டாற, கல்கொழுவ	0 0 16 4	ஷெ
33	மீகஹலியட்ட	நெல்வயல	தலுக்கி கங்கணமலலகே ஞானுவதி	0 0 1 0	ஷெ
34	லோகுகேவத்த	தோட்டம், வாயக்கால	வித்தானத்திரிகே தொமல அபபு, கல்கொழுவ	0 0 2 0	ஷெ



துணை	காணியின் பெயர்	விவரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப	கிராமம்
35	அகலவத்த	தென்னந் வாயக்கால்	தோட்டம், பத திரகமகே கதீரில கல்கொழுவ	0 0 19 3	கல்கொழுவ
36	அமுனுகஹுவத்த	ஷெ	தலுக்கி கங்கணமலகே அமுதவீரிகக சமறநிகக, கல்கொழுவ	0 0 30 8	ஷெ
37	கஹறகஹுவத்த	ஷெ	அத்தனையக முடலிகே தருமதாச, கல்கொழுவ	0 0 10 4	ஷெ
38	கஹறகஹுவத்த, வத்த	மீசுற ஷெ	பத திரகி ஆராசிகே பபிலினஹாமி, பத திரென கேலாகே அலமிரில் பத திரெனகேலாகே சிறதி நோன, பத திரெனகேலாகே பொடி நோன, கல்கொழுவ	0 0 32 0	ஷெ
39	டெலகஹுவத்த	ஷெ	அத்தனையக முதலிகே தருமதாச, கொத்தல	0 0 0 3	கொத்தல
40	ஷெ	ஷெ	கொடித்துவக்கு ஆராசிகே இசோஹாமி, கொத்தல	0 0 9 4	ஷெ
துணை 41 ல இருந்து 50½ வரைக்கும் 1953 ம (ஆகஸ்ட்) ஆவணியீ 27 ந உ காலை 9 30 மணிககு					
41	ஷெ	ஷெ	ஜெயலத முடியனசெலாகே ஹெறத சிங்கோ, கொத்தல	0 0 3 1	ஷெ
42	ஷெ	ஷெ	றணமுக்கறடாகே சிறிய பெணுண்டோ, கொத்தல	0 0 29 2	ஷெ
43	டிபலகஹுவத்த	தென்னந் வாயக்கால்	தோட்டம், பத திரனனகெலகே அபுஹாமி, கொத்தல	0 0 0 6	ஷெ
44	ஷெ	ஷெ	ஹெறநி ஆராசிகே கங்கணமலகே குணதிலக, கல்கொழுவ	0 0 8 5	ஷெ
45	கஹறகஹுவத்த	ஷெ	ஹெறநிகாமில்லகே பொடி நோன, கொத்தல	0 0 16 0	ஷெ
46	ஷெ	ஷெ	பத திரனனகெலகே பீரில சிங்கோ, கொத்தல	0 0 10 0	ஷெ
47	டினியலியட்ட	நெலவயல, வாயக்கால்	பத திரனனகெலகே குணசேகர, கொத்தல	0 0 5 3	ஷெ
48	மிடிவல்குமபுற	ஷெ	ஜயலத முடியனசெலாகே முத்தி அபு, ஹுன கொழுவ	0 0 3 0	ஷெ
49	கஹறகஹுவத்த	தென்னந் தோட்டம்	பத திரனனகெலகே பீரில சிங்கோ, கொத்தல	0 0 0 4	ஷெ
50	மிடிவல்குமபுற	நெலவயல, வாயக்கால்	றணவீர அபுஹாமில்லகே தருமபெரும் விஜய பால ஜெயவாடான, மலலிகா ஜெயவாடான ஹாமினே, மொத்ததுணை	0 0 4 0	ஷெ
50½	பிலலீவா	தென்னந் வாயக்கால்	தோட்டம், பத திரனனகெலகே சிறிகோநில, ஹெறநி ஆராசிகே கங்கணமலகே ஆரேன, கொத்தல	0 0 20 0	ஷெ
துணை 51 ல இருந்து 60 வரைக்கும் 1953 ம வருஷம் ஆகஸ்ட் (ஆவணியீ) மாதம் 27 ந திகதி, காலை 2 30 மணிககு					
51	கீபெலகஹுவத்த	தென்னந் வாயக்கால்	தோட்டம், பீறறா வீரசிங்கி, பண்ணுகொட்ட	0 0 7 7	ஷெ
52	ஷெ	ஷெ	சேனையக பத திரனனகேலாகே மங்கோநோன, கொத்தல	0 0 7 5	ஷெ
53	கொத்தலவத்த	அலலது மொத்ததுணைவத்த	ஷெ ஆ எ ம விஜயபாலா ஜெயவாடின மலலிகா ஜெயவாடின ஹாமினி, முத்ததுணை	0 0 32 1	ஷெ
54	முத்ததுணை எஸறேற	றப்பா, தென்னந் தோட்டம், வாயக்கால்	சிவ்லலி எவ கிறேரே, நிலிலி கிறேரே, நிசங்க ஆராசிகே றுவத்தன நிசங்க, மொத்ததுணை	1 2 38 9	ஷெ
55	டெலகஹுகுமபுற	நெலவயல, வாயக்கால்	மிலசில மிலலி ஸ்ரீவாடின, கல்கொழுவ	0 0 7 2	மொத்ததுணை
56	அமுனூபிலலீவா	நெல வயல	மிலசில போல் ா பீரில றுகேடொல, பஸயால	0 0 0 8	ஷெ
58	அமுனூடித்த	நெல வயல, வாயக்கால்	மிலசில கலயாணவதி அபயசந்தர, முத்ததுணை	0 0 11 4	ஷெ
59	அலவிடும்	ஷெ	வித்தானகே யொகானில அபுஹாமி, மொத்ததுணை	0 0 8 4	ஷெ
60	டெலகஹுபிலலீவ	தென்னந் தோட்டம்	குஜபகஷ் றணத்தங்க ஆராசிகே குணதிலக, மொத்ததுணை	0 0 5 8	ஷெ
துணை 61 ல இருந்து 70 வரைக்கும் 1953 ம (ஆகஸ்ட்) ஆவணியீ 28 ந திகதி காலை 9 30 மணிககு					
61	கமலாவககுமபுற	நெல வயல, வாயக்கால்	றணவீர அபுஹாமில்லகே ஜெயறட்டினி, மொத்ததுணை	0 0 17 4	ஷெ
62	டிறனட	ஷெ	கண்டினனபொல அபுஹாமில்லகே டொன பீறறா, மொத்ததுணை	0 0 3 2	ஷெ
63	ஷெ	ஷெ	றணவீர அபுஹாமில்லகே ஜெயறட்டினி, மொத்ததுணை	0 0 4 3	ஷெ
64	கமமலககுமபுற	நெல வயல, வாயக்கால்	கண்டினனபொல அபுஹாமில்லகே டொன பீறறா, மொத்ததுணை	0 0 5 0	ஷெ
65	டிறனட	நெல வயல	மிலசிலகலயாணவதி அபயசந்தர, மொத்ததுணை	0 0 1 7	ஷெ
66	ஷெ	ஷெ	குஜபகஷி அபுஹாமில்லகே டொன கோமல அபுஹாமி, மொத்ததுணை	0 0 5 1	ஷெ
67	கோங்கஹுகுமபுற	நெல வயல, வாயக்கால்	சிவ்லலி எவ கிறேரே, நிலிலி கிறேரே அன ரொன கிறேரே, என எ றுவத்தனசங்க, மொத்ததுணை	0 0 35 3	ஷெ
68	நாரங்கஹுகுமபுற	ஷெ	சேனையக அமறநிக முகத்தி அபுஹாமில்லகே மயீநோன, மொத்ததுணை	0 0 9 1	ஷெ
69	ஷெ	நெல வயல	றணவீர அபுஹாமில்லகே ஜெயறட்டினி, மொத்ததுணை	0 0 2 4	ஷெ
70	ஷெ	ஷெ	குறுப்பு அபுஹாமில்லகே ரேயோசங்கோ, மொத்ததுணை	0 0 2 3	ஷெ
துணை 71 ல இருந்து 80 வரைக்கும் 1953 ம (ஆகஸ்ட்) ஆவணியீ 28 ந திகதி மாலை 2 30 மணிககு					
71	போகஹலகலியட்ட	நெல வயல	ஸ்ரீமதி சந்திரவதி சிரனஸ்ரீவித்தானகே, மொத்ததுணை	0 0 2 5	ஷெ
72	டெலகஹுகுமபுற	நெல வயல வாயக்கால்	ஆ எ ம விஜயபால ஜெயவாடின, மொத்ததுணை	0 0 10 2	ஷெ
73	ஷெ	நெல வயல	குறுப்பு அபுஹாமில்லகே மாட்டின பெரேற, குமபொலுவ	0 0 1 0	ஷெ

துண்டு	காணியின பெயர்	விபரம்	உரிததாளியின பெயர்	விசாலம்		கிராமம்
				எ ரு ப	ப	
74	டெல்ககருமபுற	நெல்வயல்	குறுப்பு ஆராச்சிகே கமகே ஹெனறிக அபபு ஹாமி, மொத்ததுணை	0 0 2 0		மொத்ததுணை
75	ஷே	நெல் வயலும் வாயக்காலும்	மிலசில கலயாணவதி அபயசுந்தர, மொத்ததுணை	0 0 4 9		ஷே
76	பின்குமபுற	ஷே	வெள எம் எஸ் இடைசர நாயக தேரோ, மொத்ததுணை ஆலயம்	0 0 16 9		ஷே
78	கல்கஹருமபுற	நெல் வயல்	ஆ எம் பீ சாலிலகிககோ, மொத்ததுணை, யீ கே ஹெனறிககிககோ, உமித்தியாவ	0 0 5 0		ஷே
79	வகுற	நெல் வயலும், வாயக்காலும்	எஸ் எ முகூத்தி அபபுஹாமில்லாகேமெநோன மொத்ததுணை	0 0 17 8		ஷே
துண்டு 81 ல் இருந்து 90 வரைக்கும் 1953 ம (ஸ்) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 1 ந திகதி காலை				9 30	மணிககு	
81	மடித்தியகஹவதத	தெனனந தோட்டமும் வாயக்காலும்	றனகே சிஞ்சினோன, மொத்ததுணை	0 0 23 7		ஷே
82	விலலோறஹித்த	ஓவித்தவம் வாயக்காலும்	ஹெறறி ஆராச்சி பத்திறனகே கசகிகோஹாமி, மொத்ததுணை	0 0 6 1		ஷே
83	ஷே	ஷே	றனகே குணசேகவா, மொத்ததுணை	0 0 9 3		ஷே
84	ஷே	தெனனந தோட்டமும் வாயக்காலும்	றனகே விககிறமகிக, மொத்ததுணை	0 0 3 4		ஷே
85	கஹததகஹவதத	ஷே	றனவீ அபபுஹாமில்லாகே ஸீசேன, மொத்ததுணை	0 0 7 0		ஷே
86	திம்பிலிகஹவதத	ஷே	றனகே விககிறமகிக, மொத்ததுணை	0 0 6 5		ஷே
87	பூப்பஓவித்த	ஷே	குறுப்பு அபபுஹாமில்லாகே மாட்டின பெரேரு, குமபலொலுவ	0 0 8 8		ஷே
88	விலலோறஹித்த	நெல் வயலும் வாயக்காலும்	மிலசில போல ர பீரில ஹுகேகொட	0 0 7 9		ஷே
89	கொடபொல	ஷே	றனவீ அபபுஹாமில்லாகே பொடி அபபுஹாமில்லாகே, மோற்கொளள, நிறறம்புவ	0 0 19 0		ஷே
90	மெதறவெல	ஷே	டொன அலோசியல் சபறமாது, தலகலகொட	0 0 12 7		ஷே
துண்டு 91 ல் இருந்து 100 வரைக்கும் 1953 ம (ஸ்) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 1 ந திகதி, மாலை				2 30	மணிககு	
91	கொல்கெநதமுலல	நெல் வயலும் வாயக்காலும்	ஸ்ரீமதி போல ர பீரில, ஹுஹேதொல, வேயாங் கொடை	0 0 13 5		ஷே
92	இறியகஹருமபுற	ஷே	விதானகே தானியல் சிககோ, மொத்ததுணை	0 0 10 9		ஷே
93	ஷே	ஷே	ஸ்ரீமதி கலியாணவதி அபயசுந்தர, மொத்ததுணை	0 0 21 7		ஷே
94	பீகஹஓவிறற	நெல் வயல்	கொடிகாற ஆராச்சிகே சர்னேலில், மொத்ததுணை	0 0 1 9		ஷே
95	மெதவதத	தெனனந தோட்டமும், வாயக்காலும்	றனவீ ஆராச்சிகே கொளேலிலசும், ஹனவீ ஆராச்சிகே டபிலினனும், மொத்ததுணை	0 0 29 9		ஷே
96	பீகஹஓவிறற	தெனனந தோட்டம்	றனவீ ஆராச்சிகே டேவிட, மொத்ததுணை, அம்பஹலபததிரணஹேலாகே லீவில், குமபலொலுவ	0 0 15 4		ஷே
97	கலுனடவெல	நீர் குழி	ஷே	0 0 15 1		ஷே
98	ஓயபொடஓவிறற	தெனனந தோட்டமும் வாயக்காலும்	அமரதுங்கே ஆராச்சிகே புஞ்சி சிஞ்சினோ பெரேரா அமரதுங்கே ஆராச்சிகே மிறற சேன பெரேரா, நெற்றசிககி அபபுஹாமில்லாகே பொடிநோன, தல்கலகொட	0 0 22 7		ஷே
99	ஷே	ஷே	நெற்றசிககி அபபுஹாமில்லாகே பேபினோன	0 0 15 6		ஷே
100	ஷே	ஷே	ஹலகெகே சைமன பெரேரா, தல்கலமொட்ட	0 0 16 1		ஷே
துண்டு 102 ல் இருந்து 110 வரைக்கும் 1953 ம (ஸ்) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 2 ந திகதி காலை				9 30	மணிககு	
102	ஹிறிலியட்ட	நெல் வயலும் வாயக்காலும்	போப்பிறறறதாகே பிலோச்சியா, 0/0 சியா பொ னுந்து, நீர் 34, தல்கலமொட்ட	0 0 13 0		ஷே
103	ஷே	ஷே	கடினப்புலி றதாகே யொபகினு, தல்கல மொட்ட	0 0 8 5		ஷே
104	ஷே	ஷே	றனமுகக றதாகே புறம்பி, தல்கலமொட்ட	0 0 5 7		ஷே
105	அம்பகேவதத	தெனனந தோட்டமும் வாயக்காலும்	றனமுககறதாகே பொடின, தல்கலமொட்ட	0 0 9 1		ஷே
106	ஷே	ஷே	குறுப்பு அபபுஹாமில்லாகே சேத்தன பெரேரு, இல 429, பததலகெதற	0 0 27 3		ஷே
108	அம்பகஹவதத	தெனனந தோட்டம்	குறுப்பு அபபுஹாமில்லாகே சேதிலில் பெரேரா, களவேவா	0 0 7 7		ஷே
109	அம்பஹேவதத	உபயோகமற்ற நிலம்	குறுப்பு அபபுஹாமில்லாகே சேத்தன பெரேரு, இல 429, பததலகெதற	0 0 0 3		ஷே
110	உலடியுலகுமபுற	நெல் வயல்	டொன டானியல் நெற்றசிககி, தாச்சும், கஞ்சப பொல, கே எ சாளல் பெரேரு, தல்கல மொட்ட	0 0 6 2		ஷே
துண்டு 111 ல் இருந்து 120 வரைக்கும் 1953 ம (ஸ்) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 2 ந திகதி மாலை				2 30	மணிககு	
111	ஷே	ஷே	எஸ் என் பீ கே எம் அயிலில் அபபுஹாமி, பாறவலில், டிலுலப்பிடடிய	0 0 9 6		ஷே
112	கஹட்டகஹவதத	தோட்டம்	எஸ் எ எம் யசரத்தின, தல்கலமொட்ட	0 0 0 4		ஷே
112½	உலடியுலகுமபுற	நெல் வயல்	டொன டானியல் நெற்றசிககி, தாச்சும், கே எ சாளல் பெரேரு, தல்கலமொட்ட	0 0 5 9		ஷே
113	உலடியுலகுமபுற	நெல் வயல்	வலபொல மஹாகமகே சாநேலில், தல்கல மொட்ட	0 0 8 9		ஷே
114	ஷே	ஷே	டொன டானியல் நெற்றசிககி தாச்சும், கே எ சாளல் பெரேரா, தல்கலமொட்ட	0 0 17 9		ஷே
115	ஷே	ஷே	தலபொல மஹாகமகே சாநேலில், தல்கல மொட்ட	0 0 28 1		ஷே
116	ஷே	ஷே	எஸ் எ எம் யசரத்தின, தல்கலமொட்ட	0 0 25 3		ஷே

துண்டு	காணியின பெயர்	விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	விசாலம் எ று ப	கிராமம்
117	அம்பக்கேசுமபுற	நெல் வயலும் ஊவையக்கா லும்	நொன டாலியல் நெறத்சிங்கி, தாசஹம், கே சாஸல் பெரேரு, தலகலமொட்டே	0 1 7 5	தத்கலமொட்டே
118	உலடியுலகும்புற	ஷே	எல என பீ கே எழ அஜிலில் அபபுஹாமி, பறவாவில்ல	0 0 9 6	ஷே
119	கொடகும்புற	ஷே	படிககிற் ஆராச்சிகே ருவித்தன வாஸ, வதுறுவ	0 0 14 8	ஷே
120	ஷே	ஷே	குறுப்பு அபபுஹாமிலாகே கோயில அபபுஹாமி, வத்துப்பிறறிவெல, நிறறம்புவா	0 0 14 5	ஷே
துண்டு 121 ல இருந்து 130 வரைக்கும் 1953 ம (ஸெப்டம்பர்) புரட்டாதிமீ 3 ந திகதி காலை 9 30 மணிக்கு					
121	ஹத்தறலியட்ட	ஷே	றதனசாற தோரோ, மீரிகமம், என எ ஆரன சினுஞோ, தலகலமொட்டே	0 0 7 4	ஷே
122	பாரசஹகும்புற	ஷே	மனட்டிபுர தவஹேலியனேரிஸ பொனாண்டோ வும் மனட்டிபுரதேவகே யூலில் பெர்னாண்டோ	0 0 10 4	ஷே
123	பாரசஹகும்புற	நெல் வயலும் ஊம	மீமதி டோனா மிஸ்சிநோனா நவரட்டினி, பத்தல கெதற	0 0 10 0	தலகலமொட்டே
124	சியம்பலகஹவத்த	தெனனந தோட்டமும் - வாயக்காலும்	மனறறிபுறதேவகே பஹலிஸ பாணாண்டோ, மேற படி பேபி பொனாண்டோ, மேறபடி எடவின பெர்னாண்டோ மேறபடி லீலாவதி பெர்னாண்டோ, எல்லோரும் தலகலமொட்டே	0 0 11 4	ஷே
125	ஹிக்கஹவத்த	ஷே	மனறறிபுரதேவகே எடவின பொனாண்டோ, தல கலமொட்டே	0 0 2 6	ஷே
126	ஷே	ஷே	குறுப்பத்த தேவகே அபகுசியா, தலகல மொட்டே	0 0 20 3	ஷே
127	பஹலமலேகும்புற கொலவத்த	டங் நெல் வயல், வாயக்கால	மீமதி போல ஈ பீரிஸ, ருகேதலை, பசியாலை	0 0 34 4	ஷே
128	மீகஹவத்த	தெனனந தோட்டமும் வாயக்காலும்	செலவி சிலியின கொடகம்பொல, எம் டி யூலில், எம் டி வியநேரிஸ எல்லோரும் தலகலமொட்டே	0 0 21 7	ஷே
129	எட்டைகும்புற	நெல் வயல்	குறுப்பு அபபுஹாமிலாகே ரதனபால, பத்தல கெதற	0 0 0 8	ஷே
130	கெற்றகெல்லகஹவத்த	தெனனந தோட்டமும் வாயக்காலும்	லியனபேடிக்கே ஜினனதாச, மேறபடி லவகுசியா, இருவரும் ஹிரிப்பிறறியா	0 0 8 8	கிரிப்பிட்டியா
துண்டு 131 ல இருந்து 140 வரைக்கும் 1953 ம (ஸெப்டம்பர்) புரட்டாதிமீ 3 ந திகதி மாலை 2 30 மணிக்கு					
131	ஷே	தோட்டமும் வாயக்காலும்	லியனபேடிக்கே சிசிலி, ஹிரிப்பிறறியா	0 0 6 0	ஷே
132	கெபெலகஹகும்புற	நெல் வயலும் வாயக்கா லும்	மீமதி கலியாணவதி அபயசந்தர, மொத்துண	0 0 5 7	ஷே
134	கரினடிசும்புற	நெல் வயல்	ட எ பிறுனசில சமரசிங்கி, தலகலமொட்டே	0 0 0 9	கிறிப்பிறறிய
135	மெதஹிறற	ஷே	குறுப்பு அபபுஹாமிலாகே தோமஸ பெரேரா, வத்தலகெதர	0 0 4 7	தலகலமொட்டே
136	மெதஹிறறபிலவேலா	தெனனந தோட்டம்	நெறரசிங்கி அபபுஹாமிலாகே ஹித்தெரு, தல கலமொட்டே	0 0 21 9	ஷே
138	மெதஹிறற	நெல் வயல்	குறுப்பு அபபுஹாமிலாகே தோமஸ பெரேரா, தலகலமொட்டே	0 0 2 8	ஷே
140	எம்பிலலபிலவகும்புற	ஷே	நெத்தசிங்கி அபபுஹாமிலாகே ஹித்தெரு, தல கலமொட்டே	0 0 0 8	ஷே
துண்டு 143 ல இருந்து 150 வரைக்கும் 1953 ம (ஸெப்டம்பர்) புரட்டாதிமீ 7 ந திகதி காலை 9 30 மணிக்கு					
143	நகாஹிறறியவா	நெல் வயலும் வாயக்கா லும்	டபினடி எ தோமஸ சினுஞோ, மேறபடி ஜோன அபபுஹாமி மேறபடி செஞ்சிநோனா, மேறபடி புஞ்சிநோனா, எல்லோரும் லகலமொட்டே	0 0 37 1	ஷே
144	ஷே	நெல் வயல்	குறுப்பு அபபுஹாமிலாகே தாமதாச, தலகல மொட்டே	0 0 0 3	ஷே
145	ஷே	ஷே	டபினடி கே யூலில், தலகலமொட்டே	0 0 2 9	ஷே
146	தவறறகஹதெனிய, தவற்ற கஹவத்த	நெல் வயலும் தோட்டமும் வாயக்காலும்	விஜயகுரியா ஆராச்சிகே யோன அபபுஹாமி, தலகலமொட்டே	0 0 5 5	ஷே
147	கொண்டவத்த	தெனனந தோட்டமும் வாயக்காலும்	நுகவெலை பத்திறுனஹேலாகே விமலதாசா, தலகலமொட்டே	0 0 6 0	ஷே
148	ஷே	ஷே	வித்தான வீரசிங்கி ஆராச்சிகே டேவித சினுஞோ, தலகலமொட்டே	0 0 7 0	ஷே
149	கொண்டவத்த	தெனனந தோட்டமும் வாயக்காலும்	குறுப்பு ஆச்சிகே தாமதாசா, தலகலமொட்டே	0 0 15 8	ஷே
150	ஷே	ஷே	குறுப்பு ஆச்சிகே தாமதாசவும் மேறபடி மத்தின ஹாமியும், தலகலமொட்டே	0 0 6 9	ஷே
துண்டு 151 ல இருந்து 160 வரைக்கும் 1953 ம (ஸெப்டம்பர்) புரட்டாதிமீ 7 ந திகதி மாலை 2 30 மணிக்கு					
151	போகஹபிலவத்த	ஷே	நுகவெல பத்திறுனஹேலாகே விமலதாச, மேற படி ஆரியவான, குறுப்பு ஆச்சிகே மத்தின ஹாமி, தலகலமொட்டே	0 0 21 8	ஷே
152	போகஹகும்புற	நெல் வயலும் வாயக்கா லும்	ராஜகருண லியன அத்தனோரல்கே யோகானில பத்தலகெதர, குறுப்பு ஆச்சிகே தாமதாச, தலகலமொட்டே	0 0 17 3	ஷே
153	ஷே	ஷே	நுகவெல பத்திறுனஹேலாகே பெலின, உடம மிறற	0 0 6 8	ஷே
154	ஷே	ஷே	ஆரியவனச கோமதாச, உடாமிறற	0 0 23 9	ஷே
155	கஹுஹட்டவெல	நெல் வயலும் வாயக்கா லும்	குறுப்பு ஆச்சிகே தாமதாசா, தலகலமொட்டே	0 0 11 0	ஷே
156	டெஹியட்டவெல	ஷே	மஹாவிதானகே பவுலில் பெரேரா, பத்தல கெதர	0 0 0 2	ஷே
157	ஷே	ஷே	குறுப்பு அபபுஹாலிலாகே ரதனபாலா, பத்தல கெதர	0 0 1 0 9	ஷே

குண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரர்	லிசாலம் ஏ ரு ப	இராமம்
158	பொலமல்விற்ற	நெல் வயலும் வாயக்காலும்	வனனி ஆராசசிகே மீட்டர்	0 0 23 4	கல்கமுலவா
160	பெலிகலேகும்புற	ஷே	வேர்க்கொடி அபபுறாமிலாகே ஹறமாளிஸ், மேறபடி பீரிஸ், மேறபடி சாளிஸ், கும்பலோலுவா	0 0 12 0	ஷே
துண்டு 161 ல இருந்து 170 வரைக்கும் 1953 ம (ஸ்) (செப்டம்பர்) புரட்டாதிபீர் 8 ந திகதி காலை 9 30 மணிக் கு					
161	பெலிகலேகேகும்புற	நெல் வயலும் வாயக்காலும்	வேர்க்கொடி அபபுறாமிலாகே கறமாளிஸ் றட்ட பலாகே சாநேலிஸ் வேதறல், றட்டபலாகே யேமிஸ் சிஞ்சோ, எல்லோரும் கும்பலோலுவ தலுக்கு கங்கணலமாகே அமுாத வேர்க்கி சமரகிங்கி, ஹல்கமுலவா	0 0 20 5	கல்கமுலவா
162	ஷே	ஷே	முதலுவாதிகே சாமெல் பெரேரா, ஹல்கமுலவா	0 0 0 8	ஷே
163	அமுனுபிறறியா கஹட்டகஹவத்தை	அல்லது தெனனந வாயக்காலும்	தோட்டமும் முதலுவாதிகே சாமெல் பெரேரா, ஹல்கமுலவா	0 0 4 1	ஷே
165	ஷே	தெனனந தோட்டம்	ஷே	0 0 2 9	ஷே
166	பிறறலியட்ட	நெல் வயலும் வாயக்காலும்	ஜீ எச டபினயு வேர்க்கொடி, கும்பலோலுவா	0 0 34 1	கும்பலோலுவா
167	அமுனுபிறறியா கஹட்டகஹவத்தை	அல்லது தோட்டம்	முதலுவாதிகே சேமெல் பெரேரா, ஹல்கமுலவா	0 0 0 5	ஷே
168	பேரந்தா	நெல்வயல்	டி எ டி ஏ கெனறி திசநாயக்க, கும்பலோலுவா	0 0 30 6	ஷே
169	வெரலுஹகாவத்தை	தெனனந தோட்டம்	றட்டபலாகே சாநேலிஸ் வெதறல், கும்பலோலுவா	0 0 4 7	கல்கமுலவா
170	டிவுல்கஹவத்தை	ஷே	லியானு ஆராசசிகே ஹேர்த சிஞ்சோ, கல்கமுலவா	0 0 26 6	ஷே
துண்டு 172 ல இருந்து 180 வரைக்கும் 1953 ம (ஸ்) (செப்டம்பர்) புரட்டாதிபீர் 8 ந திகதி மாலை 2 30 மணிக் கு					
172	மஹாவெலா	நெல் வயல்	பியானிலகே டொன ரெமாளிஸ், கல்கமுலவா	0 0 15 5	ஷே
173	ஷே	ஷே	வனனி ஆசசிகே யோன சிஞ்சோ, கல்கமுலவா	0 0 14 6	ஷே
174	ஷே	ஷே	முதலுவாதிகே சேமெல் பெரேரா, கல்கமுலவா	0 0 2 0	ஷே
174½	ஷே	ஷே	பியானிலகே தேகிஸ் சிஞ்சோ, கல்கமுலவா	0 0 2 1	ஷே
175	கெற்றிகேலியட்ட	நெல் வயல்	லியானு ஆராசசிகே யேமிஸ் அபபு மேறபடி பொடி சிஞ்சோ, முதலுவாதிகே சாமெல் பெரேரா கொடிகிங்கி ஆராசசிகே டொன டேவித, எல்லோரும் கல்கமுலவா	0 0 1 7	கல்கமுலவா
176	பேரந்தா	நெல் வயலும் வாயக்காலும்	டி எ டி ஏ கெனறி திசநாயக்க, கும்பலோலுவா	0 0 39 6	கும்பலோலுவா
177	கொட்டாமய	ஷே	வேர்க்கொடி அபபுறாமிலாகே யோன சிஞ்சோ, மேறபடி காமாளிஸ், மேறபடி குணரடண, ஆர் பி எகொனிய, எல்லோரும் கும்பலோலுவா	0 0 14 2	ஷே
178	வெறலுக்காகும்புற	ஷே	டபினயு எ டொன சியதொறிஸ் வேர்க்கொடி, கும்பலோலுவா	0 0 7 3	ஷே
179	ஹீலபத்த	ஷே	உதலுவன பத்திறுனகெல்கே ஹே அலிஸ் நோன கல்கமுலவா	0 0 5 7	ஷே
180	ஷே	ஷே	றத்தபலாகே சாநேலிஸ் அபபுறாமி, கும்பலோலுவா	0 0 5 4	ஷே
துண்டு 181 ல இருந்து 190 வரைக்கும் 1953 ம (ஸ்) (செப்டம்பர்) புரட்டாதிபீர் 9 ந ட காலை 9 30 மணிக் கு					
181	ஷே	ஷே	முதலுவாதிகே சாமெல் பெரேரா, கல்கமுலவா	0 0 10 8	ஷே
182	ஷே	ஷே	றட்டபலாகே சாநேலிஸ் அபபுறாமி, கெடெடி றனதனிஹே யூலிஸ் சிஞ்சோ, றன தனி பித்தனவத்த ஹே ஜெயவாராதன, எல்லோரும் கும்பலோலுவா	0 0 19 0	ஷே
183	கலயான	ஷே	டபினயு எ டொன சியதொறிஸ் வேர்க்கொடி, கும்பலோலுவா	0 0 3 7	ஷே
184	ஷே	ஷே	அசரபுத்தலிஹே கரேலிஸ் பொனனடோ மேறபடி சியா பெனனடோ, அமரகூரியஹே டியோனிஸ் எல்லோரும் கும்பலோலுவா	0 0 25 1	ஷே
185	முறுத்தலுவல்	ஷே	றனதேனி பித்தனவத்தஹே பொடி சிஞ்சோ, கும்பலோலுவா	0 0 6 3	ஷே
186	முறுத்தலுவல்	நெல் வயலும் வாயக்காலும்	புலுகஹாமுல்ல பத்திறுனகெல்கே ஹே லொககு காமி, கல்கலியா, குறுப்பு அபபுறாமிலாகே மேரிநோன, கும்பலோலுவா	0 0 26 1	ஷே
187	ஷே	ஷே	சாநதிகிரி பத்திறுனகெல்கே ஹே டொன கென திரிக, கும்பலோலுவா	0 0 19 2	ஷே
188	பண்டாரவத்தை	தெனனந தோட்டமும் வாயக்காலும்	பி பி லொககுஹாமி, கல்கலியா, கே ஏ மேரிநோன, கும்பலோலுவா	0 0 17 9	ஷே
189	ஷே	ஷே	றனதனகே ஆராசசிகே கசசோஹாமி, கும்பலோலுவா	0 0 8 6	கும்பலோலுவா
190	ஷே	ஷே	ஹேறறிஹே கிரிமெலிக்கா, கும்பலோலுவா ஹேறறிஹே சாளிஸ், மொத்தனண	0 0 2 9	ஷே
துண்டு 191 ல இருந்து 200 வரைக்கும் 1953 ம (ஸ்) (செப்டம்பர்) புரட்டாதிபீர் 9 ந திகதி மாலை 2 30 மணிக் கு					
191	ஷே	ஷே	எலிகிறி கங்கணமலஹே பியதாச, கும்பலோலுவா	0 0 4 5	ஷே
192	பிறறகனலியட்ட	நெல் வயலும் வாயக்காலும்	றனதேனி பித்தனவத்தஹே எகோனிஸ், கும்பலோலுவா	0 0 29 6	ஷே
193	கொட்டலவிற்ற	ஓலிறறவும வாயக்காலும்	மொறுகொட டொன டொமிங்கோ, அபபுறாமி நிறறமபுவா, சநதிகிரி பத்திறுனகெல்கே ஹே டொன கெநதிரிக, கும்பலோலுவா	0 0 12 6	ஷே
194	ஹல்கஹாஓலிற்ற	நெல் வயல்	சநதிகிரி பத்திறுனகெல்கே ஹே டொன கெநதிரிக, கும்பலோலுவா	0 0 0 4	ஷே

නුඹ	කානීයින පෙයා	විපරම	චරිමකේපවර් පෙයර්	විසාලම ආ ආ ප	කිරාමම
195	ඉච්චතකිරිහරිහරිකුමපුරා	නෙලවයව	දොන පෙරොරා වීරකකොට්, කුමපලොලුවා	0 0 4 5	කුමපලොලුවා
196	ඉච්ච	නෙල වයවුම වායකකා ලුම	දොන කෙරුතිරික වීරකකොට්, කුමපලොලුවා	0 0 21 5	ඉච්ච
197	ඉච්චතකිරිහරිහරිකොට්විසාල අමපකවච්චත	නෙල වයව, තොට්ටම වායකකා	දොන සෙසම වීරකකොට්, කුමපලොලුවා	0 1 10 4	ඉච්ච
198	ඉච්චකොට්කොට්වච්චත	තෙසනෙර තොට්ටම, වායකකා ලුම	දොන පියතොට්වීරකකොට්, කුමපලොලුවා	0 0 13 2	ඉච්ච
200	වරුපොට්විසාල, වරු දොට්ටකොට්වච්චත	නෙල වයව, තොට්ටම, වායකකා ලුම	තෙසනෙර පිචුනවච්චතෙරෙ ආකොට්වීර, කුමප ලොලුවා	0 0 22 9	ඉච්ච
නුඹ 201 ට ඉරුත 210 වරෙකුම 1953 ම (සෙපට්ටම) පුරාට්ටපිට් 11 ත් තිකති කාලේ 9 30 මනිකු					
201	පනවෙව	ඉච්ච	කලාලියා පෙසත ඉලයම, පොට්ටපානී ච්ච ආ තෙරෙසුතරි, කුමපලොලුවා	0 0 38 1	ඉච්ච
202	ඉච්ච	නෙල වයව	පාතරිකි පතතිරුනකෙලතෙරෙ දොන තෙරෙසු තිරුකුම තෙසනෙර පිචුනවච්චතෙරෙ පොට් සිලුතොට්, කුමපලොලුවා	0 0 14	ඉච්ච
203	ඉච්ච	නෙල වයවුම වායකකා ලුම	ඉච්ච	0 0 10 5	ඉච්ච
204	ඉච්ච	ඉච්ච	තෙසනෙර කකොට්වීරෙ පෙට්ටි අපු ඉරාම, කුමපලොලුවා	0 0 8 0	ඉච්ච
205	තමපිලිකුමපුරා	ඉච්ච	තෙසනෙර පිචුනවච්චතෙරෙ ආකොට්වීර, මෙරපට් පොට්ටසිලුතොට්, දොන සෙසම තෙරෙසු ආකොට්වීරෙ කුමපලොලුවා	0 0 18 8	ඉච්ච
206	පුරුනකුමපුරා	ඉච්ච	තෙසනෙර පිචුනවච්චතෙරෙ මෙරෙසු, කුමප ලොලුවා	0 0 16 4	ඉච්ච
207	ඉච්ච	ඉච්ච	තෙසනෙර පිචුනවච්චතෙරෙ පොට් සිලුතොට්, කුමපලොලුවා	0 0 30 5	ඉච්ච
208	අමපකවච්චත	තෙසනෙර තොට්ටම, වායකකා ලුම	තෙසනෙර පිචුනවච්චතෙරෙ ආකොට්වීර, කුමප ලොලුවා	0 0 18 0	ඉච්ච
209	ඉච්ච	ඉච්ච	කෙරුතිරික කකොට්වීරෙ කොට්වීරෙ, තෙරෙසුකි අපුඉරාමවීරෙ වීරෙසු, කරුනෙතොට්වීරෙ අපුඉරාමවීරෙ නොට්, කුමපලොලුවා	0 0 16 1	ඉච්ච
209 1/2	පිචුනවිසාල	නෙල වයවුම වායකකා ලුම	කුමප අපුඉරාමවීරෙ දොන වීරෙසු කුමපලොලුවා	0 0 1 8	ඉච්ච
210	ඉච්ච	ඉච්ච	ඉච්ච	0 0 4 4	ඉච්ච
නුඹ 211 ට ඉරුත 220 වරෙකුම 1953 ම (සෙපට්ටම) පුරාට්ටපිට් 11 ත් තිකති කාලේ 2 30 මනිකු					
211	පිචුනවිසාල	නෙල වයව	තෙසනෙර පිචුනවච්චතෙරෙ ආකොට්වීර, කෙරුති රුකි කකොට්වීරෙ කොට්වීරෙ, කෙරුතිරුකි කකොට්වීරෙ පිචුනෙර, තෙරෙසුකි අපුඉරාමවීරෙ වීරෙසු, කරුනෙතොට්වීරෙ පතතිරුනකෙලතෙරෙ නොට්, ආකොට්වීරෙ කුමපලොලුවා	0 0 0 7	ඉච්ච
212	ඉච්ච	නෙල වයවුම වායකකා ලුම	කෙරුතිරුකි කකොට්වීරෙ වීරෙසු, කුමප ලොලුවා	0 0 3 3	ඉච්ච
213	පෙරුවා	නෙල වයව	තෙසනෙර ඉරුනෙරෙ සෙසම, කුමපලොලුවා	0 0 3 6	ඉච්ච
214	පිචුනවිසාල	නෙල වයවුම වායකකා ලුම	ඉරුනෙර පිචුනවච්චතෙරෙ, පියසෙර, කුමප ලොලුවා	0 0 9 0	ඉච්ච
215	පෙරුවා	නෙල වයව	තෙරෙසු ඉරුනෙර පුරුසි සිලුතොට්, කොට් තෙසනෙර	0 0 3 1	ඉච්ච
216	පෙරුවා පිලිවෙව	පිරපොසනෙර තිලම	තෙසනෙර ඉරුනෙරෙ සෙසම, කුමපලොලුවා	0 0 1 0	ඉච්ච
217	ඉච්ච	තෙසනෙර තොට්ටම, වායකකා ලුම	විකිරම ඉරුනෙරෙ පොට්ට, කුමපලොලුවා	0 0 9 5	ඉච්ච
218	පෙරුවා	නෙල වයවුම වායකකා ලුම	තෙසනෙර ඉරුනෙරෙ පිචුනෙර, කුමප ලොලුවා	0 0 9 3	ඉච්ච
219	ඉච්ච	ඉච්ච	තෙසනෙර ඉරුනෙරෙ සෙසම, කුමපලොලුවා	0 0 3 9	ඉච්ච
220	ඉච්ච	ඉච්ච	කුමපලොලුවා ඉරුනෙරෙ පියසෙර, සිලුතොට්, මෙරපට් පිට්ට් සිලුතොට්, මෙරපට් පොට් සිලුතොට් කුමපලොලුවා, මෙරපට් කුමපලොලුවා	0 0 6 4	ඉච්ච
නුඹ 222 ට ඉරුත 230 වරෙකුම 1953 ම (සෙපට්ටම) පුරාට්ටපිට් 15 ත් තිකති කාලේ 9 30 මනිකු					
222	පුරුනකුමකොට්වෙව	නෙල වයව	කුමපලොලුවා ඉරුනෙරෙ අලපි තොට්, කුමප මොලුවා	0 0 0 9	ඉච්ච
223	පිචුනවිසාල	නෙල වයවුම වායකකා ලුම	ඉරුනෙරෙ ආකොට්වීර, ආකොට්වීරෙ ආකොට්වීරෙ පිචුනෙර, ආකොට්වීරෙ කොට්වීරෙ පියසෙර, ආකොට්වීරෙ කොට්වීරෙ කුමපලොලුවා	0 0 31 5	ඉච්ච
224	අමපකවච්චත	තෙසනෙර තොට්ටම, වායකකා ලුම	වීරකකොට් අපුඉරාමවීරෙ පුරුනෙර, කුමප ලොලුවා	0 0 5 0	ඉච්ච
225	ඉච්චවිසාල	නෙල වයවුම වායකකා ලුම	මුමති ආකොට්වීරෙ අපුඉරාමවීරෙ, කොට් තෙසනෙර	0 0 26 9	කොට්වීරෙ
226	අමපකවච්චත	ඉච්ච	විච්චතෙරෙ පිට්ට් සිලුතොට්, කිරාම විච්චත, කොට්වීරෙ	0 0 4 5	ඉච්ච
227	පිචුනවිසාල	ඉච්ච	ඉරුනෙරෙ ආකොට්වීර, තෙරෙසුකි කකොට්වීරෙ කුමපලොලුවා	0 0 8 1	කුමපලොලුවා
228	ඉච්ච	ඉච්ච	පිරාමමුච්ච ආකොට්වීරෙ ඉරුනෙරෙ තොට්වීර, කොට්වීරෙ ඉරුනෙරෙ	0 0 2 5	ඉච්ච
229	ඉච්ච	ඉච්ච	විකිරම ඉරුනෙරෙ පොට්ට, වීරකකොට්, පතතිරුනකෙලතෙරෙ පොට්ට, කුමපලොලුවා	0 0 14 5	ඉච්ච
230	කුමපලොලුවා	ඉච්ච	කෙරුතිරුකි කකොට්වීරෙ වීරෙසු, කුමප ලොලුවා	0 0 35 4	ඉච්ච

துண்டு 231 ல இருந்து 240 வரைக்கும் 1953 ம ன்று (செப்டம்பர்) புரட்டாசிமீ 15 ந திகதி மாலை 2 30 மணிககு .

துண்டு	காணியின பெயர்	விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	விசாலம் எ று ப	கிராமம்
231	கோடஹன்பன்குமபுற	நெல் வயல	சேனநாயக அமரசிங்கி மோட்டி அபபுஹாமில்லேற மெய்நோன, மொத்தணண	0 0 8 1	மொத்தணண
232	குருண்கொஹாகுமபுற	நெல் வயலும் வாயக்கா லும்	மஞ்சநாயக்க ஆராச்சிகே றம்பிசினுனோ, குமப லோலுவா, மஞ்சநாயக்க ஆராச்சிகே - எபிர காம, மஞ்சநாயக்க ஆராச்சிகே றிங்கிரி பண்டா, மொத்தணண	0 0 10 4	குமபலோலுவா
233	கோடஹன்பன்குமபுற	ஷெ	ஹமறலஹோபவில்தினுகாமி, குமபலோலுவா	0 0 9 9	மொத்தணண
234	ஷெ	ஷெ	சேனநாயக அமரசிங்கி மோட்டி அபபுஹாமில்லேற மெய்நோன, மொத்தணண	0 0 13 3	ஷெ
235	தினகுறுனபிறறியா	நெல் வயலும் வாயக்கா லும்	மஞ்சநாயக்க ஆராச்சிகே றம்பிசினுனோ, குமப லோலுவா	0 0 11 7	மொத்தணண
237	ஷெ	நெல் வயல	விதானதேற யொகானிஸ அபபு, மொத்தணண	0 0 8 0	ஷெ
238	ஷெ	நெல் வயலும் வாயக்கா லும்	ஸ்ரீமதி போலா டீரிஸ நுகேதோலை, பசியாலை	0 0 11 7	ஷெ
239	பனவெல	ஷெ	டொன சைமன றனதெவி, ஆ பி எகோனிஸ, ஆர் பி ஹெனதிறிக சினுனோ, ஆ பி பொடிசினுனோ, எல்லோரும் குமபலோலுவா, புளுஹகமுல்ல பத்திறனகெலதேற லொககு ஹாமி, கல்வளவியா	0 1 3 7	குமபலோலுவா
240	டங்கககுமபுற	ஷெ	சந்தகிரி பத்திறனகெலதேற டொன கெனதிறிக குமபலோலுவா	0 0 13 7	ஷெ

துண்டு 241 ல இருந்து 250 வரைக்கும் 1953 ம ன்று (செப்டம்பர்) புரட்டாசிமீ 16 ந திகதி காலை 9 30 மணிககு

241	டங்கககுமபுற	ஷெ	ஷெ	0 1 1 0	ஷெ
242	டெலகஹகாவததை	தெனனையும் வாயக்காலும்	தாமபால் அபஜசநதரா, குமபலோலுவா	0 0 13 3	ஷெ
243	வெலககுமபுற	நெல் வயலும் வாயக்கா லும்	டொன தொமஸ் வீரக்கொடி, குமபலோலுவா	0 0 10 5	ஷெ
244	ஷெ	ஷெ	வீரக்கொடி அபபுஹாமில்லேற ரேமல் நோன, குமபலோலுவா	0 0 21 7	ஷெ
245	மனனகுமபுற	ஷெ	சியா பொனனடோலும் மார்தா பெனனடோ லும், கல்கமுலா	0 0 28 4	ஷெ
246	டெலகஹவததை	தெனன தோட்டம்	வீரக்கொடி அபபுஹாமில்லேற அலபின சினுனோ, குமபலோலுவா	0 0 0 4	ஷெ
248	ககட்டஹாவததை	தெனன தோட்டமும் வாயக்காலும்	காாடி ஆச்சிகே யுவானிஸ அபபுஹாமி, மேறபடி பீட்டா சிங்கோ, மேறபடி விமலசேன, மேறபடி சாகுபாலா மேறபடி ஆச்சிநத தாவதி, மேறபடி பிரேமாவதி, எல்லோரும் குமபலோலுவா	0 0 23 8	ஷெ
249	குறுபவிலை	நெல் வயலும் வாயக்கா லும்	டொன தொமஸ் வீரக்கொடி, குமபலோலுவா	0 0 4 9	ஷெ
250	அமபகுமபுற	ஷெ	காவடி கருண சிங்கியும், மேறபடி ஆச்சிகே விஜயதாசாலும், இருவரும் குமபலோலுவா	0 0 26 0	ஷெ

துண்டு 251 ல இருந்து 260 வரைக்கும் 1953 ம ன்று (செப்டம்பர்) புரட்டாசிமீ 16 ந திகதி மாலை 2 30 மணிககு

251	ஷெ	ஷெ	ஹல்லாலிய பொளத்த ஆலயம் பொறுப்பாளி காாடி ஆச்சிகே ஹேமசசநதிரா குமப லோலுவா	0 0 23 0	ஷெ
252	ஷெ	ஷெ	காாடி ஆச்சிகே கெனதிறிக சினுனோ,லோலுவா	0 0 25 1	ஷெ
253	வில்வலககுமபுற	ஷெ	ஹல்லாலிய பொளத்த ஆலயம், பொறுப்பாளி ஜீ ஏ ஹேமசசநதிரா, குமபலோலுவா	0 0 7 7	ஷெ
254	ஷெ	ஷெ	டொன சியதோறிஸ் வீரக்கொடி குமபலோலுவா	0 0 16 6	ஷெ
255	போகஹாகுமபுற	ஷெ	ஆரியதிலக முடியானசிலதேற சானிஸ சினுனோ, குமபலோலுவா	0 1 0 4	ஷெ
256	ஷெ	நெல் வயல	ஆரியதிலக முடியானசிலதேற பொடி சினுனோ, குமபலோலுவா	0 0 2 0	ஷெ
258	ஷெ	ஷெ	லியான ஆராச்சிகே பொடி சினுனோ, குமப லோலுவா	0 0 8 5	ஷெ
259	அமுனுபிறறியகுமபுற	ஷெ	டொன மெலிஸ் வீரசிங்கியும் வீ சிங்கி ஆராச சிகே ஹேமததிலககாலும், இருவரும் கநத லந்தா	0 0 5 2	குமபலோலுவா
260	கலபனகுமபுற	நெல் வயலும் வாயக்கா லும்	ஆரியதிலக முடியானசிலதேற வெலுனசினுனோ, குமபலோலுவா	0 0 34 8	ஷெ

துண்டு 261 ல இருந்து 270 வரைக்கும் 1953 ம ன்று (செப்டம்பர்) புரட்டாசிமீ 17 ந திகதி காலை 9 30 மணிககு

261	ஷெ	ஷெ	ஸ்ரீமதி டோன அலிஸ் அயிநாயக்கா, குமப லோலுவா	0 0 19 5	ஷெ
262	கலபனகுமபுற	நெல் வயலும் வாயக்கா லும்	ஆரியதிலக முடியானசிலதேற பார்டின சினுனோ குமபலோலுவா	0 0 13 6	ஷெ
263	ஷெ	ஷெ	ஆரியதிலக முடியானசிலதேற ஜீன் சினுனோ, குமபலோலுவா	0 0 9 0	ஷெ
264	டங்ககாலல	ஷெ	ஆரியதிலக முடியானசிலதேற வெலுன சினுனோ மேறபடி அரேறூறிஸ் அபபு, மேறபடி ஜீன் சினுனோ, மேறபடி பொடிசினுனோ, மேறபடி பீல, பத்தலதேற ஆச்சிகே பொடிநோன, எல்லோரும் குமபலோலுவா	0 0 16 5	ஷெ
265	இந்துபுத்தமுல்ல	தோட்டமும் வாயக்காலும்	ஆரியதிலக முடியானசிலதேற வெலுனசினுனோ, மேறபடி அநோறிஸ்அபபு, மேறபடி பொடி சினுனோ, குமபலோலுவா	0 0 9 5	ஷெ

துணடு	காணியின பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் எ று ப	கிராமம்
266	இந்தறுபத்தமுல்ல	தென்னந தோட்டம், வாயக்கால், ரேட்டூ	ஆரியதிலக்க முடியானசிலவே வெணுன சிஞ்சோ, மேற்படி அநோரிஸ் அப்பு, குமப லோலுவ	0 2 3 2	குமபலோலுவ
267	ஷெ	தோட்டமும் வாயக்காலும்	ஆரியதிலக்க முடியானசிலவே பாாடினசிஞ்சோ, குமபலோலுவ	0 0 3 3	ஷெ
268	அமுனுயிறறியகுமபுற	நெல் வயலும் வாயக்காலும்	டொன மேலில் வீரசிங்கியும் வீரசிங்கி ஆராச் சிவே ஜெயத்திலக்காலும், இருவரும் கந்த லந்தா	0 0 10 7	ஷெ
269	ஷெ	ஷெ	றட்டலவே யேமிஸிஞ்சோ, குமபலோலுவ	0 0 12 4	ஷெ
270	ஷெ	ஷெ	டொன மேலில் வீரசிங்கியும் வீரசிங்கி ஆராச் சிவே ஜெயத்திலக்காலும், இருவரும் கந்த லந்தா	0 0 27 0	ஷெ
துணடு 271 ல இருந்த 284 வரைக்கும் 1953 ம (ஸ்ர) (செமடம்பா) புரட்டாசிபீஸ் 17 ந் திகதி மாவை 2 30 மணிக்கு					
271	ஹல்பனகுமபுற	ஷெ	ஆரியதிலக்க முடியானசிலவே வெணுன சிஞ்சோ, குமபலோலுவ	0 0 26 6	ஷெ
272	ஹல்பனகுமபுற	நெல் வயலும் வாயக்காலும்	ஸ்ரீமதி டோன அலில் அயபநாயக்கா லோலுவ	0 0 19 2	ஷெ
273	ஷெ	ஷெ	ஆரியதிலக்க முடியானசிலவே வெணுன சிஞ்சோ, குமபலோலுவ	0 0 15 3	ஷெ
274	ஷெ	நெல் வயலும் வாயக்கால், தென்னந தோட்டம்	ஆரியதிலக்க முடியானசிலவே பொடிசிஞ்சோ, குமபலோலுவ	1 0 39 3	ஷெ
275	டங்கொல்ல	நெல் வயலும் வாயக்காலும்	எ எம் வெணுனசிஞ்சோ, மேற்படி அநோரிஸ் அப்பு, மேற்படி ஜீன சிஞ்சோ, மேற்படி பொடி சிஞ்சோ, மேற்படி பீல் ஆரியதிலக்க, பத்தவல் ஆச்சாரிவே பொடி நோன, குமப லோலுவ	0 1 10 6	ஷெ
276	ஹெறறியபத்தை	தென்னந தோட்டம்	பத்தவல் ஆச்சாரிவே பொடி நோன, குமப லோலுவ	0 0 28 8	ஷெ
277	இந்தறுபத்தவெல், ஹெறறிய வத்தை	தென்னந தோட்டம், நெல் வயல், வாயக்கால்	வத்தறுவது ஆச்சாரிவே பபனிஸ்ஹாமி, குமப லோலுவ	1 1 16 4	ஷெ
279	கெபெல்லகுமபுற	நெல் வயல்	எதிரிசிங்கி ஆராச்சிலவே குணசேகரா, வெற கொட	0 1 8 7	வெறகொட
280	பத்தவெல்குமபுற	ஷெ	எதிரிசிங்கி ஆராச்சிலவே பெனதிறகிஞ்சோ, வெறகொட	0 0 18 6	ஷெ
281	ஷெ	ஷெ	ஹேவ வாசன கங்காணமலவே ரெயிதா நோன, எதிரிசிங்கி ஆராச்சிலவே அலபர் சிஞ்சோ, மேற்படி ரெபோசிஞ்சோ, மேற்படி மேரிநோன, மேற்படி பொடி நோன, எல் லோரும் வெறகொட	0 0 5 8	ஷெ
282	பத்தவெல்குமபுற	நெல் வயல்	லொககு ஹொனதுவவே சேதிரிஸ், மிதெல்ல வெல்	0 0 4 5	ஷெ
283	ஷெ	ஷெ	ராமநாயக்க பத்திறுனஹெலகே பீட்டாசிஞ்சோ, வெறகொட	0 0 5 5	ஷெ
284	பத்தவெல்	ஷெ	ராமநாயக்க பத்திறுனஹெலகே பீட்டாசிஞ்சோ, மேற்படி தொமஸிஞ்சோ, மேற்படி ருவித தனிசிஞ்சோ, மேற்படி பேபி நோன, வீரக் கொடி அப்புஹாமிலவே மனசோஹாமி, எல் லோரும் வெறகொட	0 2 4 4	ஷெ

மேற்கூறிய காரணிகளில் உரிமையாளர்கள் சிலரும் தாமதம் அல்லது முறையற்ற வழிமுறைகளில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்களால் 1953 ம (ஸ்ர) குறிக்கப்பட்ட தேதியிலும் நேரத்திலும் கொழுமபுக் கச்சேரியில் என்னுடைய வெளிப்படுத்துதலையும் அக்காரணிகளின் உடனடி நடவடிக்கையின் தாமதமும் குறித்த காரணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய இவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஸ்ர) (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 10 ந் தேதிக்கு முன்னர் எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கப்பட்டும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழுமபுக் கச்சேரி

1953 ம் (மே) வைகாசிமீ 15 ந் உ.

எ செயின் வி விஜயமான்,  
மேல் மாகாண உதவி அரசாட்சி எண்ணு

இலக்கம் LH 685.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி எடுத்த சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காரணியை எடுத்தகொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்தகொள்ளவிருக்கும் காரணியின் விபரம் —

பிரதமபு இல A 3 133 கிராமம்—டெஸ்திர கருத்தறை (கருத்தறை நகரசபை எல்லைக்குள்)

துணடு	காணியின பெயர்	விபரம்	சோந்தைகேட்பவரின் பெயர்	விசாலம் எ று ப
1	முன்குறவத்த, வரிமதிப்பு இலக்கம் 122/1 இன் பகுதி, கொழுமபு ரேட்டூ	40 வயதுள்ள 2 தென்கை மரங்களும், 15 வயதுள்ள ஒரு நம்புட்டான மரமும், ஒரு பல் மரமும், 2 ஜம்பு மரங்களும், 9 கழுத மரங்களும் 5 வயதுள்ள ஒரு கழுக மரமும், ஒரு பம்பூறு மரமும், ஒரு டொம்பா மரமும், ஒரு வேரூ மரமும், ஒரு பொம்பி மரமும், 3 வயதுள்ள ஒரு கோட்டான மரமும், ஒரு வயதுள்ள 8 கழுக மரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	டெஸ்திர கருத்தறையிலிருக்கும் மெனிகமகே எலிசபேத பெரோரா	0 0 7 1
2	முன்குறவத்த, வரிமதிப்பு இல 120, கொழுமபு ரேட்டூ	40 வயதுள்ள 3 தென்கை மரங்களும், 20 வயதுள்ள ஒரு கழுக மரமும், ஒரு ஜம்பு மரமும், 2 நாடா மரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	கருத்தறையிலுள்ள பனவில் எலரே என்பதி லிருக்கும் இப்பலவற்றை குணபால், என்பவருக்கும் டெல்லாவிலிருக்கும் விதானலாகே சிறிமானில் பொனசேகரா என்பவருக்குமுரியது	0 0 6 3

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
3	தம்பிலிகஹுவத்த, வரிமதிப்பு இல 126, 128 எனபதின பகுதிகள், கொழும்பு ரோட	40 வயதுள்ள ஒரு றற்றடேல் மரமும், ஒரு பருத்தி மரமும், 3 பலா மரங்களும், 51 தெனனை மரங்களும், 25 வயதுள்ள 3 பலா மரங்களும், ஒரு ஹலமில்லா மரமும், ஒரு றற்றடேல் மரமும், ஒரு கொடப்பொரு மரமும். 4 தெனனை மரங்களும், 10 வயதுள்ள ஒரு டோம்பமரமும், 11 கமுக மரங்களும் ஒரு வயதுள்ள ஒரு பப்பாசி மரமும்.கொண்ட ஒரு தோட்டம்	டெசல்திரு கனூத்தறையிலிருக்கும் வல்கம் பொலகே சாடொட பெரேரா எனபவவுக்கும் ருக்கமவினுள்ள வல்கம்பொலகே எவெயின பெரேரா எனபவாக்குக்கும் உரியது	0 1 31 4
4	தம்பிலிகஹுவத்த, வரிமதிப்பு இல 134, 136 எனபதின பகுதிகள், கொழும்பு ரோட	40 வயதுள்ள 5 தெனனை மரங்களும், 25 வயதுள்ள 5 பலா மரங்களும், 4 தெனனை மரங்களும், 15 வயதுள்ள 2 பலா மரங்களும், 2 றற்றடேல் மரங்களும், 18 கமுக மரங்களும், 10 வயதுள்ள ஒரு மங்குலதீன மரமும், 2 பலா மரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	டெசல்திரு கனூத்தறையிலிருக்கும் மலவார விதானேலாகே டொன மோசெல ஜயசந்தர	0 0 17 0
5	தம்பிலிகஹுவத்த, வரிமதிப்பு இல 40/1, நெயில் பாதை	40 வயதுள்ள 3 தெனனை மரங்கள் கொண்ட ஒரு தோட்டம்	மகா வலகடுவாவிலிருக்கும் வீரவாடினா,எனெஸற உ சிலவா	0 0 12 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 25 ந் தேதி பிற்பகல் 2 30 மணிக்கு கனூத்தறையிலுள்ள கச்சேரியில் என்முனபாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுபடுத்த தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 16 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

கனூத்தறையிலுள்ள கச்சேரி, 1953 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 11 ந் உ

ஜவா லொறெனல பேடினனல, அதி உதவி அரசாட்சி எசண்டு.

இலக்கம் LA 7430/J/E/1496

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் என்னுமிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணகல் திஸ்திரிக், கடுகம்பொல அடபட்டு, யடிகஹகோரலை தெற்கு, கோந்துருவாபொல எனமும் கிராமத்தில் பனபிடியவத்த, கல்கநதேவத்த, கல்கநதேவத்த, கல்கநதேவத்த எனமும் காணிகளின் 1 ஏக்கர், 0 ரூட, 37 2 பர்சல விசாலமுள்ள காணிகளுக்கு, 2452 ல இலக்க பிரதம படத்துக்கு 1 ம் இணை படத்தில் 187 ம, 188 ம, 189 ம, 190 ம துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக 1953 ம் ஆண்டு ஜூலை மாதம் 13 ம் தேதி காலை 9 30 மணிக்கு குருணகல் கச்சேரியில் என்முனபாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுபடுத்த தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு ஜூலை மாதம் 6 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

குருணகல் கச்சேரி, 1953 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 13 ந் உ

என என டி ஜில்லா, உதவி அரசாட்சி எசண்டு.

L R 2479

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னர் சொல்லப்படும் காணியை, அ. தர்வது — கடைசிக் கிராமப்படத்து இல 257, அருபந்தம் 1 குறிச்சி—மீப்பாகம் (பகுதி)

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
177	கல்கநதேவையாய முதலிய காணிகள்	3 வயதுள்ள 2 தெனனை மரங்களை யுடைய சேனை நிலம்	உட்கனடேகங்கானமலாகே உக்குஹாமி, பிம்புரூ	0 0 12 1
179	ஷே	சேனை	ஷே	0 0 1 9
180	ஷே	சேனை, பீ டபிளயு உ ரோட உளளது	ஷே	0 0 12 8
188	பீலகலவகுமபுற	நெல் வயல்	விஜயசந்தர ரெனககூன முடியானசலாகே ஹீன நிலமே, மேறபடி பொடி நிலமே, மேறபடி டிங்கிரி நிலமே, மீப்பாகம், மேறபடி டிங்கிரி மெனிககா, மாறப்பண	0 0 13 6
189	கல்கநதேவையாகும்புற	நெல் வயல்	நறககல்பிறறியா மொகறறலாகே டிங்கிரி மகாதமாயா, மீப்பாகம்	0 0 14 9
192	மேடகேனகும்புற	நெல் வயல்	விஜயசந்தர ரெனககூன முடியானசலாகே ஹீன நிலமே, மேறபடி பொடி நிலமே, மேறபடி டிங்கிரி நிலமே, மீப்பாகம், மேறபடி டிங்கிரி மெனிககே, மாறப்பண, நற சிங்கலேகமலைய டிங்கிரி மஹாதமாயா, மேறபடி பொடி அபபுஹாமி, மேறபடி பொடி மெனிககே, மேறபடி ஹீன மெனிககா, வறரெலகொட	0 0 7 7
193	ஷே	ஷே	ஷே	0 0 5 1
194	ஷே	ஷே	நறககல்பிறறிய மொகறறலாகே டிங்கிரி மகாதமாயா, மேறபடி முகலிஹாமி, அல்லது முதியானசே, மீப்பாகம், குக்குலே கமஅறறடச்சி தேரோ, எலப்பாதை	0 0 15 4
195	மேடகேனகும்புற	நெல் வயல், டெனியா	விஜயசந்தர ரெனககூன முடியானசலாகே ஹீன நிலமே, மேறபடி பொடி நிலமே, மேறபடி டிங்கிரி நிலமே, மீப்பாகம், மேறபடி டிங்கிரி மெனிககே, மாறப்பண, நற சிங்கலேகமலைய டிங்கிரி மகாதமாயா, மேறபடி பொடி அபபுஹாமி, மேறபடி பொடி மெனிககே, மேறபடி ஹீன மெனிககா, வறரெலகொட	0 0 4 0
198	கல்கநதேவையாகும்புற	12 15 வயதுள்ள 20 கமுக மரங்க ளுடைய தோட்டம்	நறககல்பிறறிய மொகறறலாகே அபபுஹாமி, சீலவந்தகிறறி ஹாமிலைய டிங்கிரி மகாதமாயா, மீப்பாகம்	0 0 3 7
199	கல்கநதேவையாகும்புற	15 வயதுள்ள 2 கமுக, 1 ரப்பலா, 3 பலா மரங்களுடைய ஓவிற	விஜயசந்தர ரெனககூன முடியானசலாகே ஹீன நிலமே, மேறபடி பொடி நிலமே, மேறபடி டிங்கிரி நிலமே, மீப்பாகம், மேறபடி டிங்கிரி மெனிககே, மாறப்பண	0 0 26 5



නුண்	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் எ று ப
200	கல்கெற்றியவந்த	20 வயதுள்ள 5 தென்கீழ், 5-20 வயதுள்ள 100 கமுகு 20-4 வயதுள்ள 10 பலா, 25 வயதுள்ள 2 மாமரங்கள், 12 வயதுள்ள 1 மாமரம் 20 வயதுள்ள 3 பறகு டொம்பமரம், 16 வயதுள்ள 13 நபர் மரங்கள் உள்ள தோட்டம்	விஜயசந்திர ரெனக்கோன முடியானசலாகே ஹீன் நிலமே, மேற்படி பொடி நிலமே, மேற்படி டிங்கிரி நிலமே, மீப்பாகம, மேற்படி டிங்கிரி மெனிக்கே, மாறப்பண, சிலவந்த கிறிறாமிலாய லொக்குறுமி, வறரெல்கொட	0 0 23 3
205	கல்கெற்றியவந்த	3 வயதுள்ள 7 மரங்களை யுடைய நபர் தோட்டம்	ஆதா பதலோமியல் ஆற்றிகல், பேராதனை றோட, கண்டி	0 0 20 6
218	லிபனகேடெளியகும்புற	நெல் வயல்	விஜயசந்திர ரெனக்கோன முடியானசலாகே ஹீன் நிலமே, மேற்படி பொடி நிலமே, மேற்படி டிங்கிரி நிலமே, மீப்பாகம, மேற்படி டிங்கிரி மெனிக்கே, மாறப்பண	0 0 17 1

எடுத்தகொளவதற்கான எதனக்கு செய்யப்பட்ட காணி எடுத்தகொளவதையற்றிய சட்டத்தினது 6 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்குக் கருணைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 7 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாக 1953 ம் (ஜூன்) ஆனி மாதம் 30 ந் தேதியிலன்று முற்பகல் 10 மணிக்கு கல்கெற்றிய கோட்டியில் என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உட்களைகளை தன்மையையும் அவ்வந்தகைகளுக்காய் தாம் சாதிக்கும் உரித்துகளைத் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

இரத்தினபூரி கச்சேரி,  
1953 ம் (ஜூன்) மீ) வைகாசிமீ 14 ந் உ

எம் ஜே எம் முனிசு,  
அரசாட்சி ஏசனருக்காக

இலக்கம் J/E/2023/LM 5443

### 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியுள்ள வேலைகளை காணியை எடுத்தகொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்தகொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமபட்டம் A 757 கிராமம்—தெடிக்கம்

நுண்	காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரரின் பெயர்	விசாலம் எ று ப
3	மினிஹொளேவத்த	60 வருஷ 58 தென்கீழ், 100 வருஷ 2 பலா, 15 வருஷ 1 பலா, 10 வருஷ 1 பாக்கு, 15 வருஷ 4 பெலி, ஒரு நிரந்தர கட்டிடம், ஒரு நிரந்தர கட்டிடத்தின் பகுதி, 2 நிரந்தரமற்ற கட்டிடம், ஒரு நிரந்தரமற்ற கட்டிடத்தின் பகுதியையுடைய தோட்டம்	தெடிக்கம்வாசிகளான பத்திராஜ முதியானலாகே ஹென்றிக்சிகுஞ்சோ, பத்திராஜ முதியானலாகே சியாலில அபபுறாமி, பத்திராஜ முதியானலாகே சோமாவதி, மெத்தூலலாகே கிரி பண்டா, மெத்தூலலாகே ஹென்றிக்சிகுஞ்சோ, வயதியரெண்ட, மெத்தூலலாகே டிங்கிரி அபபுறாமி, வயதியரெண்ட, மெத்தூலலாகே புகூசி பண்டா	1 0 0 5
4	மினிஹொளேவத்த அல்லது வீசுவத்த பறவத்த	50 வருஷ 12 தென்கீழ், 3 வருஷ 3 தோடை மரங்களையும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடத்தின் பகுதியையும் ஒரு நிரந்தர கட்டிடத்தின் பகுதியையுடைய தோட்டம்	தெடிக்கம்வாசிகளான மெத்தூலலாகே கிரி பண்டா, மெத்தூலலாகே ஹென்றிக்சிகுஞ்சோ, வயதியரெண்ட மெத்தூலலாகே டிங்கிரி அபபுறாமி வைதியரெண்ட	0 0 30 2
5	கல்கெற்றியவந்த	40 வருஷ 4 தென்கீழ், 5 வருஷ 58 தென்கீழ், 5 வருஷ 7 பாக்கு, 5 வருஷ 2 பலா, 5 வருஷ 1 மாமரங்களை யுடைய தோட்டம்	தெடிக்கம் கோவில் பொறுப்பாளி, பிறற்கும் விமல் ரெண்ட தீரோ, தெடிக்கம்	0 1 0 2

மொத்தம் 1 1 30 9

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில-அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1953 ம் (ஜூன்) ஆனி மாதம் 26 ந் தேதி காலை 9 00 மணிக்கு தெடிக்கம் ரெட்டே மாதமயாவின் கந்தோரில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்களைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தகொள்ள நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளை விவரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம் (ஜூன்) ஆனி மாதம் 19 ந் தேதிக்கு முன்னாள் எழுத்தில-முப்பிரிவுகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கேகாலை கச்சேரி,  
1953 ம் (ஜூன்) மீ) வைகாசிமீ 8 ந் உ

எம் ஜி வி பி டபிள்யூ சமரசிங்கஹ,  
இலத்திரிக் உதவி அரசாட்சி ஏசனரு

இலக்கம் J/E/2027-LM 5164

### 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியுள்ள வேலைகளை காணியை எடுத்தகொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்தகொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமபட்டம் A 757 கிராமம்—தெடிக்கம்

நுண்	காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரரின் பெயர்	விசாலம் எ று ப
1	மீகஹமுல்வத்த	40 வருஷ 60 தென்கீழ், 15 வருஷ 1 பலா, 3 வருஷ 3 பலா, 3 வருஷ 6 தென்கீழ், 3 வருஷ 5 பாக்கு, 1 வருஷ 1 சரப்பலா, 20 வருஷ 5 கஜா மரங்களை யுடைய தோட்டம்	தெடிக்கம் வாசிகளான பியும்சசாரி நெகாதிக்கே கிரிகனிதா, பியும்சசாரி நெகாதிக்கே கிரியா, பியும்சசாரி நெகாதிக்கே பொடி நேரியா பியும்சசாரி நிகாதிக்கே கிரியத்த, பியும்சசாரி நெகாதிக்கே பொடி, பியும்சசாரி நெகாதிக்கே எமாலியா	0 3 13 8
2	மீகஹமுல்கும்புற	நெல் வயல்		0 0 1 9

மொத்தம் 0 3 15 7

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில-அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1953 ம் (ஜூன்) ஆனி மாதம் 26 ந் தேதி காலை 9 00 மணிக்கு தெடிக்கம் ரெட்டேமாதமயாவின் கந்தோரில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்களைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தகொள்ள நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளை விவரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம் (ஜூன்) ஆனி மாதம் 19 ந் தேதிக்கு முன்னாள் எழுத்தில-முப்பிரிவுகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கேகாலை கச்சேரி,  
1953 ம் (ஜூன்) மீ) வைகாசிமீ 8 ந் உ

எம் ஜி வி பி டபிள்யூ சமரசிங்கஹ,  
இலத்திரிக் உதவி அரசாட்சி ஏசனரு

## காணி மீட்டற் சட்டம்

LB 2191-LRO/APL 5612/J/LLD/289/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௫ (மே) வைகாசிமீ 1 ந் உ

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அடவணை

ஆரம்பப்பட இல A 1,450 கிராமம்—டியகூறு

துண்டு காணியின் பெயர்

காணி விபரம்

உரிமைகேட்பவா பெயர்

விசாலம்

ஏ று ப

1 வெலிகநதெவில்

நெல் வயல்

குலதுங்க பட கொட, சந்திரசோம்படகொட, புத்திப 4 3 37

ரேம படகொட, C/O டொன கொளலிஸ பட

கொட, பாடசாலை ஆசிரியா, டியகூறு, மாதத்தறை

LB 2189-LRO/APL 5612 A-J/LLD/270/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3(5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௫ (மே) வைகாசிமீ 1 ந் உ

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அடவணை

ஆரம்பப்பட இல A 1,449 கிராமம்—டியகூறு

துண்டு காணியின் பெயர்

காணி விபரம்

உரிமைகேட்பவா பெயர்

விசாலம்

ஏ று ப

1 பெங்கிரி அம்பவத்தை

30-40 வருஷஞ் சென்ற தெனனை, பலா ஈரப எல வீ பீ டி ஜுவானிஸ அப்புலாமி, வெஹெல 0 1 26

பலா, பாகு மரங்களும், 3-5 வருஷஞ் கொட, மாகாவிட, மாதத்தறை, இன்னும் கே டொன சென்ற சில தெனனை கன்றுகளும், ஒரு கரோலிஸ, மாகாலகொட, மாதத்தறை கிணறும் அடங்கிய தோட்டம்

2 ஷே

30-40 வருஷஞ் சென்ற 9 தெனனை மரங்களும், 0 0 19

3-5 வருஷஞ் சென்ற 5 தெனனை கன்று களும், 10 வருஷஞ் சென்ற ஒரு ஈரப்பலா மரமும், 5-15 வருஷஞ் சென்ற 20 பாகு மரங்களும் அடங்கிய தோட்டம்

3 ஷே

30-40 வருஷஞ் சென்ற தெனனை, பலா, ஈரப பலா, பாகு மரங்களும், இன்னும் 8 வரு ஷஞ்சென்ற கறுவ மரங்களும் அடங்கிய தோட்டம்

மொத்தம் 1 2 9

LA 3409/J/LLD/175/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௫ (மாச) பங்குனிமீ 10 ந் உ

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அடவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,213 கிராமம்—பஹலகட்டினேரியும் கொலினஜாடியும்

துண்டு காணியின் பெயர்

விபரம்

உரிமைகேட்பவா பெயர்

விசாலம்

ஏ று ப

1 தமிழனகஹகொடபிமவாசிய

70 வயதுள்ள 14 தெனன மரங்களும், 3 வயதுள்ள 27 தெனன மரங்களடங்கிய தெனன தோப்பு

டபிளயு டபிளயு கே பீ தோமாஸ பர்னாந்து "போபுல", கட்டுனேரிய, வென்னப்புல

2 ஷே

3-70 வயதுள்ள தெனன தோப்பு ஷே 1 2 19

3 தமிழனகஹகொடபிமகெபல

ஓலை சவாகளும் ஓலைக் கூரையுமுள்ள ஒரு தற்காலிக கட்டிடம் அடங்கிய 3-70 வயதுள்ள தெனன தோப்பு ஷே 0 3 9

மொத்தம் 2 2 24

LA 3482/LRO/APL 5303

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 51 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் (1) ம பிரிவினா கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3(5) ம பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

, ப பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எல், எல் அமரசிங்க,  
நிர்ந்தர காரியதரிசி

கொழும்பு,  
1953 ம (ரூ) (ஏப்ரல்) சித்திரைமீ 6 ந உ.

அட்டவணை		ஆரம்பப்பட இல A 1926 கிராமம்—சியூல்		விசாலம்
துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	எ ரு ப
1	மோற்குறுவெல்குமபுற	நெல்லயல் (பழைய)	எம் டபிளவு நோலிஸ த சிலவா, மாதத்தி	0 0 19
2	ஷு	ஷு	ஷு	0 0 8
மொத்தம்				0 0 27

LB 2190-LRO/APL 5286/J/LLD/278/53

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக்கொயிஷ்டி தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினா கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3(5) ம பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1953 ம (ரூ) (மே) வைகாசிமீ 6 ந உ.

அட்டவணை		ஆரம்பப்பட இல A 1,442 கிராமம்—வெவ்ஹம்நத்துவ		விசாலம்
துண்டு	காணியின் பெயர்	காணி விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	எ ரு ப
1	கமகெதெரவத்த	30 வரங்குசெறை தெனனை, பலா, பாக்கு	எல் கே வினகேபவா அபு, வெவ்ஹம்நத்துவ, மாத	0 1 16
மரங்களுள்ள தோட்டம் தறை				

Q 4512/LRO/APL 5688

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் பொருட்டு இதன்க்கருவிகள் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனெருவர் மூலமாக 1953 ம (ரூ) ஜூலை மாதம் 30 ந திகதி காலை 9 30 மணிக்கு என்முன் வந்து தெரிப்பட்டு,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்காகையக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ரூ) ஜூலை மாதம் 16 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

உதவி மேல மாகாணத்து அரசாட்சி எஜனற (கொழும்பு டிஸ்திரிக்) எ 'செயின் வி விஜயமான ஆகிய நான மேற்சொல்லின 1950 ம ஆண்டின் 9 இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

எ செயின் வி விஜயமான  
மேலமாகாண உதவி அதிபர்,

கொழும்புக் கச்சேரி,  
1953 ம (ரூ) (மே) வைகாசிமீ 18 ந உ.

அட்டவணை		ஆரம்பப்பட இல A 3289 கிராமம்—கத்தவெலிகம்		விசாலம்
துண்டு	காணியின் பெயர்	காணியின் விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	எ ரு ப
1	பகமீக்ஹ குமபுற	நெல்லயல்	றடனயக்க அப்புறாமிலாகே டொன மிலெ அப்புறாமி, கத்தவெலிகம், கட்டான	0 0 33
2	ஷு	ஷு	ஷு	1 0 8
3	ஷு	ஷு	ஷு	0 0 5
மொத்தம்				1 1 6

Q 4474/LRO/APL 4505

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் பொருட்டு இதன்க்கருவிகள் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனெருவர் மூலமாக 1953 ம (ரூ) ஜூலை மாதம் 23 ந திகதி காலை 9 30 மணிக்கு என்முன் வந்து தெரியப்பட்டு

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்காகையக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ரூ) ஜூலை மாதம் 9 ம திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

உதவி மேல மாகாணத்து அரசாட்சி எஜனற (கொழும்பு டிஸ்திரிக்) எ செயின் வி விஜயமான ஆகிய நான மேற்சொல்லின 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

எ செயின் வி விஜயமான,  
மேலமாகாண உதவி அதிபர்

கொழும்புக் கச்சேரி,  
1953 ம (ரூ) (மே) வைகாசிமீ 18 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3239 கிராமம்—அக்ரகம்		உரிமைகேட்பவா பெயர்		விசாலம்
துண்டு	காணியின் பெயர்	காணியின் விபரம்	உரிமைகேட்பவா பெயர்	ஏ ரு ப
1	மில்லகஹுவத்த	தென்னந தோட்டம்	மாதெலில் டி சிலவா, மடம்பெல்ல, கட்டான	0 0 1
2	ஷே	ஷே	ஷே	0 2 23
3	ஷே	ஷே	ஷே	0 0 17
4	ஷே	ஷே	ஷே	0 0 3
மொத்தம்				0 3 4

Q 4513/LRO/APL 5688 C

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக, அல்லது எழுத்துமூலமாக அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம ஞூன் மாதம் 30 ந திகதி காலை 10 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ஞூன் மாதம் 16 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் மூப்பிரதி களை எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

உதவி மேல் மாகாணத்து-அரசாட்சி எஜனற (கொழும்பு டிஸ்திரிக்) எ செயின் வி விஜயமான ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி,  
1953 ம் ஞூன் (மே) வைகாசிமீ 18 ந உ.

எ செயின் வி விஜயமான,  
மேலமாகாண உதவி அதிபர்

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3288 கிராமம்—கறறுவெலகம்		உரிமைகேட்பவா பெயர்		விசாலம்
துண்டு	காணியின் பெயர்	காணியின் விபரம்	உரிமைகேட்பவா பெயர்	ஏ ரு ப
1	நறங்கஹுமபுற	நெல்வயல்	றதனாயக் அப்புறாமிலகே டொன் மைதல் அப்புறாமி, கறறுவெலகம், கட்டான	0 0 4
2	ஷே	ஷே	ஷே	1 0 25
3	ஷே	ஷே	ஷே	0 0 18
மொத்தம்				1 1 5

LB 2180/LRO/APL 3491 A

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம ஞூன் ஆகஸ்ட் மாதம் 10 ந திகதி பிற்பகல் 2 30 -மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ஞூன் ஆகஸ்ட் மாதம் 3 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மாத்தறை டிஸ்திரிக்டு கூட்டு உதவி எஜனற எடமண்ட மஹிந்த விஜேனாயக் ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மாத்தறைக் கச்சேரி,  
1953 ம் ஞூன் (மே) வைகாசிமீ 15 ந உ.

எ எம் விஜேனாயக்,  
டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிபர்

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,401 கிராமம்—அகுறுகொட		உரிமைகேட்பவா பெயர்		விசாலம்
துண்டு	காணியின் பெயர்	காணியின் விபரம்	உரிமைகேட்பவா பெயர்	ஏ ரு ப
1	ஹல்கஹுமுள்ளெ தெனிய அல்லது தட்டயவத்த	20 வருஷஞ் சென்ற றப்பா மரம்	ஐ எல் எம் முஹமமத இபுரஹீம், நொ 949, கட்டே 0 0 15 வீதிய, மாத்தறை கஹகன் கமப்புறுபிடியிலுள்ள சமேல் சமரசிஹஹவால் எதிரக்கப்பட்டுகிற காணி	2 1 14
2	ஷே	30 வருஷஞ்சென்ற றப்பா மரம், ஒரு கிணறு அடங்கியது	ஐ எல் எம் முஹமமத இபுரஹீம், நொ 949, கட்டே 2 1 14 வீதிய, மாத்தறை	2 1 29
மொத்தம்				2 1 29

அறிவித்தல்

புத்த விசாக விடுமுறையை முன்னிட்டு, 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 29 ந திகதி வெளிவரவிருக்கும் இராஜாங்க வாததமானியில் பிரசுரிக்கப்படவேண்டிய சகல அறிவித்தல்களும், விஞ்ஞாபனங்களும் அரசாங்க அச்சுத்திற்கு 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 25 ந திகதி திங்கட்கிழமை, நண்பகல் 12 மணிக்கு முன் வந்து சேரவேண்டுமென இத்தால் யாவருக்கும் அறிவிக்கப்படுகின்றது

அரசாங்க அச்சகம்,  
கொழும்பு, 1953 ம் ஞூன் (மே) வைகாசிமீ 19 ந உ.

போஸ்ட் டி சிலவா,  
அரசாங்க அச்சக அதிபர்.